

ஆண்டறிக்கை 2023



வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி சேவை.

நோக்கு

இலத்திரனியல் ஊடக துறையின் முன்னோடியாக சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பை மாற்றியமைத்தல்

நோக்குப் பணி

இலங்கையின் பெறுமதிமிக்க அடையாளங்கள் மற்றும் கலாசாரத்தை பாதுகாத்து தரமானதும் கவர்ச்சிகரமானதுமான மனிதநேயமிக்க நிகழ்ச்சிகளை சமர்ப்பித்தல்

குறிக்கோள்

மிகச்சிறந்த கல்விசார் மற்றும் தகவல்களை வகுக்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குதல்

நிகழ்ச்சிகளைத் தயாரித்தல் மற்றும் ஒளிபரப்புக்காக அதிநவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துதல்

இலங்கையின் புதிய ஊடக துறையின் முன்னோடியாக செயற்படல்

நிறுவனத்தின் நிதி உறுதிப்பாட்டினை பேணிச்செல்லல்

ஆக்கத்திறன், திறன்கள் மற்றும் தகைமைகளைக் கொண்ட மனிதவள அபிவிருத்தி

நல்லொழுக்க விழுமியங்கள்

ஆக்கத்திறன் -

புத்தாக்கம், புதிய கருத்துக்கள் என்பவற்றின் பொருட்டு அர்ப்பணிப்புடன் செயற்படுதல் மற்றும் இயல்பான ஆற்றல்களைக் கொண்டவர்களுக்கு உதவியளித்தல்

ஊக்கத்துடன்கூடிய -

நேர்மை மற்றும் தெளிவான குறிக்கோள் என்பவற்றுடன் மாற்றத்திற்கு இசைவாக்கம் அடையும் நோக்கு

ஆதரவு -

நிறுவனத்தில் பணியாற்றும் காலப்பகுதியில் தனிப்பட்ட ரீதியிலும் தொழில்சார் ரீதியிலும் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்பினை சுயாதீன தொலைக்காட்சியின் பணியாட்தொகுதியினருக்குப் பெற்றுக்கொடுத்தல்

பொறுப்புடன்கூடிய -

இலங்கைச் சமுதாயத்தின் பொருட்டு உயர் தரத்துடன் கூடியதும் செலவுக்கேற்றதுமான சேவையினைப் பெற்றுக்கொடுத்தல்

நிறுவனம்சார் தகவல்கள்

பெயர்

சட்டரீதியான

தன்மை

வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு.

தனியார் துறைக் கம்பனியாக 1979 ஏப்ரல் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க தொழில் முயற்சிகளை சுவீகரித்துக்கொள்ளும் சட்டத்தின் கீழ் 1979 ஜூன் 05 ஆம் திகதிய 39/4 ஆம் இலக்க அரசாங்க அதிவிசேட வர்த்தமானி மூலம் அரசுக்குச் சுவீகரித்துக் கொள்ளப்பட்டது.

1987 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் 1992 ஏப்ரல் 27 ஆம் திகதி அரசாங்கத்துக்குச் சொந்தமான பொதுக் கம்பனியொன்றாக பிரகடனப்படுத்தப்பட்டதோடு ஏக உரிமையாளராக பொதுத் திறைசேரி நியமிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் மீண்டும் பதிவு செய்யப்பட்டது.

கம்பனியின் பதிவிலக்கம்

தொழில் முயற்சியின்

தன்மை

பீபீ 1070 (PB 1070)

சிங்களம் மற்றும் தமிழ் மொழி பேசுகின்ற இரசிகர்களுக்காக இரண்டு தொலைக்காட்சி அலைவரிசைகளும் (ITN மற்றும் வசந்தம் TV), இரண்டு வானொலி சேவைகளும் (ITN FM மற்றும் வசந்தம் FM) பேணப்பட்டு வருகின்றன. இலங்கையில் பெருமளவிலான பகுதிகள் உள்வாங்கப்படும் வகையில் மிகவும் பலமான ஒளிபரப்பு/ஒலிபரப்பு சக்தியினை உரித்தாக்கிக் கொண்டுள்ளது. சமூக ஊடக செயற்பாட்டுக்காக ITN Digital எனும் பெயரில் புதிய டிஜிட்டல் ஊடகமொன்றை முன்னெடுத்துச்செல்லல்.

கணக்காண்டு

ஜனவரி 01 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி

கணக்காய்வாளர்கள்

கணக்காய்வாளர் தலைமை அதிபதி, தேசிய கணக்காய்வு அலுவலகம்

கம்பனி செயலாளர்

வரையறுக்கப்பட்ட கோப்பரேட் அட்வைசர் சர்வீசஸ் (தனியார்) கம்பனி, கொழும்பு

வங்கியாளர்

இலங்கை வங்கி

பணிப்பாளர் சபை

தலைவர்

திரு. சுதர்சன குணவர்தன

பணிப்பாளர்

திரு. இந்திக லியனஹேவகே

பணிப்பாளர்/திறைசேரி பிரதிநிதி

திரு. எம்.ஏ.எல்.எஸ்.என்.கே. மந்திரிநாயக

பணிப்பாளர்

திரு. ரவீந்திரநாத் குருகே

பணிப்பாளர்

திரு. என்.கே. அஜித் குணரட்ன நாரகல

பணிப்பாளர்

பேராசிரியர் திசாநாயக முதியன்ஸலாகே முதியன்ஸ்

பணிப்பாளர்

திரு. லொகுலியன அருண சில்வா

சிரேஸ்ட் முகாமைத்துவம்

தலைவர்

திரு. சுதர்சன குணவர்தன

பொது முகாமையாளர்

திரு. டப்.பி.ஏ.எம். விஜேசிங்க

2023.06.30 வரை

திரு. சுதர்சன குணவர்தன

2023.07.01 முதல்

பிரதி பொது முகாமையாளர்கள்

திரு. எஸ். இரதலியகொட

பிரதி பொது முகாமையாளர்

(செய்தி மற்றும் நடப்பு விவகாரம்)

திருமதி. சஞ்சீவனீ ஏபா

பிரதிப் பொது முகாமையாளர்

(நிர்வாகம் மற்றும் மனித வளம்)

திரு. எச்.எஸ்.கே. பெரேரா

பிரதி பொது முகாமையாளர் (நிகழ்ச்சி)

திரு. ரவி சிறிவர்தன

பிரதி பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்)

திருமதி.ரீ.கே.இஸட். குணசேகர

பிரதிப் பொது முகாமையாளர் (நிதி)

கடமை நிறைவேற்றல்

திரு. கே.எஸ்.பி. நோனிஸ்

பிரதிப் பொது முகாமையாளர் (பொறியியல்)

கடமை நிறைவேற்றல்

திரு. கபில திலகசிறி

பிரதி பொது முகாமையாளர் (வானொலி)

கடமை நிறைவேற்றல்.

இணைப்பாக்கத் தகவல்கள்

தலைமையகம்

விக்கிரமசிங்கபுர, பத்தரமுல்லை, இலங்கை

தொலைபேசி இலக்கம் : 94 11 2774424, 2773289

தொலைநகல் : 94 11 2774594

மின்னஞ்சல் : chairman@itn.lk, itnadm@itn.lk

வலைதளம் : www.itn.lk

● பயணத்தின் அடிச்சுவடுகள்

1979	ஏப்ரல் 13	தனியார் வர்த்தகக் குழுவொன்றினால் பன்னிப்பிட்டி மஹல்வராவ எனும் இடத்தில் 65 அடி உயரமான கம்பம் ஒன்றின் மூலம் 1 கிலோவொற்ற அளவிலான கடத்துகை கொள்ளளவினைக் கொண்ட ஒளிபரப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
1982	ஜூன் 05	அரசுக்குச் சமீகரித்துக்கொள்ளப்பட்டது. ஒளிபரப்பு நடவடிக்கைகள், கலையரங்குகள் மற்றும் தலைமையகம் என்பவை பத்தரமுல்லையின் விக்கிரமசிங்கபுரவிற்குச் கொண்டுசெல்லப்பட்டன. ஒளிப்பதிவு நடவடிக்கைகள் மெட்டிக் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதோடு பின்னர் பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகின்ற பீட்டாகேம் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்படுதல்.
1990	நவம்பர் 01	எட்டியாந்தோட்டை ஒளி/(ஒலி)பரப்பு நிலையமானது உத்தியோகபூர்வமாக செயற்பாடுகளை ஆரம்பித்தல்.
1992	ஏப்ரல் 27	1987 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் அரசாங்கக் கம்பனியொன்றாக மாற்றியமைத்து 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் பொதுக் கம்பனியொன்றாக பதிவு செய்யப்படுதல்.
	நவம்பர் 23	தெனியாய ஒளி/ (ஒலி)பரப்பு நிலையமானது உத்தியோகபூர்வமாக செயற்பாடுகளை ஆரம்பித்தல்.
1993	ஆகஸ்ட் 23	நாயபெத்த ஒளி/(ஒலி) பரப்பு நிலையமானது உத்தியோகபூர்வமாக செயற்பாடுகளை ஆரம்பித்தல்.
1997	ஏப்ரல் 01	லக்ஷண்ட வானொலிச் சேவையினை சுயாதீன தொலைக்காட்சி நிருவாகத்திற்குள் சமீகரித்துக்கொள்ளப்படுதல்.
1999	ஏப்ரல் 12	ஹன்னஸ்கிரிய ஒளி/(ஒலி)பரப்பு நிலையமானது உத்தியோகபூர்வமாக செயற்பாடுகளை ஆரம்பித்தல்.
2000	அக்டோபர் 4	கரகஹதென்ன ஒளி/(ஒலி) பரப்பு நிலையமானது உத்தியோகபூர்வமாக செயற்பாடுகளை ஆரம்பித்தல்.
2001	ஏப்ரல் 07	சூரியகந்த ஒளி/(ஒலி) பரப்பு நிலையமானது உத்தியோகபூர்வமாக செயற்பாடுகளை ஆரம்பித்தல்.
2006	ஜூன் 2	லக்ஷண்ட கலையரங்குகள் மற்றும் தலைமையகம் பத்தமுல்லை விக்கிரமசிங்கபுர சுயாதீன தொலைக்காட்சி வளாகத்திற்குக் கொண்டுவரப்பட்டன.
2008	ஏப்ரல் 21	வசந்தம் எப்.எம். வானொலிச் சேவை ஆரம்பிக்கப்படுதல்
2008	செப்டெம்பர்	சுயாதீன தொலைக்காட்சி சேவையின் வரலாற்றில் முதற் தடவையாக உச்சமட்ட நேயர்களுக்களுக்கான வான் காலத்தில் (Prime Time) முதலாம் தர அலைவரிசையாக மாறுதல்.
2009		சகல வான் காலங்களுக்கும் உரியதாக சுயாதீன தொலைக் காட்சிச் சேவையானது 1 ஆம் இலக்க அலைவரிசையாக இடம்பிடித்தது
	ஜூன் 25 நவம்பர் 12	வசந்தம் தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பிக்கப்படுதல் ப்ரைம் தொலைக்காட்சி மற்றும் ப்ரைம் வானொலி சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுதல்
2010	ஜூன் 06	லக்ஷண்ட, வசந்தம் ரீவீ மற்றும் வசந்தம் எப்.எம். ஒளி/(ஒலி) பரப்பினை விரிவாக்கும் நோக்கத்தோடு கொக்குவில் பல் தொழிற்பாட்டு ஒளி.ஒலிபரப்பு நிலையத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுதல்.
2011	ஜனவரி 20	புதிய HDTV கலையரங்குகள் மற்றும் அலுவலகக் கட்டிடத் தொகுதிக்கான நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படுதல்
	செப்டெம்பர் 08	வசந்தம் எப்.எம் ஒலிபரப்பினை விரிவுபடுத்துவதற்காக யாழ்ப்பாணத்தில் புதிய ஒலிபரப்புக் கருவியொன்றினையும் அன்டெனா ஒன்றினையும் தாபித்தல்
	டிசெம்பர்	பணியாளர் தொகுதிக்கான செயலாற்றுகை மதிப்பீட்டு முறையினை அறிமுகப்படுத்துதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல்.
2012	செப்டெம்பர் 03	மடுல்சீமை ஒளி/ஒலிபரப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து வசந்தம் ரீவிக்கான ஒளிபரப்பு கிழக்கு மாகாணம் உள்வாங்கப்படும் வரை விரிவாக்கப்பட்டது.
2014	மார்ச் 03	பாதுகாப்புப் பிரிவு, விருந்தினர் தங்கும் மண்டபம், சிற்றுண்டிச் சாலை மற்றும் நிகழ்ச்சிகள், நிதி, பொறியியல் ஆகிய பிரிவுகளுக்காக அலுவலகத் தொகுதியினைக் கொண்டமைந்த ஐந்து மாடிக் கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுதல்.
2016	ஜூன் 30	புதிய HD கலையரங்கு மற்றும் அலுவலகக் கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்படுதல்
	செப்டெம்பர் 19	சுயாதீன தொலைக் காட்சிச் சேவை மீளமைக்கப்படுதல் லக்ஷண்ட வானொலி சேவை மற்றும் ITN FM மீளமைக்கப்படுதல்
2017	ஜூன் 14	அலுவலகத் தொகுதியினைக் கொண்டமைந்த ஐந்து மாடிக் கட்டிடம் திறந்து வைக்கப்படுதல்
2020	ஜனவரி 01	சுயாதீன தொலைக்காட்சியின் பழைய இலட்சினை மீள அறிமுகப்படுத்தப்படல் ITN FM மீண்டும் Lakhanda வாக மாற்றப்படுதல் மற்றும் இலட்சினை மீள் அறிமுகம்.
	ஜூன்	சமூக வலைதள செயற்பாடுகளின் மேம்பாட்டுக்கென ITN Digital பிரிவு ஆரம்பிக்கப்படுதல்

● தலைவரின் செய்தி



முன்னொருபோதுமில்லாத சவால்கள் நிறைந்த கடந்த நிதியாண்டை நினைவுகூறுகையில், சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு எமது தொலைநோக்குப் பார்வையில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றது என்பதை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

ஊடக நம்பகத்தன்மை, பாரபட்சமற்ற தன்மை மற்றும் திட்டபுணர்ச்சி மீதான எமது அர்ப்பணிப்பு ஒருபோதும் இவ்வாறு வலுவாக இருந்ததில்லை. பொதுக் கருத்தியலை வடிவமைப்பதிலும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதிலும் விழுமியங்களை வளர்ப்பதிலும் ஊடகங்கள் நிறைவேற்றும் தீர்க்கமான பணியை நாங்கள் நன்கு புரிந்துள்ளோம்.

மேலும், நாங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளின் உள்ளடக்கத்தை பல்வகைப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் புத்தாக்கத்தினை பயன்படுத்துதல் என்பவற்றுக்கான எமது முயற்சிகள் குறிப்பிடத்தக்க பெறுபேறுகளை பெற்றுத் தந்துள்ளன. டிஜிட்டல் ஊடகங்களின் எழுச்சி மற்றும் மாற்றம்பெறும் நுகர்வோர் இரசனைகளுடன் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்புக்கு அதன் சந்தாதாரர் தளத்தையும் டிஜிட்டல் செயல்பாடுகளையும் விரிவுபடுத்த முடிந்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1752 மில்லியன் ரூபா வருமானத்தைப் பதிவு செய்து சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு குறிப்பிடத்தக்க செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. அது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 10.3% வருமான வளர்ச்சியாகும். 2022 ஆம் ஆண்டில் 361 மில்லியன் ரூபாவான நஷ்டத்தை 164.2 மில்லியன் ரூபா வரை 54.5% ஆல் குறைக்க முடிந்தமையானது இங்கு குறிப்பிடத்தக்க மிக முக்கியமான ஒரு விடயமாகும். (ஊழியர்களின் விருப்ப ஒய்வு திட்டத்திற்காக அரசாங்கத்திடமிருந்து கிடைத்த 49.5 மி.ரூபா அளிப்பு இன்றி) நாங்கள் பின்பற்றிய கடுமையான செலவின முகாமைத்துவம், சமூக ஊடகத் தளங்களை நோக்கிய மூலோபாய நோக்குநிலை மற்றும் குடும்பத்தின்பால் திசைமுகப்படுத்தப்பட்ட மரபு ரீதியான விம்பத்திலிருந்து மிகவும் சமகால மற்றும் நகர்ப்புற அலைவரிசையாக குறியிடப்பட்டதன் காரணமாகவே இந்த வெற்றி சாத்தியமானது.

2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ரைகம் டெலிஸ் விருதுகளில் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு ஆண்டின் சிறந்த அலைவரிசை, ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி நாடக அலைவரிசை, மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நாடக துணை விருது (ஜானு), இந்த ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி நாடகம் (எயா தென் பெந்தலா), இந்த ஆண்டின் மிகவும்

பிரபலமான தொலைக்காட்சி நாடகம் (ஜானு), மற்றும் சிறந்த இசை நிகழ்ச்சி (நூரா with coversclub) ஆகிய விருதுகளை வென்றது.

மேலும் 2023 சுமத்தி விருதுகளில் இந்த ஆண்டின் சிறந்த நிகழ்த்து தொலைக்காட்சி நாடகம் ஒளிபரப்பப்பட்ட அலைவரிசை மற்றும் ஆண்டின் சிறந்த நிகழ்த்து நாடகமாக (கொடிகுடியட்ட) விருது பெற்றதோடு SLIM KANTAR Peoples Awards விருதுகளில் தொடர்ச்சியாக 14 வது தடவையாகவும் இந்த ஆண்டின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக அட்டபட்டம் நிகழ்ச்சி விருது பெற்றது.

இந்த வெற்றிகளுக்கு மத்தியில், எம் முன்னால் உள்ள சவால்களையும் நாங்கள் இனங்கண்டுள்ளோம். ஊடகத்துறை தொடர்ந்தும் மாறிக்கொண்டே இருக்கும் அதேவேளை, வாய்ப்புகளையும் தடைகளையும் உருவாக்குகிறது. இருந்தாலும் ஒரு தெளிவான பார்வை, மூலோபாய திட்டமிடல் மற்றும் எங்கள் திறமையான குழுவின் அர்ப்பணிப்புடன், சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு தொடர்ந்தும் வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் எனவும் எதிர்கால தலைமுறைகளுக்கு தகவல் மற்றும் பொழுதுபோக்குக்கான நம்பகமான ஆதாரமாக இருக்கும் எனவும் நான் நம்புகிறேன்.

கடினமான சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கிச் செல்ல பணிப்பாளர் சபை வழங்கிய விலைமதிப்பற்ற வழிகாட்டுதலுக்காக அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், முன்மாதிரியான அர்ப்பணிப்புடனும் முயற்சியுடனும் சவாலான சூழ்நிலைகளின் கஷ்டங்களைத் தாங்கிய சிரேஸ்ட முகாமைத்துவ குழுவிற்கும், மேலும் எங்களை தொடர்ந்து நம்பி வரும் வாடிக்கையாளர்களுக்கும், ஒழுக்கம் மற்றும் நெறிமுறை நடத்தைக்காக ஊழியர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவிக்க விரும்புகிறேன். நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றி சிரமங்களை சமாளித்தோம், புதிய அனுபவங்களுக்கு திரும்பினோம், ஒளிமயமான எதிர்காலத்திற்கு அடித்தளமிட்டோம்.

இறுதியாக சிறப்பான, புத்தாக்கமிரு மற்றும் சமூக சேவைக்கான சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இலங்கையிலும் அதற்கு அப்பாலும் ஊடகத்துறையில் தொடர்ந்தும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவோம் என நான் உறுதியாக நம்புகிறேன்.

சுதர்சன குணவர்தன
தலைவர்

2023 AWARDS



ஆண்டின்
விருதுக்குரிய
அலைவரிசை

ஆண்டின் சிறந்த
தொலைக்காட்சி
நாடகம்
(எயா தென் பெந்தலா)

ஆண்டின் சிறந்த
நிகழ்த்து
தொலைக்காட்சி
நாடகம்
ஒளிபரப்பப்பட்ட
அலைவரிசை

ஆண்டின்
மிகவும்
பிரபலமான
நிகழ்ச்சி
அட்டபட்டம்

ஆண்டின்
விருதுக்குரிய
தொலைக்காட்சி
நாடக
அலைவரிசை

ஆண்டின் மிகவும்
பிரபலமான
தொலைக்காட்சி
நாடகம்
ஜானு

ஆண்டின்
சிறந்த
நிகழ்த்து
நாடகம்
கொடிகுறையட்ட

மிகவும்
பிரபலமான
தொலைக்காட்சி
நாடக துணை விருது
ஜானு

ஆண்டின் சிறந்த
இசை நிகழ்ச்சி
நுரா with
coversclub



● சந்தைப்படுத்தல் பிரிவு

2023 நிதியாண்டு 1650 மில்லியன் ரூபா கவர்ச்சிகரமான வருமானத்தைப் பதிவு செய்து சந்தைப்படுத்தல் பிரிவுக்கு கணிசமான வெற்றியைக் கொடுத்தது. ஐரீஎன், வசந்தம் டிவி, லக்ஷண்ட வானொலி, வசந்தம் FM மற்றும் ஐரீஎன் டிஜிட்டல் அலைவரிசைகள் உள்ளிட்ட எங்கள் பல்வேறு பிரிவுகளின் வலுவான செயல்திறன் இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்குக் காரணமாகும். வருமானத்தின் விரிவான விபரம் பின்வருமாறு:

அலைவரிசை	வருமானம்(ரூ.மி)
ஐரீஎன்	1369
வசந்தம் தொலைக்காட்சி	121
லக்ஷண்ட வானொலி	73
வசந்தம் FM	49
ஐரீஎன் டிஜிட்டல்	38

ஐரீஎன்

எங்கள் வெற்றியானது நிதியியல் புள்ளிவிபரங்களுக்கு அப்பால் செல்வதோடு, மதிப்பிற்குரிய முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் மூலோபாய கூட்டாண்மை மற்றும் கணிசமான பங்களிப்புகள் மூலம் அது காட்டப்படுகின்றது. குரூப் எம் மீடியா (பிரைவேட்) லிமிடெட், தோராயமாக ITN இல் 222 மில்லியன் ரூபாவை முதலீடு செய்து முகவர்களுக்கு மத்தியில் முன்னணி பங்களிப்பாளராக உருவெடுத்துள்ளதுடன் .பீனிக்ஸ் ஓ அன்ட் எம் (பிரைவேட்) நிறுவனம் சுமார் 218 மில்லியன் ரூபா முதலீட்டுடன் அதனைத் தொடர்கிறது.

தேசிய லொத்தர் சபையானது 444 மில்லியன் ரூபாவிலான கணிசமான பாதீட்டினை சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்புக்கு ஒதுக்கி, வாடிக்கையாளர் முன்னணியில் தனி மிகப்பெரிய பங்களிப்பாளராக உருவெடுத்துள்ளது. அதனை நெருக்கமாகப் பின்தொடர்ந்து, யூனிலீவர் ஸ்ரீலங்கா லிமிடெட் 119 மில்லியன் ரூபா பாதீட்டு ஒதுக்கீட்டுடன் தனது அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளது.

புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பின் உணர்வுடன், சந்தைப்படுத்தல் பிரிவு 2023 ஆம் ஆண்டு முழுவதும் பல்வேறு ஊடக கூட்டாண்மைகளை வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தி செயல்படுத்தியது. இந்த கூட்டாண்மைகள் எங்கள் வீச்சளவை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், தொழில்துறையில் முன்னணி வீரராக எங்கள் நிலையை உறுதிப்படுத்தியது.

• “பிரேமனீய வலண்டைன் - 2023” ஒளிபரப்புக்கான அனுசரணைகளை நடைமுறைப்படுத்த வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன. (பெறுமதி - ரூ. 10,564,983.42)

• “சூரிய மங்கல்ய- 2023” (2023 ஏப்ரல் 13 மற்றும் 14) சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களை கருவாமோதரவில் உள்ள மொரகொல்ல கடற்கரையில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான அனுசரணைகளை நடைமுறைப்படுத்த வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன. (பெறுமதி - ரூ. 20,250,000)

ஏனைய சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள் கீழ்க்கண்டவாறு வருமானத்தை ஈட்டியுள்ளன.

■ டெலி தரு மங்கல்ய	- ரூ. 17,000,000.00
■ அவுருது குமர / குமரிய	- ரூ. 13,400,000.00
■ லமா அவுருது	- ரூ. 5,500,000.00
■ மஹ கெதர அவுருது	- ரூ. 10,200,000.00
■ “திவ்யதாரி” கிராஸ் ஓவர்	- ரூ. 7,800,000.00
■ நெகெத் மங்கல்ய	- ரூ. 14,000,000.00
■ ஸ்டுடியோ	- ரூ. 7,000,000.00
■ அதிர்வெண் தொகுப்பு	- ரூ. 13,900,000.00

• 2023 மே மாதம் வெசாக் போயா நிகழ்ச்சிக்கான அனுசரணையை நடைமுறைப்படுத்த வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன. (பெறுமதி ரூ. 2,900,000/-)

• “சிறுவர் தினம் -2023” நேரடி ஒளிபரப்புக்கான அனுசரணைகளை நடைமுறைப்படுத்த வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தங்கள் எட்டப்பட்டன. (பெறுமதி - ரூ. 3,211,000/-)

• ரைகம் மார்க்கெட்டிங் லிமிடெட் ஏற்பாடு செய்த “ரைகம் விருதுகள் - 2023” க்கான ஊடக அனுசரணை (பெறுமதி - ரூ. 1,600,000/-)

• தேசிய லொத்தர் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “NLB 60வது ஆண்டு இசை நிகழ்ச்சி” க்கான ஊடக அனுசரணை (பெறுமதி - ரூ. 4,956,000/-)

• க்ளோ & லல்லியுடன் “மஹகெதர நத்தல்” பதிப்பு ஒளிபரப்பிற்கான அனுசரணையை நடைமுறைப்படுத்த வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டது. (பெறுமதி - ரூ. 4,000,000/-)

• 2023 டிசம்பர் 31 இரவு திரைப்படத்திற்கான (தமிழ்) அனுசரணை (பெறுமதி ரூ.2,250,000/-)

லக்ஷண்ட வானொலி

• 2023 ஆம் ஆண்டிற்கான லக்ஷண்டவின் மொத்த வருமானம் 73 மில்லியன் ரூபாவாகும்.

• தேசிய லொத்தர் சபை 32.73 மில்லியன் ரூபா பாதீட்டில் அதிகூடிய விளம்பரதாரராக உள்ளது.

• புத்தாண்டு வான் நிகழ்ச்சிக்கான 01 மில்லியன் வருமானத்துடன் மகளிர் தின நிகழ்ச்சியையும் சேர்த்து சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு லக்ஷண்ட வானொலிக்கு - ரூ. 400,000/-வருமானம் ஈட்டியது.

• லக்ஷண்ட வானொலியானது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் திகதி தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் விசேட சிறுவர் தின நிகழ்ச்சியாக “ஹதென ரட்டக்க வெடென லமய” நிகழ்ச்சியை நடத்தியது - 450,000/- ரூபா வருமானம் அனுசரணையாளர்களிடமிருந்து திரட்டப்பட்டது.

• லக்ஷண்ட ஆண்டுப் பூர்த்தி பொன்னான நினைவுகள் நிகழ்ச்சிக்காக சிறப்பு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. லக்ஷண்ட பெற்ற வருமானம் 1.6 மில்லியன் ரூபாவாகும்.

வசந்தம் டிவி மற்றும் வசந்தம் எ.பிஎம்

பிரதான கலாசார/விளையாட்டு நிகழ்வுகள், விளம்பர ஊக்குவிப்புகள் மற்றும் நாடு தழுவிய துலாவுகை குறைவாக இருந்த போதிலும் வசந்தம் தொலைக்காட்சி 2023 ஆம் ஆண்டில் அதன் வருடாந்த விளம்பர வருவாயை ரூ.121.32 மில்லியன்களால் மேம்படுத்தியுள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் விளம்பரத் துறையில் தமிழ் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான குறைந்த பட்ஜெட் ஒதுக்கீடு 2023 இல் வருவாய் குறைவதற்கு வழிவகுத்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வசந்தம் FM கடந்த 03 வருடங்களுடன் ஒப்பிடுகையில் 49.72 மில்லியன் ரூபாவை வைத்து அதன் வருடாந்த விளம்பர வருவாயை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. இருப்பினும், மொத்த தொலைக்காட்சி மற்றும் வானொலி நேயர்களிடையே குறைந்த அலைவரிசை பங்கை வைத்துக்கொண்டு இரண்டு அலைவரிசைகளும் தனிச்சிறப்பாக செயற்பட்டுள்ளன.

பல முக்கிய வாடிக்கையாளர்களுக்கான செய்திகள், தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்கள், மத, கலாசார நிகழ்வுகள், கலையக விவாதங்கள் மற்றும் வெளிப்புற வான்கால ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு உள்ளடக்கங்களை சந்தைப்படுத்துவதன் மூலம் வசந்தம் தொலைக்காட்சி மற்றும் வசந்தம் எ.பிஎம் அதன் வருவாயை அடைந்துள்ளன.

தனிச்சிறப்பு, புத்தாக்கம் மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஊடக மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றின் வளர்ச்சியடைந்து வரும் போக்குடன் நாம் பயணிக்கும்போது எங்களுடன் இப்பயணத்தில் இணைந்துகொள்ளுங்கள்.

● நிகழ்ச்சி பிரிவு

இலங்கையின் முன்னோடி ஊடக வலையமைப்பாகிய சுயாதீன தொலைக்காட்சியானது பொது மக்களின் அலைவரிசையாக தனது 44 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியவாறு சமூகப் பொறுப்புணர்வும் பொறுப்புடமையும் கொண்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் முன்னணியில் உள்ளது.

வருடத்தின் ஆரம்பம் முதல், மக்களின் நலனுக்கும் மகிழ்ச்சிக்கும் ஏதுவாக அமைகின்ற மத, கலாசார, கல்வி, அபிவிருத்தி, விவசாயம், இசை மற்றும் பொழுதுபோக்கு போன்ற பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு மக்களின் ஈர்ப்பும் விருது வழங்கும் விழாக்களின் போதான பாராட்டுகளும் அதிகரித்திருப்பது சிறப்பாகும்.

ஒளிபரப்பு ஆரம்பம்

தினமும் காலை 05.00 மணிக்கு ஆசீர்வாத பிரித் பாராயணத்துடன் ஒளிபரப்பு ஆரம்பமாகி காலை 05.55 மணிக்கு ஒரு ஜோதிடருடன் மேற்கொள்ளப்படும் இலக்கின பலாபலன் பற்றிய விவரங்கள் உள்ளடங்கிய சுப முகுர்த்தமும், காலை 05.58 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் Birthday Wishes நிகழ்ச்சியும், காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை செய்தித்தாள் விவரங்களுடன் “செய்தித்தாள்களுக்கு அப்பால்” நிகழ்ச்சியும், வார நாட்களில் காலை 07.00 - 08.00 மணி வரை ஓர் அறிஞருடன் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியான “ஹத்வெனி பெய்” நிகழ்ச்சியும் ஒளிபரப்பப்படுகின்றன. ஞாயிறு காலை 06.00 மணிக்கு “சித்த நிவன புது பன” என்ற தர்ம போதனை நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

காலை நேர ஒளிபரப்பு.

பார்வையாளர்களின் இரசனையை அதிகரிக்கும் நோக்கத்துடன் ஒரு பிரபலமான தொலைக்காட்சி நாடகத் தொடர் காலை 08.00 மணி முதல் 09.30 மணி வரை மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. வயது முதிர்ந்த பார்வையாளர்களின் அறிவையும் இரசனையையும் மேம்படுத்தும் நோக்கில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் “பிளி வியன்” நிகழ்ச்சியின் மூலம் பொருத்தமான அறிஞருடன் ஒரு மணி நேர கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. மேலும், வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளை குறிவைத்து காலை நேர ஒளிபரப்பில் “Life Style” என்ற அழகுக் கலை நிகழ்ச்சியும், “சூப்ப் யாத்ரா” என்ற சமையல் நிகழ்ச்சியும் ஒளிபரப்பப்பட்டன. “Music@11” என்ற இசை நிகழ்ச்சி காலை 11.00 - 12.00 மணி வரை ஒளிபரப்பப்பட்டது.

மாலை நேர ஒளிபரப்பு

2023 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் ஆண்டின் நடுப்பகுதி வரை, டெலிசினிமா பார்வையாளர்களைக் கவர்ந்த பிரபலமான தொலைக்காட்சி நாடகங்கள் ஒளிபரப்பப்பட்டன. ஆண்டின் நடுப்பகுதி முதல் இறுதி வரை தமிழ் சினிமாவில் பிரபலமான தமிழ்ப் படங்கள் ஒளிபரப்பப்பட்டன.

இசை நிகழ்ச்சிகள்

Chat & Music

இந்த இசை நிகழ்ச்சி 2023 ஆம் ஆண்டு முழுவதும் ஒளிபரப்பப்பட்டதுடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியானது தேர்ச்சியெற்ற மற்றும் புதிய கலைஞர்கள், பல்வேறு தொழில் வல்லுநர்களின் பங்கேற்புடன் ஊடாடும் மற்றும் பொழுதுபோக்கு முறையில் ஒளிபரப்பாகும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியாகும். கடந்த ஆண்டில் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இது மாறியுள்ளது.

Morning Live Band Show

தரமான மற்றும் புதிய இசைக்குழுக்களை மேடையில் அறிமுகப்படுத்துவதற்கான ஒரு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியின் கீழ், புதிய போக்குடைய இளைஞர்களுக்கு மேடையில் பாடுவதற்கும், இசைப்பதற்கும், சமூகமயப்படுத்துவதற்கும்

வாய்ப்புக் கிடைப்பதோடு இது ஒவ்வொரு புதன்கிழமையும் 02 மணிநேரம் காலை நேர ஒளிபரப்பில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட ஐம்பது இளைஞர் இசைக்குழுக்களின் பங்கேற்புடன் சுமார் ஐம்பது நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

Rhythm of India

இது ஹிந்தி திரைப்படப் பாடல்கள், Music Video கொண்ட ஒரு இசை நிகழ்ச்சியாகும். பார்வையாளர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, புதிய மற்றும் பழைய பாடல்கள் கலந்து உருவாக்கப்பட்ட பாடல்கள் தொகுதி வழங்கப்படுகின்றது. இது ஒருமணி நேரம் ஒளிபரப்பப்படுகின்றது. ஹிந்தி, நேபாளி, பாகிஸ்தான் மற்றும் சிங்களப் பார்வையாளர்களை உள்ளடக்கிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியை வாரந்தோறும் (நேரலையில் On Live) பார்வையிடுவது இதன் சிறப்பு ஆகும். அவர்களின் பாடல் கோரிக்கைகள் மற்றும் யோசனைகளால் இந்த நிகழ்ச்சி வண்ணமயமாகியுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக, உரையாடல்கள் அடங்கிய சில இசை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அவற்றில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான “அனந்தய” சனிக்கிழமை ஒளிபரப்பான “SL Chart Show” உள்ளடங்கின. இந்த நிகழ்ச்சிகளில் பல்வேறு திறமைகளைக் கொண்ட பாடகர்கள், கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டனர்.

“ஹித்த நெவத்துன தென” என்பது இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஒளிப்பதிவு செய்து ஒளிபரப்பப்படும் இசை நிகழ்ச்சியாகும். இது மக்கள் செறிந்த இடங்கள், தொழிற்சாலைகள், பணியிடங்கள் போன்ற இடங்களுக்குச் சென்று நட்புடன் உரையாடி அவர்களுக்குப் பிடித்த பாடல்களைப் பாடும் நிகழ்ச்சியாகும். இதன் மூலம் நிறுவனசார் விளம்பர கருத்திட்டமும் அமுல்படுத்தப்படுகின்றது.

தொலைக்காட்சி நாடகங்கள்.

2023 ஆம் ஆண்டிலும், இரவு 07.30 மணி முதல் ஒளிபரப்பு நேரம் தொலைக்காட்சி நாடகங்களுக்கென ஒதுக்கப்பட்டது. அதிக பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்ற வெளியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தொலைக்காட்சி நாடகங்கள் மட்டுமல்லாமல், சுயாதீன தொலைக்காட்சி சேவையில் உள்ள நாடக படைப்பாளிகள் மற்றும் இயக்குனர்களின் படைப்புகளும் ஒளிபரப்பப்பட்டன. இந்த தொலைக்காட்சி நாடக ஒளிபரப்பு நேர வீச்சு சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கான முக்கிய வருமான ஆதாரமாகும்.

ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி நாடகங்களுக்கு மத்தியில் “ஜானு”, “திவ்யாதீர்”, “கொடி கஹ யட்ட”, “Vacation”, “போச்சுன்”, “ஜீவித்தயே எக்க தவசக்”, “மந்தாரம் கத்தாவ”, “மீயா”, “தத்பரயக் தென்ன” மற்றும் “உட தட்டுவ” போன்ற நாடகங்கள் ஒளிபரப்பப்பட்டதை சுட்டிக்காட்ட முடியும்.

சஞ்சிகை நிகழ்ச்சிகள்

Silver Screen

இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு ஒளிபரப்பப்படும் 22 நிமிட நிகழ்ச்சியாகும். சினிமாவை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட, திரைப்படங்களைப் பற்றி பேசும் ஒரு சினிமா நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் சிங்களம், தமிழ், இந்தி, மேற்கத்திய, தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் விவாதிக்கப்படுவதோடு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமாவுடன் தொடர்புடையதாக பணியாற்றும் பலரின் கருத்துக்கள் இந்த நிகழ்ச்சியின் போது வழங்கப்படுகின்றன. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் திரைப்பட ஆர்வலர்களுக்கு பல்வேறு திரையரங்குகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு உதவுவதும் இடம்பெறுகின்றது. மேலும், Behind the Screen அம்சம் மூலம் சினிமாவில் Sound designing, Editing, Camera, Color போன்ற அம்சங்கள் தொடர்பாக பார்வையாளர்களின் அறிவுக்கு சில உதவிகள் வழங்கப்படுகின்றன.

அட்டபட்டம்

இந்த நிகழ்ச்சி இலங்கையில் உள்ள அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக 2023 SLIM Kantar மக்கள் விருது விழாவில் 14 வது முறையாகவும் வெற்றி பெற்றது. 2023 ஆம் ஆண்டில், குறைந்த செலவில் அதிக வருமானம் ஈட்டும் நிகழ்ச்சியாக பேணிச் செல்ல முடிந்தது.

ரன் பிமட்ட அருணைல்ல

விவசாயம், கால்நடை உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் அது தொடர்பான புதிய தொழில்நுட்பம் என்பவற்றை சமூகமயப்படுத்தும் நோக்கத்துடன் குறிப்பாக உணவுத் தொழில்நுட்பம்/உணவு உற்பத்தி பற்றிய தகவல்களைக் கொண்டு வரும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணிக்கு ஒளிபரப்பப்படும் 23 நிமிட ஆய்வு ரீதியான விவசாய நிகழ்ச்சியாகும்.

Travel Girl

2019.05.12 ஆம் திகதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி 2023 ஆம் ஆண்டிலும் ஒளிபரப்பப்பட்டது. இலங்கையில் உள்ள சுவாரசியமான இடங்களுக்குச் சென்று தகவல்களை ஆராய்வதன் மூலம் பார்வையாளர்களின் இன்பத்தை மேம்படுத்த பங்களிக்கும் ஒரு நிகழ்ச்சியாகும்.

த்ரீ தால்.

த்ரீ தால் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 05.30 மணி முதல் ஒளிபரப்பாகும் 30 நிமிட நிகழ்ச்சியாகும்.

இந்த நிகழ்ச்சியானது நடனக் கலையில் முன்னேற்றதையும் உள்நாட்டுக் கலைகளை புதிய வடிவத்துடனும் பார்வையாளர்களுக்கு கொண்டு வருகையில் அறிவையும் இன்பத்தையும் சேர்த்தே அவற்றைக் கொண்டு வருகிறது. நாட்டியக் கலை, நாட்டுப்புற பாடல் கலை, நாடகக் கலை, இசைக்கலை எனப் பல்வேறு அம்சங்கள் இதன் மூலம் காட்டப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சியில் வளவாளர்களாக அந்தந்த துறைகளில் வல்லுனர்கள் மற்றும் கலைஞர்கள் இணைகின்றனர்.

சமய நிகழ்ச்சிகள்.

சவனக் ரெஸ்

“சவனக் ரெஸ்” நிகழ்ச்சி 2023 ஆம் ஆண்டின் ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் ஒரு விகாரையை மையமாக வைத்து சுயாதீன தொலைக்காட்சி சேவையால் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. கடந்த ஆண்டு, சவனக் ரெஸ் பல்வேறு விகாரைகளில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

இதற்கு ஒருங்கமைவாக 2023.05.04 ஆம் திகதி “அரச வெசாக் விழா” சிலாபம், கெபல்லவல ஸ்ரீ ரதனசிறி பிரிவென் விகாரையில் நடைபெற்றது. 2023.05.05 ஆம் திகதி இதே விகாரையில் வெசாக் பெளர்ணமி தினம் சில் நிகழ்ச்சி நடைபெற்றது.

2023.05.05 மற்றும் 2023.05.06 ஆகிய திகதிகளில் “ITN புத்தாபி வந்தனா” என்ற பெயரில் விக்கிரமசிங்கபுர நிலையத்திலிருந்து நாடு தழுவிய வெசாக் வலயத் தகவல்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

நத்தார் நிகழ்ச்சிகள்

நத்தார் தேவ ஆராதனைகள் இரண்டு கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க என்ற அடிப்படையில் ஒளிபரப்பப்பட்டன. நீர்கொழும்பு தூவ தேவாலயத்தில் இருந்து 2023.12.24 ஆம் திகதி இரவு 11.45 மணிக்கு கத்தோலிக்க ஆராதனை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

இராஜகிரிய புனித செபஸ்தியன் தேவாலயத்தில் கிறிஸ்தவ ஆராதனை பதிவு செய்யப்பட்டு நத்தார் தினத்தன்று காலை 08.00 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது.

“நத்தார் கரோல்” நிகழ்ச்சி கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலைஞர்கள்

தெரிவு செய்யப்பட்டு எங்கள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு நத்தார் தினம் மாலையில் ஒளிபரப்பப்பட்டது. இது தவிர கரோல் கீத நிகழ்ச்சியொன்று தமிழில் பதிவு செய்யப்பட்டு வசந்தம் அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்டது. 2023.12.24 ஆம் திகதி பாடசாலை மாணவர்கள் பங்கேற்ற ஒரு மணி நேர கரோல் கீத நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.

கலந்துரையாடல் நிகழ்ச்சிகள்

தொரமடலாவ

“தொரமடலாவ” என்பது 2023 SLIM Kantar மக்கள் விழாவில் இலங்கையின் 05 பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பரிந்துரைக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும். நேர்மறையான, தரமான மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனையின் அடிப்படையில் பல்வேறு கருப்பொருள்களின் கீழ் அறிவார்ந்த உரையாடலாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதோடு அதிக பார்வையாளர்களின் வரவேற்புடன் விருது பெற்ற நிகழ்ச்சியாக தொடரவும் முடிந்தது.

Hope

இது நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள், தேசிய வருமானத்தின் மீது தாக்கம் செலுத்தும் டொலர்களை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கான உத்திகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள், அத்துடன் அவற்றுக்கான தீர்வுகளையும் மதிப்பாய்வு செய்யும் நிகழ்ச்சியாகும். அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த வணிக மற்றும் சேவைத் தலைவர்களுடன் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல் நிகழ்ச்சியாகும்.

அரசாங்க நிறுவனங்களில் இருந்து மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் தொடர்பாகவும் அந்த நிறுவனங்களின் சேவைகளை மக்கள் பெறக்கூடிய வழிகள் தொடர்பாகவும் மக்களுக்கு எடுத்துரைப்பதே இந்த நிகழ்ச்சித் தொடரின் உள்ளடக்கமாகும்.

2023 இல் ஒளிபரப்பப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகள்

சுதந்திர தினம்

2023 பிப்ரவரி 4 ஆம் திகதி 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அதற்காக 2023.02.02 ஆம் திகதி வீக்டோரியா அணைக்கட்டின் மீது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான பிரித் ஒதம் நிகழ்வு பதிவு செய்யப்பட்டது.

காதலர் தினம்.

காதலர் தினத்தை முன்னிட்டு இசை வடிவில் 02 நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. திரைப்பட காதல் பாடல்கள் அடங்கிய “Nura with Covers club” மற்றும் “Coffee Coner” என்ற இசை நாடக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் பிரபல கலைஞர்கள் கலந்து கொண்டதுடன், அனுசரணையாளர்களின் பங்களிப்புடன் இந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

சித்திரை திருவிழா - 2023

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு, இலங்கையின் அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் பாரம்பரிய கலாசார விழுமியங்களைப் பாராட்டி, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய இரு தினங்களில் 2023 சித்திரைப் புத்தாண்டு திருவிழாவை மொரகல்ல கடற்கரையில் பிரமாண்டமான முறையில் ஒளிபரப்பியது.

இது தவிர, சித்திரைப் புத்தாண்டை இலக்காகக் கொண்டு தொலைக்காட்சி நடிக்கர்களின் சித்திரைப் புத்தாண்டு, மஹாகேதர அவுருது, அவுருது குமாரா: குமரி மற்றும் புச்சி அப்பே அவுருது ஆகியவை ஒளிபரப்பப்பட்டன.

2023 சித்திரைப் புத்தாண்டு பேருவளை கடற்கரையில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

உலக சிறுவர் தினம்

2023.10.01 ஆம் திகதி களுஅக்கல லெசர் வேல்டில் நேரடி நிகழ்ச்சிகளாக அனுசரணையாளர்களின் பங்களிப்புடன் நான் முழுவதும் ஒளிபரப்பப்பட்டது. இதற்கு மேலதிகமாக பாடசாலை

மாணவர்கள் பங்கேற்ற "எஸ்ஸே லமா" என்ற இசை நிகழ்ச்சியும் ஒளிபரப்பப்பட்டது.

சமூக உபசரிப்பு நிகழ்ச்சிகள்.

மனிதாபிமான உபசரிப்பு

டெங்கு நோய் பரவல் காரணமாக, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கியதாக டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை மேற்கொள்வது தொடர்பில் மக்களை விழிப்பூட்டுவதற்கான நிகழ்ச்சியை 2023.06.04 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டது.

Early Childhood முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி கருத்திட்டம்.

உலக வங்கி உதவியின் கீழ் சமூக வலுவூட்டல் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு கருத்திட்டமாகும். பெருந்தோட்டங்கள் மற்றும் பெருந்தோட்டங்கள் அல்லாத பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பகல் நேர பராமரிப்பு நிலையங்கள், முன்பிள்ளைகள், சிறுவர்களுக்கு பல்வேறு வகையில் ஆதரவு சேவைகளை வழங்குதல் மற்றும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி என்பன குறித்து பெற்றோரை விழிப்பூட்டுவது இந்த நிகழ்ச்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு மேலதிகமாக, வட்டவளை சிறிபா சத்தாரய, வட்டவளை விசேட சமூக உபசரிப்பு போன்ற சமூக உபசரிப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.



● பொறியியல் பிரிவு

நிகழ்ச்சித் தயாரிப்பின் தரத்தினை மேம்படுத்துவதற்காக கலையக வசதிகளை மேம்படுத்துதல், தெளிவான காட்சிகளை மக்களுக்கு வழங்குவதற்காக பிரதான கட்டுப்பாட்டு அறைகள், கடத்துகை வசதிகள் மற்றும் அதற்குரிய உட்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றை முன்னேற்றுதல் மற்றும் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்படும் தகவல் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்படுவதனை இலக்காகக் கொண்ட கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் பொறியியல் பிரிவுக்கான பணிகளாகும்.

அதன்படி எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள டிஜிட்டல் ஒளிபரப்பு முறையிலுக்காக தற்போது பயன்படுத்தப்படுகின்ற அனலாக் தொழில்நுட்பத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், அதாவது வலையமைப்பு முறைமைகள் (Broadcast Local Area Network), கலையக உபகரணங்கள் மற்றும் வசதிகள், பிரதான கட்டுப்பாட்டு அறை மற்றும் இணைந்த வசதிகளை மேற்கொண்டும் பயன்படுத்த முடியாது என்பதால் இந்த உட்கட்டமைப்பு வசதிகளை நவீன தொழில்நுட்பத்துக்கும் டிஜிட்டல் மயமாக்கத்திற்கும் தயார் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிஜிட்டல் தொழில்நுட்ப ஒளிபரப்புக்காக தயாரிக்கப்படுகின்ற நிகழ்ச்சிகள் டிஜிட்டல் ஒலி ஒளி சமிக்கைகளாக (Digital Video /Audio Signal) உயர்ந்த தரத்திலும் தெளிவான காட்சிகளுடன்கூடியதுமாக இருக்க வேண்டுமென்பதோடு அதற்கான பிரதான கட்டுப்பாட்டு அறை மற்றும் கலையகப் பிரிவுகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நாட்டில் தமிழ் மொழி பேசுகின்ற இலங்கை மக்களுக்கு தெளிவான காட்சிகளைப் பார்வையிடுவதற்கும் உள்நாட்டு தமிழ் நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒளிபரப்புவதற்கும் இயன்றவகையில் வசந்தம் தொலைக்காட்சி அலைவரிசையை மேம்படுத்துவது மற்றும் துலாவுகை வலயத்தை விரிவாக்குவது 2018 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட முன்மொழிவாகும். அதன்படி ஆரம்பிக்கப்பட்ட இருதர்பு கருத்திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுத் தொகை 314 மில்லியன் ரூபாவாகும். 2019 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட நிதி கிடைக்காதமையின் காரணமாக கருத்திட்ட காலப்பகுதியை 03 வருடங்கள் வரை நீடிக்க வேண்டி ஏற்பட்டது. 2020 ஆம் ஆண்டில் 40.037 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதோடு அனலாக் தொழில் நுட்பத்தின்கீழ் ஒளிபரப்பு நிலையங்களை முன்னேற்றுவதன் பொருட்டு மூலதன நிதி பெற்றுக்கொள்வதற்கு இதன் மூலம் முன்மொழியப்பட்ட போதிலும் 2021 ஆம் ஆண்டு இந்த நாட்டில் தொலைக்காட்சி டிஜிட்டல் தொழில்நுட்ப கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து டிஜிட்டல் மயமாக்கம் தொடர்பாக சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பும் கவனம் செலுத்தி உள்ளது. எனவே, 2022 ஆண்டுக்காக இத்தொகையை பொதுத் திறைசேரியிலிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது. 2021 ஆம் ஆண்டின் இறுதியில் கருத்திட்டத்திற்கான மொத்த செலவினமாக 73.337 மில்லியன் ரூபா அமைந்திருந்தது.

2023 ஆம் ஆண்டுக்காக 50 மில்லியன் ரூபா பொதுத் திறைசேரியிலிருந்து ஒதுக்கீடுகளாக கிடைத்ததோடு அது உரிய கருத்திட்டங்களுக்கான இன்றியமையாத பெறுகைகளுக்காக வழங்கப்பட்டது.

நிலவிய தடைகளுக்கு மத்தியில்கூட நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப, குறுகிய கால தீர்வுகள் மூலம் எமது பிரதான கட்டுப்பாட்டு அறையை HD தொழில்நுட்பத்திற்கு கொண்டு வருதல், PEO TV 303 இல் ஒளிபரப்பை பேணிவருதல், தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகளை மேம்படுத்தி நிறுவனத்தை உயர் தரத்துடனான Fiber வலையமைப்பு ஊடாக உயர் திறன் கொண்ட Network Switches களை பயன்படுத்துவதன் மூலம் வலைப்பின்னலாக்குதல், கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமையைப் பெற்று Virtual Reality & Augmented Reality நுட்பங்களைப் பயன்படுத்தி முதல் முறையாக நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பினை மேற்கொள்ளல் மற்றும் லொத்தர் சீட்டிழுத்தல்

தயாரிப்பு நடவடிக்கைகளுக்காக Chroma Keyயுடன் கூடிய கலையகமொன்றை நிறுவி Virtual Reality & Augmented Reality நுட்பங்களைப் பயன்படுத்துவது 2023 ஆம் ஆண்டில் பொறியியல் பிரிவு அடைந்த முன்னேற்றங்களாகும்.

2018 ஆம் ஆண்டில் ITN ஸ்ரீலங்கா என்ற பெயரில் ஒரு Youtube அலைவரிசை தொடங்கப்பட்டதுடன் ஏனைய அலைவரிசைகளின் சமூக ஊடகங்களுக்குச் சவாலாக, ITN Digital என்ற வர்த்தகப் பெயரில் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் மற்றொரு வணிக வாய்ப்பாக 2021 இல் புதுப்பொலிவுடன் தொடங்கப்பட்டது. 2022 இன் தொடக்கத்தில் காணப்பட்ட 1,412,000 சந்தாதாரர்களின் எண்ணிக்கையை 1,948,600 வரை அதிகரித்துக்கொள்ள முடிந்துள்ளதோடு 1.6 பில்லியன் மொத்த சந்தாதாரர் பார்வைகள் ஊடாக 2023 இல் 130.5 மில்லியன் ரூபா வருவாய் ஈட்ட முடிந்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, VTV, Lakhanda Youtube Channel அலைவரிசைகளும் வருமானம் ஈட்ட ஆரம்பித்துள்ளதோடு நிறுவனத்தின் Facebook Channel அலைவரிசைகளும் அதிகளவான சந்தாரர்களை ஈர்த்துள்ளன. இவற்றுக்கு மத்தியில் ITN Sri Lanka Facebook பக்கம் அதன் பின்தொடர்வோர் எண்ணிக்கையை (Followers) 980,000 வரை அதிகரித்துக்கொண்டுள்ளது.

நிறுவனத்தின் செயற்பாட்டிற்குத் தேவையான வருமானம், செலவினம் மற்றும் முகாமைத்துவம் என்பவற்றை மேற்கொள்வதற்காக 2022 இல் கொள்வனவு செய்யப்பட்ட முகாமைத்துவ தகவல் முறைமையை (Management Information Systems) இற்றைப்படுத்துவதற்குத் தேவையான தகவல்களைத் தொகுத்தல் மற்றும் மென்பொருளை நிறுவுதல் (Installation) மேற்கொள்ளப்பட்டதோடு இணையான இயக்க (Parallel run) நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டது. இது தவிர, காலாவதியான மனித வள முகாமைத்துவ முறைமைக்காக (Human Resource Management System) புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய HRM ஆனது ஒரே இடைமுகத்தில் உலகளாவிய அணுகல் (Global Access) திறனுக்கு மேம்படுத்தப்பட்டது.

ஒளிபரப்புக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதியையொன்றாகிய Broadcast Network இற்கான புதிய Core Switch மற்றும் Access Switches களை கொள்வனவு செய்தல் மற்றும் அத் துணைப்பாகங்களைப் பயன்படுத்தி Broadcast Local Area Network இன் திறனை 10 Gbps/40 Gbps அடைந்து, News, NLE, WEB, Studios மற்றும் Server Room இடையேயான இணைப்பு இற்றைப்படுத்தப்பட்டது.

● ITN டிஜிட்டல் பிரிவு

உலகின் ஊடகத்துறையில் உருவாகி வரும் புதிய போக்குகளை இனங்கண்டு, சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு போட்டித்தன்மை வாய்ந்த புதிய ஊடகங்களைப் (New Media) பயன்படுத்தத் தொடங்கியுள்ளதுடன், அதற்கேற்ப பின்வரும் நோக்கங்களை அடைய எதிர்பார்க்கின்றது.

(i) சமூக ஊடக வலையமைப்புகள் (Social Media), இணையதளங்கள் (Web Sites), தொலைபேசி குறும் செய்திகள் மற்றும் ஸ்மார்ட் மொபைல் தொலைபேசிகள் ஊடாக சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்புகளுக்குச் சொந்தமான அனைத்து வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் பார்வையாளர்களை ஈர்ப்பதன் மூலம் சந்தைப் பெறுமதி மற்றும் வருமானத்தை மேலும் அதிகரித்துக்கொள்ளல்.

(ii) சமூக ஊடக வலையமைப்புகள் மற்றும் புதிய ஊடக விநியோகத் தளங்களைப் (Over The Top Platforms) பயன்படுத்தி கட்டிபுல மற்றும் செவிப்புல ஆக்கங்கள், அனிமேஷன் ஆக்கங்கள், பட உருவாக்கம் மற்றும் கடித ஆக்கங்களுக்கு பொறுப்பு வாய்ந்த அரசு ஊடகமாக புதிய ஊடகத்தைப் பயன்படுத்தி புதிய ஒரு வணிக வாய்ப்பினை உருவாக்குதல்.

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்புக்குச் சொந்தமான அனைத்து வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் செய்தி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்குமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளங்கள், Youtube Channel, Facebook Page மற்றும் ஏனைய சமூக ஊடகங்களைக் கொண்டமைந்த சமூக ஊடக வலையமைப்புகளின் சேர்மம் ITN Digital ஆக இயங்கி வருகின்றது.

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பினால் தயாரிக்கப்படும் கட்டிபுல, செவிப்புல நிகழ்ச்சிகள், அனிமேஷன் படைப்புகள் புதிய ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. இதற்கான இணையதளங்கள், facebook மற்றும் Youtube போன்ற புதிய ஊடகங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டதோடு, உங்கள் கையடக்கத் தொலைபேசியில் உலகில் எங்கிருந்தும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் அனைத்து வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளையும் நேரடியாகப் பார்க்கும் வகையில் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி App வடிவமைக்கப்பட்டுள்ளது.

Youtube நிறுவனத்தின் Gold Play Button, ITN Sri Lanka Youtube அலைவரிசைக்கும் Silver Play Button, Chat & Music மற்றும் ITN Youth அலைவரிசைகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதோடு ITN Digital மூலம், சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்புக்குச் சொந்தமான அனைத்து வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளின் நிகழ்ச்சிகளும் புதிய ஊடகங்களில் மேம்படுத்தப்பட்டு அதன் மூலம் பார்வையாளர்கள் ஈர்க்கப்படுகின்றனர்.

ITN Digital இன் கீழ் உள்ள இணையதளங்கள், facebook மற்றும் Youtube ஊடாக நிகழ்ச்சிகளை பிரச்சாரம் செய்து பார்வையாளர்களின் பதிற்செயற்பாட்டின்படி காலத்திற்கேற்ப தயாரிக்கப்பட்ட விலை அட்டைகள் (Rate Card) மூலம் ITN Digital சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது சந்தைப்படுத்தல் பிரிவினால் Youtube மற்றும் Facebook நிகழ்ச்சிகளுக்காக விளம்பரங்களைப் பெற்றுக்கொள்வதன் மூலமும் வருமானம் அதிகரித்துக்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், Youtube ஊடாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில், Google நிறுவனத்திலிருந்து கிடைக்கின்ற வருமானத்தை அதிகரித்தல் மற்றும் புதிய முறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

ITN Sri Lanka Youtube அலைவரிசையானது 2018.03.01 ஆம் திகதி வருமானம் ஈட்ட ஆரம்பித்ததோடு 2018 ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட வருமானம் ரூ 3.5 மில்லியன் என பதிவு செய்யும்போது 117,300 சந்தாதாரர்கள் (Subscribers) மற்றும் 62.7 மில்லியன் பார்வைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது 2019 ஆண்டாகும்போது சந்தாதாரர்களின் எண்ணிக்கை 263500 வரை அதிகரித்து சந்தாதாரர்கள் 146,200 சேர்ந்துள்ளனர். மேலும், 173 மில்லியன் பார்வைகளையும் 21.2 மி.ரூபா மொத்த வருமானத்தையும் காட்டி 2019 ஆண்டில் 17.7 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.

அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டில் மொத்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை 650,000 வரை அதிகரித்து சந்தாதாரர்கள் 386,500 பேர் சேர்ந்துள்ளதோடு 460.2 மில்லியன் மொத்த சந்தாதாரர் பார்வைகளையும் 71.5 மி.ரூபா மொத்த வருமானத்தையும் காட்டி 2020 ஆம் ஆண்டில் 48.9 மி.ரூபாவை ஈட்டியுள்ளது.

2021 ஆம் ஆண்டில் மொத்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை 1,000,000 வரை அதிகரித்து சந்தாதாரர்கள் 334,000 பேர் சேர்ந்துள்ளதோடு 720.3 மில்லியன் மொத்த சந்தாதாரர் பார்வைகளையும் 118.9 மி.ரூபா மொத்த வருமானத்தையும் காட்டி 2021 ஆண்டில் 48.9 மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது. மேலும், Youtube நிறுவனத்தில் Gold Play Button ஐ பெற முடிந்தது.

2022 ஆம் ஆண்டில் மொத்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை 1,412,800 வரை அதிகரித்து சந்தாதாரர்கள் 412,800 பேர் சேர்ந்துள்ளதோடு 1.1 மில்லியன் மொத்த சந்தாதாரர் பார்வைகளையும் 186.4 மி.ரூபா மொத்த வருமானத்தையும் காட்டி 2022 ஆம் ஆண்டில் 67.6 மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது.

2023 ஆம் ஆண்டில் மொத்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை 1,948,200 வரை அதிகரித்து சந்தாதாரர்கள் 533,800 பேர் சேர்ந்துள்ளதோடு 1.6 மில்லியன் மொத்த சந்தாதாரர் பார்வைகளையும் 313.3 மி.ரூபா மொத்த வருமானத்தையும் காட்டி 2023 ஆம் ஆண்டில் 130.9 மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது.

இது தவிர வசந்தம் டி.வி, லக்ஷ்ணா, ITN News, Chat & Music ஆகிய Youtube அலைவரிசைகளிலும் வருமானம் ஈட்டத் தொடங்கியுள்ளதுடன் நிறுவனத்தின் Facebook அலைவரிசைகளும் வருமானத்தை ஈட்டத் தொடங்கி அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்களையும் ஈர்த்துள்ளன.

மேற்கூறிய ITN Digital செயல்பாட்டிற்கு மேலதிகமாக, சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்புக்குச் சொந்தமான அனைத்து நிகழ்ச்சிகளும் ஆக்கங்களின் (Content) முழு உரிமையையும் சுயாதீன தொலைக்காட்சி வைத்துக்கொண்டு இருக்கின்ற புதிய ஊடக விநியோக மேடைகள் (OTT Platforms) செயற்கைக்கோள் ஒளிபரப்பு (Satellite), கம்பி மூலமான ஒளிபரப்புகள் (PEO TV, Cable TV) நேரடி இணைய ஒளிபரப்பு (Live Streaming) மற்றும் தேவைக்கேற்ப பதிவிறக்கக்கூடிய அமைப்புகளுக்காக (On Demand) மேற்கண்ட நிகழ்ச்சிகள் மற்றும் ஆக்கங்களை (Content) வழங்கி வருமானம் ஈட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, மேற்கூறிய வசதிகளை வழங்கும் நிறுவனங்களுடன் நிறுவனம் கொண்டுள்ள Content ஐ வணிக அடிப்படையில் விநியோகம் செய்வதன் மூலமும் கூடுதல் வருமானத்தை நிறுவனம் ஈட்ட முடியும் என்பதால் அது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றன.

இலக்குகள்

- 2024 ஆம் ஆண்டின் இறுதியில், ITN Sri Lanka Youtube சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கையை 3 மில்லியன்கள் வரை அதிகரித்துக்கொள்ளல் மற்றும் அதனுடாக வருமானத்தை மேலும் அதிகரித்துக்கொள்ளல்.

- சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்புடன் இணைந்த பிற அலைவரிசைகளில் Youtube Channel மற்றும் Facebook வளர்ச்சியடைந்த நிலைக்கு கொண்டு வருதல் மற்றும் வருமானம் ஈட்டுதல்.

• Content ID வசதிகளை பெற்றுக்கொள்ளல், பல்-அலைவரிசை வலையமைப்புடன் (Multi Channel Network) இணைதல் அல்லது கூட்டாண்மையைப் பெற்றுக்கொள்ளல். அதன்மூலம் சந்தாதாரர்கள் மற்றும் வருமானத்தின் அதிக வளர்ச்சியைப் பெற்றுக்கொள்ளல்.

• புதிய ஊடக விநியோகத் தளங்களான OTT மற்றும் VOD போன்ற முறையியல்களுக்கு அமைய வருவாய் மற்றும் சந்தாதாரர்களை அதிகரித்துக்கொள்ளும் புதிய உத்திகளை நோக்கி நகர்தல்.

YouTube Analytics - ITN Sri Lanka

Category - YouTube	2022	2023
Total Views	360.0 M	515.0M
New Subscribers	412.8 K	533.8K
Total Subscribers	1,412 K	1,948K
Estimated Revenue Each Year	Rs. 67.6 M	Rs 130.9M
Total Revenue cumulative	Rs 186.4 M	Rs. 313.3M

YouTube Analytics - Lakhanda

Category - YouTube	2022	2023
Total Views	7.9M	9.1M
New Subscribers	31.2K	33.9K
Total Subscribers	71.7K	102.0K
Estimated Revenue Each Year	Rs 722,842.00	Rs 1.53M
Total Revenue cumulative	Rs1,143,983.00	Rs 2.89M

YouTube Analytics – Vasantham TV

Category - YouTube	2022	2023
Total Views	474.1K	1.7M
New Subscribers	6.3K	16.9K
Total Subscribers	51.7K	67.7K
Estimated Revenue Each Year	Rs 55,681.00	Rs 433,981.00
Total Revenue cumulative	Rs 159,387.00	Rs 593,370.00

YouTube Analytics – ITN News

Category - YouTube	2022	2023
Total Views	1.7M	1.7M
New Subscribers	17.1K	10.9K
Total Subscribers	70,8K	80.5K
Estimated Revenue Each Year	Rs 155,433.00	Rs 77,787.00
Total Revenue cumulative	Rs 533,225.00	Rs 611,014.00

YouTube Analytics – Chat & Music

Category - YouTube	2022	2023
Total Views	3.1M	22.9M
New Subscribers	14.1K	72.9K
Total Subscribers	28.6K	101.5K
Estimated Revenue Each Year	-	Rs 872,569.00
Total Revenue cumulative	-	Rs 872,569.00

FaceBook Analytics - ITN Sri Lanka

Category - Face Book	2022	2023
Total Likes cumulative	-	459K
Total followers cumulative	761,080	998,000
Page Reach	82.7M	70.9M
Engagement	-	12.3

FaceBook Analytics - Lakhanda

Category - Face Book	2022	2023
Total followers cumulative	174,670	198,100
Page Reach	5.8M	5.9M
Engagement	-	1M

FaceBook Analytics – ITN Srilanka News

Category - Face Book	2022	2023
Total followers cumulative	251,854	334,800
Page Reach	9.4M	11.1M
Engagement	-	8.7M

FaceBook Analytics – Vasantham TV

Category - Face Book	2022	2023
Total followers cumulative	406,418	410,200
Page Reach	8.6M	3.1M
Engagement	-	168.9K

FaceBook Analytics – Vasantham FM

Category - Face Book	2022	2023
Total followers cumulative	492,843	517,500
Page Reach	85M	21.7M
Engagement	-	1.9M

FaceBook Analytics – Chat & Music

Category - Face Book	2022	2023
Total followers cumulative	-	117,100
Page Reach	4.4M	8.0M
Engagement	607.9K	3.6M

FaceBook Analytics – ITN lifestyle

Category - Face Book	2022	2023
Total followers cumulative	-	30,300
Page Reach	2.3M	4.4M
Engagement	65.2K	197.1K

● செய்தி மற்றும் நடப்பு விவகாரங்கள்

பல சவால்களை எதிர்கொண்டு 2022 ஆம் ஆண்டில் புதிய பாதையை நோக்கி பயணத்தை ஆரம்பிப்பதன் பொருட்டு இடப்பட்ட அடித்தளமானது மிகவும் வலுப்பெற்ற நிலையில் 2023 ஆம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைத்த செய்திப் பிரிவின் இதுவரையுமான பயணம் முற்றிலும் மாற்றம்பெற்றது. அரசியல் சமநிலையானது முன்பை விட வெளி பார்வையாளர்களால் அதிகம் பேசப்பட்டது. அது சுயாதீன தொலைக்காட்சி செய்திப் பிரிவு பெற்ற ஒரு தனித்துவமான சாதனையாகும். மக்களுக்குத் தேவையான உண்மையான தகவல்களை மட்டும் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் முக்கியமான செய்திகளை சமூகத்திற்குப் பரப்புவதற்குக் கட்டுப்பாட்டிற்குட்பட்டது.

இந்த நிலையில் சுயாதீன தொலைக்காட்சி செய்திகளுக்கு அதிக பார்வையாளர்களின் பதிற்செயற்பாட்டைப் பெற முடிந்தமையும் ஒரு சாதனையாகும். 2023 ஆம் ஆண்டின் முடிவில், இரண்டு பிரதான செய்தி ஒளிபரப்புகளையும் மணித்தியால செய்தி ஒளிபரப்புகள் 6 யையும் பேணிச் செல்ல முடிந்தது. தற்போதைய பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இதுவரை ஒளிபரப்பப்பட்ட இரவு 10 மணி பிரதான செய்தி ஒளிபரப்பு இடைநிறுத்தப்பட்டது. மேலும் மாலை 6.30 செய்தி ஒளிபரப்பினை ஒரு மணித்தியாலம் ஒளிபரப்புச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த ஆண்டில் செய்திப் பிரிவில் ஏராளமான ஊழியர் வெற்றிடங்கள் உருவாகின. பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, சில அலுவலர்கள் சேவையை விட்டு வெளியேறிச் சென்றபோதிலும் எந்த ஒரு ஊழியரையும் பணியமர்த்தாமல், செய்தி ஒளிபரப்பின் தரத்தை பாதிக்காமல் அதனை பேணிச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் 2023 ஆம் ஆண்டில் எங்கள் செய்தி ஒளிபரப்பு சுமதி/ ரைகம்/ ஜனாதிபதி/ பிரபல விருதுகள் உட்பட பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டதுடன் இதில் எங்கள் செய்தி வாசிப்பாளர்கள் பிரபலமான செய்தி வாசிப்பாளர்களாக வெற்றிகளைப் பெற்றுக்கொண்டனர். நடப்பு விவகாரப் பிரிவிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. பார்வையாளர்களின் பதிற்செயற்பாடுகளை அதிகரிக்கச் செய்வதற்காக நடவடிக்கை எடுத்து அதன்படி, வார நாட்களில் ஒளிபரப்பப்பட்ட பத்தரமேந்துவ நிகழ்ச்சி வார இறுதி நாட்களிலும் தீப்தியுடன் செய்தித்தாளைத் தாண்டி என பொதுமக்களுக்கு நெருக்கமாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இதுவரை ஒருதலைப்பட்சமாக முன்னெடுக்கப்பட்ட துலாவ எனும் அரசியல் உரையாடலை சமநிலையில் ஒளிபரப்பி பார்வையாளர்கள் மத்தியில் பேச வைக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டில் செய்தி ஒளிபரப்புகளிலும் நடப்பு நிகழ்ச்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டுள்ள விளம்பரங்களின் வருமானம் பின்வருமாறு அமைகின்றது.

செய்தி ஒளிபரப்பு	வருமானம் (ரூ.)
மதியம் 12.00 மணி செய்தி ஒளிபரப்பு	23,304,329.13
மணித்தியாலச் செய்தி (News Flash)	26,569,197.02
மாலை 6.30 பிரதான செய்தி ஒளிபரப்பின் போது	142,020,557.00

நடப்பு விவகார நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு

துலாவ ஒளிபரப்பு	2,180,950.00
7 ஆம் மணித்தியாலம் ஒளிபரப்பு	2,902,716.67
தீப்தியுடன் செய்தித்தாளைத் தாண்டி	6,061,482.00
செய்தித்தாளைத் தாண்டி ஒளிபரப்பு	21,077,450.00
கேட்பத்த ஒளிபரப்பு	539,833.34
மொத்த வருமானம்	224,656,515.16

வசந்தம் தொலைக்காட்சி செய்திகள்

வசந்தம் செய்தி ஒளிபரப்பின் ஊழியர் பற்றாக்குறை மற்றும் ரேட்டிங் நிலவரத்தை (Rating) கருத்தில் கொண்டு, மணித்தியால செய்தி ஒளிபரப்பை நிறுத்தவும், இரண்டு பிரதான செய்தி ஒளிபரப்புகளை மட்டும் பேணிச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, மதியம் 1.00 மணி, மாலை 6.55 மணிக்கு இரண்டு பிரதான செய்தி ஒளிபரப்புகளை பேணிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த செய்தி ஒளிபரப்புகளின் போது 2023 ஆம் ஆண்டில் ஒளிபரப்பப்பட்ட வர்த்தக விளம்பரங்கள் மூலம் கிடைத்த வருவாய் ரூ. 47,963,122.86 ஆகும்.

லக்ஷணன் செய்திகள்

லக்ஷணன் செய்தி ஒளிபரப்பில் 2022 ஆம் ஆண்டில் பெறப்பட்ட அதே முன்னேற்றத்தைத் தக்கவைத்து முன்று பிரதான செய்தி ஒளிபரப்புகளையும் எட்டு மணித்தியால செய்தி ஒளிபரப்புகளையும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் ஒளிபரப்பப்பட்டன. இரவு 8.00 மணிக்கும் இரவு 9.00 மணிக்கும் செய்திச் சுருக்கங்கள் ஒளிபரப்பப்பட்டன.

2023 ஆம் ஆண்டில் அனைத்து செய்தி ஒளிபரப்புகளிலும் ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்கள் மூலம் கிடைத்த வருமானம் ரூ. 5,350,000.00 ஆகும்.

வசந்தம் FM செய்திகள்

மதியம் 12.00 மணி மற்றும் இரவு 7.00 மணிக்கு பிரதான செய்தி ஒளிபரப்புகளுக்கும், மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 5.00 மணிவரையான மணித்தியால செய்தி ஒளிபரப்புகளுக்கும் மேலதிகமாக இரவு 8.00 மணிக்கு செய்திச் சுருக்கம் ஒளிபரப்பப்பட்டது. ஏனைய அலைவரிசைகளுடன் ஆராய்ந்து, வசந்தம் எஃப்.எம் செய்தி ஒளிபரப்பு ஆக்கப்பூர்வமாக அச்செய்திகள் உண்மை என்பதை உறுதிப்படுத்தி ஒளிபரப்புகின்றது.

2023 ஆம் ஆண்டில், அனைத்து செய்தி ஒளிபரப்புகளிலும் ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்கள் மூலம் கிடைத்த வருமானம் ரூ. 2,780,000.00 ஆகும்.

● லக்ஷணன்ட வானொலி

2023 ஆம் ஆண்டின் ஆரம்பமானது சந்தை சாதாரண நிலையில் காணப்படாத ஒரு காலப்பகுதியாகும். அனுசரணையாளர்கள் விளம்பரத்தில் ஆர்வம் காட்டாத, பொருளாதாரச் சிக்கல்களுக்கு மத்தியில் நுகர்வோர் கொள்வனவில் ஆர்வம் காட்டாத ஒரு காலகட்டத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் 06 மாத காலப்பகுதியில் சராசரி மாத வருமானம் பேணிச் செல்லப்பட்டது. இது லக்ஷணன்டவின் செலவினத்திற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை என்பதால், வருவாயை அதிகரிக்க சில நடவடிக்கைகள் உயர்மட்ட முகாமைத்துவத்தின் அங்கீகாரத்துடன் முன்னெடுக்கப்பட்டன.

பணியாளர்களுக்கு கமிஷன் அடிப்படையில் விளம்பரங்களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்குதல், பிரதேச அனுசரணையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், ஆடைத் தொழிற்சாலை ஊக்குவிப்பு நிகழ்ச்சி, நிகழ்ச்சிகள் மற்றும் வான்கால மறுசீரமைப்பு போன்ற கருத்திட்டங்களால் 2023 ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரை வருமான நிலையை மேம்படுத்த முடிந்தது. 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதிக வருமானத்தை ஈட்டிய வருடமாக 2023 ஆண்டை பூர்த்தி செய்ய முடிந்தது.

லக்ஷணன்ட digital பிரிவு இந்த வருடத்தில் வருமானத்தை ஈட்டும் நோக்கத்துடன் லக்ஷணன்ட நிகழ்ச்சிகளுடன் இணைந்த வீடியோ பிரச்சாரங்களை மேம்படுத்தியதோடு வெளிகலைஞர்களாக பணிபுரியும் 04 பேரை கட்டணமின்றி சமூக ஊடக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியது.

லக்ஷணன்டவிற்காக ஊக்குவிப்பு மேற்பார்வையாளர் ஒருவரை நிரந்தரப் பணியாளர்களிடமிருந்து நியமித்துக்கொண்டதோடு வருடாந்தத் திட்டத்தின்படி ஊக்குவிப்பு வருமானம் ஈட்டல், அலைவரிசை மேம்பாடு என்பன இதன் நோக்கமாக அமைந்தது. சுருக்கமாக, செலவுகளைக் குறைத்து விற்பனை வருவாயை அதிகரிப்பதன் மூலம் 2023ஆம் ஆண்டு லக்ஷணன்ட நேர்மறையான வளர்ச்சியினைப் பெற்ற ஆண்டாக உறுதிப்படுத்த முடியும்.



● வசந்தம் TV

வசந்தம் டிவி தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையானது தனக்கான தனி அடையாளத்துடன் பார்வையாளர்களின் இதயங்களை தினமும் கவர்கிறது. அதற்கிணங்க வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் மக்களின் அபிலாசைகளையும் காலப் பொருத்தமான தேவைகளையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களைப் பற்றிய எமது புரிதலைப் பிரதிபலிக்கும் வகையில், அலைவரிசையானது ஒவ்வொரு ஆண்டும் அதன் நிலையை வலுப்படுத்தி உள்ளது.

2022 ஆம் ஆண்டில் இலங்கை அதன் மோசமான பொருளாதார சூழ்நிலையில் இருந்து வெளியே வரும்போது, வசந்தம் தொலைக்காட்சியும் பல நிகழ்ச்சிகளை நிறுத்த வேண்டியிருந்ததால், ஒரு கடினமான பணியுடன் போராடியது. வசந்தம் டிவி முற்றிலும் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் தங்கியிருந்தது. 2023 ஆம் ஆண்டில், வசந்தம் டிவி புதிய நிகழ்ச்சிகளை உருவாக்கி, ஏற்கனவே உள்ள நிகழ்ச்சிகளை சமீபத்திய போக்குகளுக்கு புதுப்பித்து, பல்வேறு வழிகளில் பார்வையாளர்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் பழைய நிலையை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்தது.

ஓர் ஆரம்பமாக “ஹலோ வசந்தம்”, வார நாட்களின் நேரடி பாடல் கோரிக்கை மற்றும் “மியூசிக் எக்ஸ்பிரஸ்” ஆகிய நிகழ்ச்சிகளுக்கு அனுசரணையாளர்களை ஈர்க்க முடிந்தது. “ஹலோ வசந்தம்” நிகழ்ச்சிக்கு ஆறு மாதகால அனுசரணை கிடைத்ததுடன் இதில் அழைப்பாளர்கள் ஒவ்வொரு நாளும் பெறுமதிமிக்க பரிசுக் கூடைகளை வெல்லும் வாய்ப்பைப் பெற்றனர். அதே வகையில், மியூசிக் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சிக்கு வேறு அனுசரணையாளர்களிடமிருந்து 3 மாதகால அனுசரணை கிடைத்தது. இவற்றுடன், வசந்தம் தொலைக்காட்சி ரசிகர்களின் விருப்பமான “நினைத்தாலே இனிக்கும்” கோல்டன் ஹிட்ஸ் பாடல் நிகழ்ச்சி பார்வையாளர்களை நிகழ்ச்சிக்கு அழைக்கத் தொடங்கியது. ஒரு பார்வையாளருக்கு நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்க முடிந்ததுடன், இந்த அங்கங்கள் இதுவரை வெள்ளிக்கிழமைகளில் ஒளிபரப்பப்பட்டன. இந்த முன்னெடுப்புகள் வசந்தம் டிவி பார்வையாளர்களுக்கும் அலைவரிசைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவியது. இதன் விளைவாக, பார்வையாளர்கள் உள்ளடக்கத்தில் அதிக ஈடுபாட்டைக் காட்டினர் என்பதுடன் வசந்தம் தொலைக்காட்சியானது விளம்பரம் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களை ஈர்க்கத் தொடங்கியது.

“800” எனும் திரைப்படம் இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதுடன் வசந்தம் தொலைக்காட்சி தீபாவளி தினத்தன்று படத்தின் முக்கிய இலங்கை குழுவினரை சிறப்பு நேர்காணலுக்கு அழைத்தது. இதேபோல் இந்திய நடிகை நமீதா மற்றும் லைலா ஆகியோர் 2023 ஏப்ரல் புத்தாண்டு மற்றும் நத்தார் தினங்களில் ஒளிபரப்பப்பட்ட 2 சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு மற்றும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட வசந்தம் தொலைக்காட்சி பல சிறப்பு நிகழ்ச்சிகளை உருவாக்கியது. அவற்றில் “வசந்த காலம்”, “சிறப்பு பட்டிமன்றம்”, “வாழ்த்துக்கள்”, “யாரும் பாடலாம்” மற்றும் “ித்திக்கும் தீபாவளி” ஆகியவை குறிப்பிடத்தக்கவை. நத்தாருக்காக, “கிறிஸ்துமஸ் கில்லாடிஸ்” ஒரு வேடிக்கையான குடும்ப விளையாட்டு நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

நம்ம வீட்டு சமையல், மலரும் பூமி, நம்ம ஹிட்ஸ் போன்ற நிகழ்ச்சிகள் ITN கலையகத்திற்கு வெளியே ITN ENGயையும் பயன்படுத்தாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சிகள் நிறுவன வாடிக்கையாளர்களின் மூலம் வருவாயை ஈட்டியுள்ளன. மேற்கூறிய அதிகமான பக்தி நிகழ்ச்சிகளுக்கு மேலதிகமாக, இந்து பார்வையாளர்கள் விரதம் அனுஷ்டிப்பதால், அக்டோபர் மாதத்தில் “கந்த சஷ்டி கவசம்” என்ற சிறப்புப் அம்சம் ஒளிபரப்பப்பட்டது. “ரமழான் வசந்தம்” ரமழான் மாதத்தை ஒளிரச் செய்ய இருந்தது.

சுயாதீன செய்திப் பார்வை, தொடுவானம், ஆரோக்கியம், 7 ஆம் நாள், ஆடுகளம், தொல்லுயிர் தேடல் போன்ற நிகழ்ச்சிகள் வழக்கம் போல் பார்வையாளர்களின் பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகின.

எதிர்வரும் வருடத்தில் வசந்தம் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் சில புதிய நிகழ்ச்சிகள் குறித்து தற்போது முடிவெடுக்கப்பட்டு வருவதோடு அது பார்வையாளர்களுக்கு தகவல் மற்றும் பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை வழங்கும்.



● வசந்தம் FM

நிலவிய பொருளாதார நெருக்கடியின்போது அனுசரணையாளர்களைப் பெறுவதில் காணப்பட்ட சிரமங்களுக்கு மத்தியில், Vasantham FM கொரோனா நிலைமை காரணமாக கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தப்படாத வெளி நிகழ்ச்சிகளையும் 2023 வருடாந்த திட்டங்களின்படி மேற்கொண்டுள்ளது. செலவுகளைக் குறைப்பதற்காக விசேட கலாசார தின நிகழ்வுகளைக் கொண்டாடுவது வானொலியில் நிகழ்ச்சிகளாக மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. வெளி நிகழ்ச்சிகள் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படாமல் வெளி தரப்பினரின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டு Vasantham FM ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு அனுசரணையாளர்கள் பெறப்பட்டனர். உதாரணமாக, யாழ்ப்பாணத்தில் சுழிபுரம் பகுதியில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவைக் குறிப்பிடலாம்.



பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழ் பேசும் மக்களின் கலாசார அம்சங்கள் குறித்து பிராந்திய செய்தியாளர்களின் மூலம் பெறப்பட்ட சூழ்நிலை அறிக்கைகளின் அடிப்படையில் மகா சிவராத்திரி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டன. அனுசரணை வருமானம் போதியதாக இல்லாததால் Vasantham FM ஆல் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்ட வருடாந்த VPL கிரிக்கெட் போட்டியும் தீபாவளியும் திட்டமிட்டபடி இடம்பெறவில்லை. சந்தைப்படுத்தல் பிரிவில் ஒரே ஒரு விற்பனை நிறைவேற்றுநர் மட்டுமே இருத்தல், கொக்குவில் ஒலிபரப்பு நிலையத்தின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்படுதல், கொழும்பு கோட்டை, வெள்ளவத்தை, மட்டக்குளி, வத்தளை போன்ற தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் வசந்தம் கேட்கும் தரம் இல்லாமை ஆகிய பிரச்சினைகளுக்கு மத்தியிலும், செலவுகளைக் குறைத்து வருவாயை பெருக்கி இலாபகரமான அலைவரிசையாக Vasantham FM ஐ மாற்றியமைக்க 2023 ஆம் ஆண்டில் முடிந்துள்ளது.

● நிலைபேறு தன்மை

நிறுவனத்தின் சகல பிரிவுகளுக்கும்மான வினைத்திறன் வாய்ந்த நிர்வாகமானது எமது ஆக்கவிளைவிற்கும் நிறுவனத்தின் நற்பெயருக்கும் மிகவும் முக்கியமானதென்பது நாம் அனைவரும் நன்கு அறிந்த விடயமாகும். அதேவேளை, தொழிலாளர்-தொழில் கொள்வோர், சமூக மற்றும் சுற்றாடல் விடயங்களுக்கான பயன்மிகு முகாமைத்துவம் எமது செயற்பாடுகளுக்கு அத்தியாவசியமான காரணியென்பதால் நிறுவனத்தின் சகல பிரிவுகளும் புரிந்துணர்வுடன் தொழிற்பட்டு வருகின்றன.

வருடாந்த ஆட்சேர்ப்புச் சுருக்கம் 2023

பொது முகாமையாளர்	01
தயாரிப்பாளர் (VTV)	01
டிஜிட்டல் ஊடக ஆக்குனர் (ஒப்பந்தம்)	03
உதவி கணனி அனிமேட்டர் (ஒப்பந்தம்)	01
சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரி (ஒப்பந்தம்)	01

அங்கீகரிக்கப்பட்ட பதவியணி

பதவி	ITN/ LAKHANDA/ VASANTHAM TV/VASANTHAM FM
சிரேஸ்ட் நிலை	80
மூன்றாம் நிலை	150
இரண்டாம் நிலை	503
முதன்மை நிலை	190
மொத்தம்	923

2023-12-31ம் திகதியில் ஊழியர் எண்ணிக்கை (நிரந்தர / ஒப்பந்த)

பதவி	ITN	LAKHANDA	VTV	VFM
சிரேஸ்ட் நிலை	25	3	2	1
மூன்றாம் நிலை	91	7	-	-
இரண்டாம் நிலை	256	37	6	6
முதன்மை நிலை	128	1	-	-
ஏனைய சந்தைப்படுத்தல் நிறைவேற்று	18	3	4	1
மொத்தம்	589			

2023-12-31ம் திகதியில் சேவைக்காலத்தின் பிரகாரம் ஊழியர்கள்

ஆண்டு	நிரந்தர	ஒப்பந்த
01 குறைந்த	0	0
01 - 05	63	27
05 - 10	101	30
10 - 15	115	10
15 - 20	86	12
20 - 25	61	0
25 - 30	62	0
30 க்கும் கூடுதல்	22	0
மொத்தம்	510	79

2023-12-31ம் திகதியில் சேவைப் பகுப்பாய்வு (நிரந்தர / ஒப்பந்த)



- 01 ற்கும் குறைந்த
- 01 - 05
- 05 - 10
- 10 - 15
- 15 - 20
- 20 - 25
- 25 - 30
- 30 <

2023-12-31ம் திகதியில் வயதெல்லையின் பிரகாரம் ஊழியர்கள் (நிரந்தர / ஒப்பந்த)

ஆண்டு	18-30	31-40	41-50	50<
ஆண்				
முகாமைத்துவம்	0	0	2	6
நிறைவேற்று	0	0	7	15
தொழில்நுட்பம்	7	25	45	23
தொலைக்காட்சி/வானொலி தயாரிப்பு	14	58	46	25
எழுதுநர் சார்ந்த	05	69	43	38
மொத்தம்	26	152	143	107

பெண்				
முகாமைத்துவம்	0	0	1	2
நிறைவேற்று	0	1	5	2
தொழில்நுட்பம்	0	3	2	4
தொலைக்காட்சி/வானொலி தயாரிப்பு	0	40	5	8
எழுதுநர் சார்ந்த	7	36	26	19
மொத்தம்	7	80	39	35

பயிற்சி நிகழ்ச்சிகளின் சுருக்கம் 2023

பயிற்சி பிரிவு	பயிற்சி நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை	பங்குபற்றிய ஊழியர்களின் எண்ணிக்கை
உள்ளூர்		
சந்தைப்படுத்தல்	1	3
பொறியியல்	3	9
நிதி	2	4
விநியோகம்	2	2
மொத்தம்	8	18

பயிற்சி பிரிவு	பயிற்சி நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை	பங்குபற்றிய ஊழியர்களின் எண்ணிக்கை
வெளிநாடு (ஒன்லைன்)		
பொறியியல்	1	1
நிகழ்ச்சி	1	1
செய்தி	1	2
மொத்தம்	3	4

2023-12-31ம் திகதியில் பகுப்பாய்வு புரள்வு (நிரந்தர / ஒப்பந்த)

ஆண்	பதவி விலகல்	ஒப்பவு	கயவிரிநுட்ப ஒப்பவு திட்டம்	பணிநீக்கம் தரமிற்குதல்	மரணம்
முகாமைத்துவம்	0	2	0	0	0
நிறைவேற்று	0	2	1	0	1
தொழில்நுட்பம்	6	1	3	0	0
தொலைக்காட்சி/வானொலி தயாரிப்பு	14	2	8	3	0
எழுதுநர் சார்ந்த	8	5	7	1	0
மொத்தம்	28	12	19	4	1

பெண்	பதவி விலகல்	ஒப்பவு	கயவிரிநுட்ப ஒப்பவு திட்டம்	பணிநீக்கம் தரமிற்குதல்	மரணம்
முகாமைத்துவம்	0	0	0	0	0
நிறைவேற்று	0	2	1	0	0
தொழில்நுட்பம்	0	0	1	0	0
தொலைக்காட்சி/வானொலி தயாரிப்பு	13	0	1	0	0
எழுதுநர் சார்ந்த	6	1	5	0	0
மொத்தம்	19	3	8	0	0

2023-12-31ம் திகதியில் வயதெல்லையின் பிரகாரம் பகுப்பாய்வு புரள்வு (நிரந்தர / ஒப்பந்த)

புரள்வு(ஆண்டு)			
18-30	31-40	41-50	50>
0	1	0	1
0	0	1	3
0	4	6	0
5	10	10	2
0	5	13	3
5	20	30	9

புரள்வு(ஆண்டு)			
18-30	31-40	41-50	50>
0	0	0	0
0	1	2	0
0	0	1	0
5	7	2	0
4	4	4	0
9	12	9	0

● ஊழியர் உறவுகள்

நிறுவன ரீதியான அளவுகோல்கள்

பங்காளர்களினால் நியமிக்கப்பட்ட தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு செய்யப்படுவதோடு கணக்காய்வாளர்களினால் வெளியிடப்படும் கருத்தானது சம்பந்தப்பட்ட கணக்காய்வு மற்றும் அறிக்கையிடல் நியமங்களுக்கும் ஏனைய சர்வதேச நியமங்களுக்கும் ஏற்புடையதாக அமையும். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு என்பன உறுதிப்படுத்தப்படும் வகையில் உண்மையானதும் திட்டநுட்பமானதும் சரியானதுமான நிதிசார் தகவல்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. கணக்குக் கூற்றுக்கள் இலங்கை பட்டைய கணக்காளர் களின் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட விதிகளுக்கும் ஒழுங்குவிதிகளுக்கும் ஏற்புடையதாக அமைகின்றன.

வாடிக்கையாளர் தொடர்பாடல்

எமது பிரதான வாடிக்கையாளர்களாகிய பிரச்சார முகவராலயங்கள் உண்மையிலேயே எமது தொழில் முயற்சியின் முதுகெலும்பாக அமைவதோடு அவர்கள் நிதமும் சிறந்தவற்றினையே கோருவதனால் அவர்களுடைய எதிர்பார்ப்புகளை விஞ்சிச் செல்லும் வகையில் எமது உற்பத்திகளைப் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது. அது இயல்பாகவே நம்பிக்கையின் மீது அடிப்படையாக அமைகின்றது. அந்தந்த வாடிக்கையாளர்களின் தேவைகளை இனங்காண்பதற்காக விரிவான வாடிக்கையாளர் மதிப்பீடொன்றும் வாடிக்கையாளர் பின்னாட்டல் பொறிமுறையும் நடைமுறையில் உள்ளது. நாங்கள் பெற்றுத்தருகின்ற தயாரிப்புகள் மற்றும் சேவைகள் என்பவற்றின் மூலம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் தெட்டத்தெளிவாக வெளிப்படுவதோடு எமது தர நியமங்களுக்கும் ஒழுக்க நெறிகளுக்கும் உட்பட்ட வகையில் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் பொருட்டு தேவையான வகையில் மாற்றமடைவதற்கு நாம் செயற்படுகின்றோம்.

இதற்கு மேலதிகமாக, எமது சகல முயற்சிகளினதும் வெற்றியினை பகுப்பாய்வு செய்வதற்காக நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இரண்டு நிறுவனங்களினால் சகல ஒளிபரப்பு நேரங்களும் ஏனைய அலைவரிசைகளுடன் தரவுப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுவதோடு அத் தரவுகளின் மூலம் பல்தரப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான ஜனரஞ்சக தன்மையின் வரையறைகளை இனங்காண முடிகின்றது. இது எமது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பெறுமதியான அளவுகோலாக அமைவதோடு தேவையான மாற்றங்களை மேற்கொள்ளும் பொருட்டு எமக்கும் உதவி அளிக்கின்றது.

ஊழியர்களுக்கான தொடர்பாடல்

ஆக்கத்திறனின் மீது தங்கியுள்ள தொழில் முயற்சியொன்றின் ஊழியர்களுக்கும் முகாமைத்துவத்திற்கும் இடையிலான நம்பிக்கை, சவால்கள், தொழில் முயற்சி உத்திமுறைகள் மற்றும் கம்பனியின் நிதி நிலைமை என்பன இருவழி தொடர்பாடல் தொடர்பாக அனைத்து ஊழியர்களும் கொண்டுள்ள புரிந்துணர்வின் மீதே தங்கியுள்ளன. எதிர்பாராத சந்தர்ப்பங்களில் எதிர்பாராத வகையில் ஒருவரிடமிருந்து தோன்றுகின்ற படைப்புத்திறன்கள் மிகவும் வெற்றியடைந்த பல சந்தர்ப்பங்கள் காணப்படுவதோடு பங்களிப்பின் மீது அடிப்படையாக அமைந்த செயலாற்றுகைக் கொடுப்பனவானது இதற்கு சிறந்த ஊக்கத்தினை பெற்றுக்கொடுத்துள்ளது.

ஊழியர்களுக்கான சுகாதாரமும் பாதுகாப்பும்

ஊழியர் நலனோம்பலானது எமது வெற்றியின் பின்னால் காணப்படுகின்ற அடிப்படைக் காரணியாகும். தயாரிப்புச் செயல்முறையின்போது மலைகள், படுபாதாலங்கள், அடர்த்தியான காடுகள் என்பவற்றை துருவி பல்வேறுபட்ட உபகரணங்களை எடுத்துச் சென்று மிகவும் கடினமான சேவையில் ஈடுபடுகின்ற எமது ஊழியர்களின் உடல் மற்றும்

உல ஆரோக்கியத்தின் மீது திடமான நம்பிக்கையை வைத்துள்ள நாம், சேவை நிலையத்திலும் அதற்கு வெளியிலும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் நிறுவனத்தின் செயற்பாடு என்பன தொடர்பாக விழிப்பாக உள்ளதோடு மிகச்சிறந்த வாழ்க்கை நிலையினை அனுபவிப்பதற்கு அவர்களுக்கு நிதமும் உதவியளிக்கின்றோம். சுகாதார நன்மைகளுக்காக முதலீடு செய்துள்ள நாம் தமது சுகாதாரத்தினை மதிப்பிடுதல், பேணிச் செல்லல் மற்றும் தொழிலாளர்களுக்கு உதவியளித்தல் என்பவற்றுக்காக சுகாதார முகாம்களை நடத்துகின்றோம்.

ஊழியர்களுக்கான அனுகூலங்களும் நலனோம்பல் நடவடிக்கைகளும்

- வருகைக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவு என்ற வகையில் 5500/- ரூபா மாதாந்தம் செலுத்தப்படுதல்.
- நிரந்தர, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையிலான பணியாளர் தொகுதிகளுக்கு தனிப்பட்ட அவசர காப்புறுதிக் காப்பு பெற்றுக்கொடுக்கப்படுதல்.
- தெஹிவளை, கோட்டை, பிலியந்தலை மற்றும் கடுவலை ஆகிய நகரங்களிலிருந்து தினசரி அலுவலக போக்குவரத்துச் சேவையொன்றினை முறையாக நடைமுறைப்படுத்துதல்.
- சேவை முறைமாற்ற கடமைகளை நிறைவேற்றுகின்ற பணியாளர் தொகுதியினருக்கு 3000/- ரூபாவிலான போக்குவரத்துக் கொடுப்பனவு செலுத்தப்படுதல்.
- தற்போதைய சம்பளத்திற்கு ஏற்புடையதாக இடர் உதவிக் கடன் வழங்கப்படுதல்.
- நிறைவேற்றுப் பதவியணியினருக்கு 1.2 மில்லியன் ரூபா வரை வாகனக் கடன் வழங்கப்படுதல்.
- நிறுவனத்தைச் சேர்ந்த ஏனைய ஊழியர்களுக்காக மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி கொள்வனவுக்காக 150,000/- ரூபா உச்ச மட்டத்திற்கு உட்பட்ட வகையில் கடன் வசதிகளை பெற்றுக்கொடுத்தல்.
- நிரந்தர, ஒப்பந்த மற்றும் நாளாந்த பணியாளர்களுக்கு 7500/- பெறுமதியான வவுச்சர்கள் 2024ம் புத்தாண்டுக்காக வழங்கப்பட்டது.

● நிறுவனத்திற்கான நிர்வாக கொள்கை

பங்களாளர்களின் நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு நல்லாட்சியின் சிறந்த மட்டங்களை அடைவதற்காக சுயாதீன தொலைக்காட்சிச் சேவையானது அர்ப்பணிப்புடன் செயற்படுவதோடு அதற்குப் பொருத்தமான கொள்கைச் சட்டகம் ஒன்றினைத் தயாரிப்பதற்காக பணிப்பாளர் சபையானது வெற்றிகரமான வகையில் வழிகாட்டல்களை பெற்றுத்தருகிறது.

சட்டரீதியான தேவைகளுக்கு ஒத்திசைவாக இருத்தல் மற்றும் வெளிப்படைத்தன்மையினை உறுதிப்படுத்தும் வகையில் தமது நிர்வாகத்தினை மேற்கொண்டு செல்வதற்கு மேலதிகமாக, கடமை வளாகத்தில் ஒழுக்கம், நன்னெறி மற்றும் சிறந்த உள்ளக நிர்வாகம் என்பன நடைமுறைப்படுத்தப்படும் வருகின்றன.

பணிப்பாளர் சபை

நிறுவனத்தின் உச்சமட்ட நலனுக்காக பணியாற்றுவதும், பங்களாளர்களுக்கு நீண்டகால அடிப்படையிலான பெறுமதிகளையும் அனுசூலங்களையும் பெற்றுக்கொடுப்பதும் பணிப்பாளர் சபையின் அடிப்படைப் பொறுப்பாக அமைகின்றது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயலாற்றுகை நோக்கங்கள், பிரதான முதலீடுகள், வருடாந்த வரவு செலவுத் திட்டம், நிதிசார் செயலாற்றுகை மீளாய்வுகள், ஆபத்து நினைவுகளுக்கான முகாமைத்துவம் மற்றும் நிறுவன ரீதியான நிர்வாக செயல்முறைகள் சம்பந்தப்பட்ட பொறுப்பு என்பவற்றை பணிப்பாளர் சபை கொண்டுள்ளது.

தமது பொறுப்பினை வினைத்திறனுடன் நிறைவேற்றுவதல் மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக சுயாதீன மேற்பார்வையை உறுதிப்படுத்துதல் என்பவற்றுக்காக கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுவொன்றும், கொள்வனவுக் குழுக்களை உள்ளிட்ட சில துணைக் குழுக்களும் நிறுவப்பட்டுள்ளன.

2023ம் ஆண்டுக்கான பணிப்பாளர் சபை பக்கம் 2ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிப்பாளர் சபையின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படும் யோசனைகள் தொடர்பாக கலந்தாலோசிப்பதற்கும் அவர்களின் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கு சுதந்திரம் உள்ளது. ஒவ்வொரு பணிப்பாளர்களினதும் பங்களிப்பினூடாக நிறுவனத்தின் மூலோபாய ரீதியிலான முன்னேற்றம், முகாமைத்துவத்திற்கு வழிகாட்டுதல் மற்றும் கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்குமே பல செயற்பாடுகள் நடைபெறுகின்றன.

கூட்டத்தின் வகை	கூட்டத்தவனை	நடைபெற்ற தடவைகள்
பணிப்பாளர் சபைக் கூட்டங்கள்	மாதத்திற்கு ஒரு முறை	12
கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு	மூன்று மாதங்களுக்கு ஒரு முறை	04
பிரதான கொள்வனவுக் குழு	அவசியப்படுமிடத்து	06
சிறு ஒப்பந்தங்களுக்கான கொள்வனவுக்குழு	இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை	19

முகாமைத்துவமானது முறைசாரான அடிப்படையில் போதிய முகாமைத்துவ மற்றும் தொழிற்பாட்டு அறிக்கைகளையும் நிதி கூற்றுக்களையும் பணிப்பாளர் சபைக்கு வழங்குகின்றது. கூட்டத்திற்கு முன்பதாக விடயங்கள் தொடர்பாக சிறந்த புரிந்துணர்வினைப் பெற்றுக்கொள்வதற்கும் அதன் பிரகாரம் உரிய விடயங்கள் தொடர்பாக தீவிர கவனம் செலுத்துவதற்கும் பணிப்பாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் தேவையான தகவல்கள் கூட்டத்திற்கு ஒருவாரத்திற்கு முன்னர்

அவர்களுக்கு முன்வைக்கப்படுகின்றன. நிறுவனத்தின் நிதி செயலாற்றுகையானது பணிப்பாளர் சபை கூட்டங்களின்போது முன்வைக்கப்படுகின்றது.

பணிப்பாளர் சபைக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள் தொடர்பாக பதில் வழங்குவதன் பொருட்டு பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர், பொது முகாமையாளர் மற்றும் சிரேஸ்ட முகாமையாளர்கள் என்போர் கூட்டங்களின்போது தங்கியிருப்பார்கள்.

கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படும்போது கம்பனியின் செயலாளர் தலைவருக்கு உதவியளிப்பதோடு பணிப்பாளர் சபைக்குச் சிறந்த முறையில் தகவல்கள் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்படுகின்ற வகையில் குறிப்புக்களை மேற்பார்வை செய்தல், தயாரித்தல் மற்றும் பங்கேற்பு என்பவற்றினையும் மேற்கொள்கின்றார். அமைப்பு விதிகள், சட்ட திட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகள் என்பவற்றிற்கு இசைவாக்கம் அடைதல் தொடர்பாக செயலாளர் பணிப்பாளர் சபைக்கு உதவி அளிக்கின்றார். சிறந்த நிறுவன நிர்வாகம் மற்றும் நடவடிக்கை முறைகளை நடைமுறைப்படுத்துதல் என்பவற்றினை வலுவூட்டுவதற்காக பணிப்பாளர் சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நிறுவனத்தின் முகாமைத்துவம் அர்ப்பணிப்புடன் உள்ளது.

கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு

நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் அல்லாத இரண்டு பணிப்பாளர்களைக் கொண்டும் தொழிற்பாட்டு பணிப்பாளரைக் கொண்டும் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு அமைந்துள்ளதுடன் அக்குழுவின் தலைமையினை திறைசேரியினைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற பணிப்பாளர் வகிக்கின்றார்.

அதேவேளை வெகுசன ஊடக மற்றும் தகவல் அமைச்சின் பிரதிநிதி, வெளிக் கணக்காய்வாளர், பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர், பொது முகாமையாளர், நிதி, நிர்வாக மற்றும் சந்தைப்படுத்தல் பிரதி முகாமையாளர்கள், சுயாதீன தொலைக்காட்சிச் சேவை மற்றும் ITN FM வானொலி என்பவற்றின் கணக்காளர்கள் மற்றும் உள்ளக கணக்காளர்கள் என்போர்களும் குழுவில் உள்ளடங்குகின்றனர்.

உள்ளகக் கணக்காய்வு

உள்ளகக் கணக்காய்வானது உள்ளக கணக்காய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது. வருடாந்த கணக்காய்வு நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வு செயல்முறையானது கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு மற்றும் பணிப்பாளர் சபை என்பவற்றின் அங்கீகாரத்திற்காக முன்வைக்கப்படுகின்றது. பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்ளும்பொருட்டு சகல தகவல்களும் கணக்காய்வு விடயங்களும் தலைவருக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஆராயப்படவேண்டிய துறைகள் யாவை என்பது தொடர்பாக வழிகாட்டல் குழுவினால் உள்ளக கணக்காய்வுக்கு தகவல்கள் பெற்றுதரப்படுகின்றன. அந்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இருக்கின்ற முறைமைகள் மற்றும் செயல்முறைகள் என்பவற்றை எவ்வாறு முன்னேற்றலாம் என்பது தொடர்பாக மதிப்பீடு செய்யும் பொருட்டு குழுவானது மூன்று சந்தர்ப்பங்களில் கூடியதோடு கூட்டங்கள் பற்றிய அறிக்கைகள் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டன.

உள்ளக கணக்காய்வின் நோக்கமானது பணிப்பாளர் சபையின் நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் கம்பனியினுள்ளே ஆக்கவிளைவானதும் வினைத்திறனானதுமான தொழில் முயற்சிச் செயல்முறைகளை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு சபைக்கு ஆதரவளிப்பதாகவும்.

கொள்வனவுக் குழுக்கள்

பொருட்கள், சேவைகள் மற்றும் வேலைகளுக்கான தேவைகள் என்பவற்றைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக தேசிய கொள்வனவு நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் கொள்வனவுச் செயன்முறையானது சுயாதீன தொலைக்காட்சிச் சேவையினாலும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதன்மூலம் போட்டித் தன்மையின் அடிப்படையில் பணத்திற்கான ஆக்கக் கூடிய பெறுமதியினைப் பெற்றுக்கொள்வதற்கு சுயாதீன தொலைக்காட்சிச் சேவைக்கு முடியும் என்பதோடு வெளிப்படைத்தன்மையினையும், கொள்வனவுச் செயன்முறையின் ஒரு சமமான தன்மையினையும் பேணிச் செல்லமுடியும். சுயாதீன தொலைக்காட்சிச் சேவையின் கொள்வனவுக் குழுவிற்கு 100 மில்லியன் ரூபா வரை கொள்வனவு செய்வதற்கான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

மேல்நிலை கொள்வனவுக் குழுவானது நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்படுவதோடு கம்பனியின் தலைவர், பொது முகாமையாளர் மற்றும் அமைச்சின் பிரதிநிதி கொள்வனவு குழுவின் அங்கத்தவர்களாவார்கள். 2 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியைக் கொண்ட பொருட்கள் மற்றும் சேவை வழங்கல்கள் இக்குழுவினால் மேற்கொள்ளப்படுகின்றது.

கீழ்நிலை கொள்வனவுக் குழுவின் தலைவராக பொது முகாமையாளர் செயற்படுவதோடு 2 மில்லியன் ரூபாவுக்குக் குறைந்த பெறுமதியுடனான பெறுகைகள் இக்குழுவின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.

கம்பனியின் செயலாளர்

பணிப்பாளர் சபையானது செயன்முறையினைப் பின்பற்றுகின்றது என்பதனையும், பயனுள்ளவாறு தீர்மானங்களை மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து தகவல்களும் விபரங்களும் ஆவணங்களும் கூட்டங்களின்போது பணிப்பாளர் சபைக்கு வழங்கப்படுகின்றது என்பதனையும் உறுதிப்படுத்தும் அடிப்படை செயற்பொறுப்புகளை கம்பனியின் செயலாளர் நிறைவேற்றுகின்றார்.

● நிலைத்தன்மை அறிக்கை / இடர் முகாமைத்துவம்

அடிப்படை அபாயங்கள் மற்றும் நிச்சயமின்மைகளை வெளிப்படுத்துதல்

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பானது கட்டுப்பாட்டு கட்டமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டுப்பாட்டு வரம்புக்குள் துறைசார் வணிகங்களில் உள்ள அபாயங்களைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான ஒரு நிறுவப்பட்ட செயல்முறையைக் கொண்டுள்ளது.

எங்கள் தயாரிப்புகள் அடிப்படையில் பொதுசன இரசனைகள், போக்குகள் மற்றும் எப்போதும் உருவாகி வரும் வாழ்க்கை முறைகளால் இயக்கப்படுவதால், எதிர்கால இரசனைகளில் ஏற்படும் மாற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து வணிகத்தின் தொடர்ச்சியைப் பேணிச் செல்ல முன்கூட்டியே சீராக்கல்களை மேற்கொள்ளும் திறனை நிறுவனம் கொண்டிருக்க வேண்டும்.

இறுதியில் இடர் முகாமைத்துவம் என்பது பணிப்பாளர் சபையின் பொறுப்பாக அமைவதோடு அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய மற்றும் வலுவான இடர் முகாமைத்துவ முறையொன்றைத் தயாரிப்பதும் செயல்படுத்துவதும் ITN இன் மிக உயர்ந்த முன்னுரிமையாகிறது.

இடர் முகாமைத்துவம் தொடர்பாக பணிப்பாளர் சபையின் பணிப்பொறுப்பிற்குள் வணிக நடவடிக்கைகளின் அனைத்து நிலைகளிலும் ஒருங்கிணைப்பை வலியுறுத்தும் கலாச்சாரத்தை ஊக்குவித்தல், வணிகத்திற்கான அடிப்படை செயல்முறையில் இடர் முகாமைத்துவத்தை இணைத்தல், அடிப்படை இடர்களைத் தீர்மானித்து இடர் முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஒட்டுமொத்தக் கொள்கைகளை வகுத்து வணிகம் முழுவதும் இவை தொடர்பாடல் செய்யப்படுவதை உறுதி செய்தல் ஆகியவை உள்ளடங்கும்.

வணிகத்தின் இடர் முகாமைத்துவ செயல்முறையில் பின்வரும் கூறுகள் உள்ளடங்குகின்றன.

ஒவ்வொரு ஆபத்தையும் கண்டறிதல் மற்றும் மதிப்பிடுதல்.

கட்டுப்பாடுகளைத் திட்டமிடுதல்.

கட்டுப்பாட்டு சூழலின் செயல்திறன் தொடர்பில் தீர்மானத்திற்கு வருதல்.

சிரேஸ்ட் முகாமைத்துவம், ஒட்டுமொத்த பணிப்பாளர் சபையின் ஆதரவுடன், நிறுவனத்தைப் பாதிக்கும் முதன்மையான அபாயங்களைக் கண்டறிந்து, ஆபத்துகளைத் திறம்படவும் சரியான நேரத்திலும் கையாள்வதற்காக, தேவையேற்படும் பட்சத்தில் வெளி கணக்காய்வாளர்களின் கருத்துக்களைப் பெறலாம்.

இந்த அபாயங்கள் வணிகத்தின் மீதான அவற்றின் சாத்தியமான தாக்கம் மற்றும் நிகழ்வின் நிகழ்தகவு ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன என்பதோடு ஒவ்வொரு ஆபத்தும் கண்டறியப்பட்டவுடன், சரியான மட்டத்தில் அதனைக் காணுதல் மற்றும் அதன்மீது கவனம் செலுத்துவதை உறுதிசெய்து, செயல்பாட்டு மட்டத்தில் சிக்கல்களைத் தீர்ப்பதில் ஆண்டு முழுவதும் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக பொறுப்புடையந்த துறைகளுக்கு ஒப்படைக்கப்படுகின்றன.

ஆபத்தின் மூன்று முக்கியமான துறைகளை நாம் அடையாளம் காண்போம்.

மூலோபாய ஆபத்து - வணிகத்தின் மூலோபாய இலக்குகளை பாதிக்கும் அபாயங்கள் அல்லது நிறுவனம் எதிர்கொள்ளும் மூலோபாய நோக்கங்களை பாதிக்கும் சிக்கல்கள்.

நிதி ஆபத்து - வெளிப்புறமாகவும் நடைமுறையிலுள்ள உள்ளக கட்டுப்பாடுகளாகவும் வணிகத்தின் நிதி விவகாரங்களைப் பாதிக்கக்கூடிய விடயங்கள்.

தொழிற்பாட்டு ஆபத்து - பெறுகை, தயாரிப்பு அபிவிருத்தி மற்றும் வணிகப் பங்குதாரர்களுடனான இடைத்தொடர்பு போன்ற துறைகளுக்கு ஏற்புடையதாக நிறுவனத்தின் தொழிற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து எழும் விடயங்கள்.

தொழில்நுட்ப ஆபத்து மற்றும் முகாமைத்துவம்

எமது அவதானம்

ஊடகம் என்பது தொழில்நுட்பத்தினால் நெறிப்படுத்தப்படுகின்ற கைத்தொழிலாகும். நிறுவனத்தின் வெற்றியானது வணிகத்திற்கான நவீன தகவல் தொழில்நுட்பத்தை அணுகுதல் மற்றும் அதனுடன் இசைவாக்கமடைதல் மற்றும் வினைத்திறன்மிகு முகாமைத்துவ தகவல் முறைமை மூலம் துல்லியமான தகவல்களை உருவாக்குதல் ஆகிய காரணிகள் மீது தங்கியுள்ளது.

சாத்தியமான தாக்கம்

முறைமைகள், உட்கட்டமைப்பு மற்றும் உள்ளீடுகள் ஆகிய காரணிகளில் ஏதேனும் இடையூறுகள் அல்லது தோல்விகள் நிறுவனத்தின் சந்தை வாய்ப்புகளை இழக்கச் செய்து மேற்கொண்டும் நிதி இழப்புகளுக்கு வழிவகுத்து அதன் செயல்பாடுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

எமது பதிர்செயற்பாடு

இன்று, ITN ஆனது தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகள் ஏற்படுத்தும் கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. இந்த சந்தை அழுத்தத்தை எதிர்கொள்ள, தனியார் துறை போட்டியாளர்கள் அனைத்து செயல்பாடுகளிலும் அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருந்தாலும், போட்டித் தன்மையுடனான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவது இன்றியமையாததாக அமைந்துள்ளது.

சாத்தியமான தாக்கம்

விலைப் போட்டியின் மீதான அழுத்தமானது வணிக உருவாக்கம், நிலையான வணிக வளர்ச்சி இழப்பு மற்றும் சந்தைப் பங்கு குறைவடைதல் ஆகியவற்றில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

எமது பதிர்செயற்பாடு

தற்போதைய சந்தை நிலைமைகள் மற்றும் அதன் எதிர்வுகூறல்களுக்கான நன்மையைப் பயன்படுத்தி, நிறுவப்பட்ட சந்தைகளில் எமது தயாரிப்புகளை முன்வைத்தல் மற்றும் அவற்றின் நிலையைப் பன்முகப்படுத்தல், போட்டியை பொருத்தமற்றதாக மாற்றுவதற்காக நிறுவனம் உத்திகளைக் கையாண்டுள்ளது. அதிக கடத்துகை நிலையங்களை அமைப்பதன் மூலம், பெரும் புவியியல் வலயத்தில் எங்கள் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளோம்.

தயாரிப்பு இடர் முகாமைத்துவம்

எமது அவதானம்

எமது பிரதான வணிகச் தொழிற்பாடு ஒளிபரப்பு நேரத்தை விற்பனை செய்வதாகும் என்பதோடு தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக புதிய தொழில்நுட்ப அபிவிருத்திகளுக்கும் ஏனைய சட்டதிட்டங்கள் மற்றும் தீர்மானங்களுக்கும் நாம் அமைந்தொழுக வேண்டும்.

சாத்தியமான தாக்கம்

சந்தை தேர்வின் மாற்றம்

எமது பதிற்செயற்பாடு

குறிப்பாக பொழுதுபோக்கிற்கு பெறுமதி சேர்த்தல், உலகில் உள்ள ஏனையோருக்கு நிகராக முன்னேறுதல், குறிப்பாக இலங்கையில் போட்டித்தன்மையில் முன்னணி வகிப்பதற்காக நாம் நிதமும் ஊடகத் துறையில் இடம்பெறுகின்ற உலகளாவிய முன்னேற்றங்கள் தொடர்பில் கூருணர்வுடன் இருத்தல்.

மேலும், விவரிக்க முடியாத காரணங்களின் அடிப்படையில் பார்வையாளர்களும் ஒரு வகை பொழுதுபோக்கிலிருந்து மற்றொரு வகைக்கு மாறுவதால் அவர்களின் மனப்பாங்குகள் தொடர்பிலும் நாம் விழிப்புடன் உள்ளோம். எனவே எமது நிகழ்ச்சி நிரலாக்கத்தைத் தீர்மானிப்பதற்காக தொலைநோக்கு மற்றும் தனிச்சிறப்பான இயலுணர்வை பயன்படுத்த வேண்டும். இதன் விளைவாக, எங்கள் நிகழ்ச்சிகளின் பிரபலத்தின் முன்னேற்றத்தை நாங்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்து, அவற்றை ஏனைய அலைவரிசைகளுடன் ஒப்பிட்டு, சரியான கலப்புடன் பொழுதுபோக்கை வழங்க தேவையான திட்டங்களை உருவாக்குகிறோம். இன்றேல், நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட நிரல் நிரவாகத்தால் உருவாக்கப்பட்ட பிரபலத்தின் அளவையும் நாம் இழக்க நேரிடலாம்.

சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுடன் இசைவாக்கமடைதல்.

எமது அவதானம்

ITN அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சி நிறுவனமாக இருப்பதால், அதன் பங்குதாரர்கள் தொடர்பில் அது பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளது. அந்த வகையில் வணிகத்தின் இருப்புக்கு வெளிப்படைத் தன்மையும், நல்லாட்சியும் மிகவும் அவசியமாகும்.

சாத்தியமான தாக்கம்

முகாமைத்துவம் சரியாக இடம்பெறாத பட்சத்தில், சேத இழப்பு செலவுகளை ஏற்கவும், நிதி இழப்புகள் மற்றும் வழக்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ளவுமான அபாயம் எப்போதும் உள்ளது.

எமது பதிற்செயற்பாடு

வகைப் பொறுப்புக்கூறல் நிலையில் இருந்து வணிகத்தைப் பேணிச் செல்வதற்கும், நிதி இருப்பு, கேள்விப்பத்திர நடைமுறை மற்றும் பெறுகை ஆகியவற்றின் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்துவதற்கும், ITN அனைத்து நியதிச் சட்ட தீர்மானங்களுக்கும் தேவைகளுக்கும் அமைந்தொழுகி மிகவும் வெளிப்படையான சூழ்நிலையைப் பேணிச்செல்வதற்குமாக அதன் கடமைகளை நிறைவேற்றுகிறது.

நிதி இடர் முகாமைத்துவம்

நிறுவனத்தின் செயல்பாடுகள் பின்வரும் வகையிலான பல இடர்களுக்கு வெளிப்பட்டுள்ளன. அதாவது, கடன் ஆபத்து, திரவத்தன்மை ஆபத்து மற்றும் சந்தை ஆபத்து (நடப்பு நாணய ஆபத்து மற்றும் வட்டி விகித ஆபத்து உட்பட) என்பன அவையாகும். நிறுவனத்தின் ஒட்டுமொத்த இடர் முகாமைத்துவம், நிறுவனத்தின் நிதி செயலாற்றுகையைப் பாதிக்கக்கூடிய எதிர்கால பாதகமான விளைவுகளைத் தணிப்பதில் கவனம் செலுத்துகிறது.

எமது கவனம்

வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள், அந்நியச் செலாவணி ஏற்ற இறக்கங்கள் மற்றும் கடன் அணுகல் கட்டுப்பாடுகள் போன்ற வெளிப்புற காரணங்களினால் ஏற்படும் ஆபத்துக் காரணிகளானவை கட்டுப்படுத்துவதற்குக் கடினமான ஆபத்துடன்கூடியவைகள் என்பதோடு அவை நிறுவனத்திற்கு நிதி இழப்புகளை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

சாத்தியமான தாக்கம்

வட்டி விகிதங்கள், செலவுகள், நிதிப் பாய்ச்சல் மற்றும் பங்கிலாபங்கள் மீது தாக்கம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

எமது பதிற்செயற்பாடு

செயல்பாட்டில் ஏற்படும் அபாயத்தைக் கட்டுப்படுத்த நிறுவனம் பல்வேறு உத்திகளைக் கையாள்வதோடு நிறுவனத்திற்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்காக அதிக வட்டி விகிதங்களைக்

கொண்ட முதலீடுகள் பெரும்பாலும் செய்யப்படுகின்றன.

பரிமாற்ற அபாயங்களை கட்டுப்படுத்துவதற்காக ஒப்பந்தங்கள் எட்டப்படுவதோடு குறுகிய கால நிதி, அதிக சதவீதத்தை ஈட்டித்தரும் குறுகிய கால வைப்புகளில் முதலீடு செய்யப்படுகிறது. மேலும், காசு மற்றும் காசுக்குச் சமனான சொத்துக்களை சமநிலையில் வைத்திருப்பதற்காக பணப்பாய்ச்சல் தொடர்பில் கூர்மையான கவனம் செலுத்தப்படுகின்றது.

● கம்பனியின் நடவடிக்கைகள் பற்றிய பணிப்பாளர் சபையின் ஆண்டறிக்கை

2023 டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்திற்கான வ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுடன் இணைந்த கம்பனி அறிக்கையினை பணிப்பாளர்கள் சமர்ப்பிக்கின்றனர்.

பிரதான செயற்பாடுகள்

சம்பந்தப்பட்ட வருடத்தில் அமைப்பின் அடிப்படை செயற்பாடாக அமைந்தது யாதெனில், இரண்டு தொலைக்காட்சி அலைவரிசைகளினதும் வானொலி அலைவரிசைகளினதும் ஊடக செய்தி, இசை, திரைப்படங்கள், நாடகங்கள், கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் நடப்பு விவகாரங்கள் என்பவற்றுடன் பரந்த பொழுதுபோக்கு சேவைகளை வழங்குவதாகும்.

மீளாய்வு செய்யப்பட்ட நிதியாண்டில் மேற்படி பிரதான செயற்பாடுகளின் தன்மையில் தனித்துவமான மாற்றங்கள் எதுவும் காணப்படவில்லை.

ஒவ்வொரு துறையினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைகளில் சம்பந்தப்பட்ட வருடத்தில் செயற்பாடுகளின் மூலம் கிடைக்கப்பெற்ற பெறுபேறுகள் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட எதிர்கால முன்னேற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகள் கம்பனியின் நடவடிக்கைகள் பற்றிய பணிப்பாளர்களின் வருடாந்த அறிக்கையின் ஒத்திசைவான பகுதியை உருவாக்குகின்றது.

எதிர்கால மேம்பாடு

எதிர்கால மேம்பாடு, அமைப்பின் எதிர்கால முன்னேற்றங்கள் துறைசார் அறிக்கைகளின் மூலம் அரவணைக்கப்பட்டுள்ளன.

நீண்டகால இருப்புக்கான எண்ணக்கருக்கள்

எதிர்காலத்தில் அனைத்துச் செயற்பாடுகளையும் மகிழ்ச்சிகரமான வகையில் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான வளங்களை கம்பனி கொண்டுள்ளது என்பது பணிப்பாளர் சபையின் திடமான நம்பிக்கையாகும். அதன் பிரகாரம் நீண்டகால இருப்புக்கான எண்ணக்கருவின் மீது அமைந்து நிதி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

வருமானம்

குறிப்பிட்ட வருடத்தில் கம்பனியின் வருமானமானது 1,682 மில்லியன் ரூபா என்பதோடு கூற்றில் வருமானம் பற்றிய பகுப்பாய்வு தரப்பட்டுள்ளது.

பங்கு மூலதனம்

வருட இறுதியில் பங்கு மூலதனமாக 9,500,000 சாதாரண பங்குகளைக் கொண்டமைந்த 95,000,000 ரூபா காணப்பட்டது.

இலாபங்களும் ஒதுக்கீடுகளும்

வரி செலுத்தப்பட்டதன் பின்னர் அமைப்பானது அடைந்த நட்டம் 213.7 மில்லியன் ரூபாவாகும்.

தொழில்புரிவோர்

2023 டிசெம்பர் 31 ஆம் திகதியில் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 17 ஆம் பக்கத்தில் தரப்பட்டுள்ளது.

ஒதுக்கங்கள்

2023 டிசெம்பர் 31 ஆம் திகதியில் ஒதுக்கங்களின் பெறுமதியானது 345 மில்லியன் ரூபா ஆகும். 2023 ஆண்டுக்கான உரிமை மாற்றங்களுக்கான கூற்றில் ஒதுக்கத்தின் மாறிலிகள் தரப்பட்டுள்ளன.

ஆதனங்களும் பொறியும்

ஆவணங்களைக் கைப்பற்றிக் கொள்ளுதல், பொறிகள், மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகளுக்கான மூலதன செலவினம் என்பவற்றுக்குரிய முழுமையான தேறிய மூலதன செலவினம் 6 மில்லியன் ரூபாவாக அமைந்தது. நிதிக் கூற்றில் குறிப்பு 14 இல் ஆதனங்கள் மற்றும் பொறி என்பவற்றின் விவரங்கள் தரப்பட்டுள்ளன.

சட்டரீதியான கொடுப்பனவுகள்

தாம் அறிந்த வகையில் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் தொழிலாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் சட்டத்தின் பிரகாரம் செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.

பணிப்பாளர் சபை

சுயாதீன தொலைக்காட்சிச் சேவையின் பணிப்பாளர் சபை மற்றும் அதன் நியமனங்கள் என்பவற்றுக்கான மாற்றங்கள் வருடாந்த அறிக்கையின் 20 ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பணிப்பாளர்களுக்கான பங்குடமைகள்

பணிப்பாளர்களுக்கு பங்குடமைகள் கிடையாது

பணிப்பாளர்களுக்கான ஊதியம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள்

பணிப்பாளர்களுக்கான ஊதியம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் நிதி அறிக்கையின் 21ம் மற்றும் 30ம் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நிறுவன உதவிக் கொடுப்பனவுகள்

குறிப்பிட்ட வருடத்தில் வழங்கப்பட்ட உதவிக்கொடுப்பனவுகள் தொடர்பான தகவல்கள் நிதி அறிக்கையின் குறிப்பிலக்கம் 10 ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனத்திற்கான நிர்வாகம்

இன்றைய நிறுவன நடத்தையின் பிரகாரம் அமைப்பின் பணிப்பாளர்கள் நல்லாட்சி மூலோபாயத்தினை அத்தியாவசிய கருவியாக ஏற்றுக்கொண்டு அதனைப் பதிலிடு செய்துள்ளனர். 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின் திகதியில் நிறுவன நிர்வாக விதிகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கம்பனி உறுதிப்படுத்துகின்றது.

பங்குடமை

இலங்கை அரசாங்கத்தின் பொதுத் திறைசேரியானது 100 வீத பங்குடமையைக் கொண்டுள்ளது.

நிகழ்தகா பொறுப்புகளும் கடப்பாடுகளும்

நிதிக்கூற்றின் குறிப்பு 32இல் விபரிக்கப்பட்டுள்ள நிகழ்தகா பொறுப்புகளையும் கடப்பாடுகளையும் தவிர வேறு எவ்விதமான நிகழ்தகா பொறுப்புகளோ கடப்பாடுகளோ அமைப்புக்குக் கிடையாது.

ஐந்தொகையின் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகள்

ஐந்தொகையின் திகதிக்கும் கணக்குகளுக்கு பணிப்பாளர்கள் ஒப்பமிடுகின்ற திகதிக்கும் இடையில் நிதிக்கூற்றுக்கு இசைவாக்கம் செய்யப்படுதல் அல்லது வெளிக்கொணரப்பட வேண்டிய வகையிலான அளவுசார் நிகழ்வுகள் குறிப்பு 33இல் விவரிக்கப்பட்டுள்ளன.

வருடாந்த மாநாடு

வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் வருடாந்த மாநாடு 2024 ஆகஸ்ட் 30ம் திகதி பி.ப 3.00 மணிக்கு விக்கிரமசிங்கபுர, பத்தரமுல்லை தலைமையகத்தில் நடத்தப்படும்.

கணக்காய்வாளர்கள்

கணக்காய்வதிபதி, தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் நிதிக் கூற்றுக்கள் கணக்காய்வு செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர பணிப்பாளர்கள் அறிந்த வகையில் குறிப்பிட்ட கம்பனிக்கு வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்புடன் எதுவித தொடர்பும் கிடையாது.

கணக்காய்வு கட்டணம்

2023ம் ஆண்டின் கணக்காய்வு கட்டணம் நிதி அறிக்கையின் 13 மற்றும் குறிப்பிலக்கம் 10 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிப்பாளர் சபைக்காக மற்றும் சார்பாக

வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு

.....
சுதர்சன குணவர்தன
தலைவர்

.....
திரு. ரவீந்திரநாத் குருகே
பணிப்பாளர்

வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு

நிதி அறிக்கைகள்

2023-12-31 ஆம் திகதியில் முடிவடையும் ஆண்டுக்காக

தலைவர்

வ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு

வ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் 2023 டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான நிதிக் கூற்றுக்கள் மற்றும் ஏனைய சட்டரீதியான மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைகள் பற்றிய 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் பிரகாரமான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கை

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு நிறுவனத்தின் 2023 டிசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளுக்கான தகவல்களும் உள்ளடக்கிய நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகளுடனான 2023 டிசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தினது ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புவரையின் பிரகாரம் எனது அறிக்கையானது உரிய காலத்தில் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படும்.

எனது அறிக்கையின் முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை எனும் பகுதியில் விபரிக்கப்பட்டுள்ள விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து கம்பெனியின் 2023 டிசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

(அ) நிறுவனத்தினால் குத்தகை முறையின் கீழ் கைப்பற்றப்பட்டுள்ள டொரிண்டன் காணிக்கு 2010 முதல் 2023 வரை மதிப்பீட்டு அறிக்கைகளின் படி, 05 வருடங்களுக்கு ஒருமுறை செய்யப்பட்டுள்ள குத்தகை திருத்தங்களுக்கு உட்பட்டு குத்தகை செலுத்துவதற்கு மீளாய்வாண்டின் இறுதிவரையிலும் நிறுவனம் தவறியிருந்தது. 2023 டிசம்பர் 31 ஆம் திகதியில் செலுத்த வேண்டிய நிலுவை குத்தகைத் தொகை 50,805,000 ரூபாவாக

காணப்பட்டதோடு இணக்கத்துக்கு வரப்பட்ட வகையில் 2023 ஆம் ஆண்டு தொடக்கம் எதிர்வரும் 10 வருட காலப் பகுதியில் மாதாந்தம் ஒரு சமமான தவணைகளாக செலுத்துவதற்கு நிறுவனம் கடப்பாட்டுக்கு உள்ளாகி இருந்தது. இப் பெறுமதியானது இலங்கை கணக்கீட்டுத் தர நியமம் 01 இன் 61 ஆம் பந்தியின் பிரகாரம் நடைமுறையல்லா பொறுப்புகளாக 43,391,250 ரூபாவும், நடைமுறை பொறுப்புகளாக 7,413,750 ரூபாவும் என்ற வகையில் வகைப்படுத்தப்பட்டு நிதிக்கூற்றுக்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற போதிலும் அதற்குப் புறம்பாக மொத்தப் பெறுமதி நடைமுறை பொறுப்புகளின் கீழ் காட்டப்பட்டிருந்தது.

- (ஆ) இலங்கை கணக்கீட்டுத் தர நியமம் 07 இன் பிரகாரம் மீளாய்வாண்டில் ஓய்வூதிய நலத் திட்டத்தில் தற்போதைய சேவைக் கிரயம் மற்றும் வட்டிச் செலவின் மொத்தப் பெறுமதி 25,836,359 ரூபா தேறிய இலாபமாக இனங்காணப்பட்டிருந்ததோடு நிதிப் பாய்ச்சல் கூற்றினைத் தயாரிக்கும் போது வரிக்கு முந்திய தேறிய இலாபத்திற்கு அப்பெறுமதி மட்டும் சீராக்கப்பட வேண்டும் என்ற போதிலும் அப் பெறுமதியும் 32,097,455 ரூபா ஆயுட்கால நட்டமும் சேர்க்கப்பட்டு 57,933,815 ரூபா சீராக்கப்பட்டிருந்தது.
- (இ) இலங்கை நிதி அறிக்கையிடல் தர நியமம் 07 இன் 31 முதல் 42 வரையான பந்திகளின் பிரகாரம் நிறுவனம் நிதிக் கூற்றுக்களில் காட்டியுள்ள நிதி சாதனங்களின் அபாய நேர்வுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் நிதிக் கூற்றுகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
- (ஈ) நிதிக்கூற்றுக்களுக்கான விபரமான குறிப்புகளின் கீழ் காட்டப்பட்டுள்ள நிதிசார் சொத்துக்களின் வகைப்பாடு 2018 ஆம் ஆண்டு நடைமுறையிலிருந்த இலங்கை நிதி அறிக்கையிடல் தர நியமம் 09 இன் பிரகாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற போதிலும் நிறுவனத்தினால் நிதிசார் சொத்துக்களின் வகைப்பாடு 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைமுறையில் இருந்த இலங்கை கணக்கீட்டுத் தர நியமம் 39 இன் பிரகாரம் செய்யப்பட்டிருந்தது.
- (உ) இலங்கை கணக்கீட்டுத் தர நியமம் 20 இன் 17 ஆம் பந்தியின் பிரகாரம் தேயும் சொத்தொன்றைக் கொள்வனவு செய்வதற்காக அரசு அளிப்பின் மதிப்பிறக்கத்தை இனங்காணும்போது குறிப்பிட்ட சொத்தின் தேய்மான செலவினம் இனங்காணப்படும் காலப்பகுதியில் அதற்கு விகித சமனாக அரசு அளிப்புக்கான மதிப்பிறக்கம் இனங்காணப்பட வேண்டும் என்ற போதிலும் 2022 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த 11,055,346 ரூபா பெறுமதியான ஆதனம் பொறி மற்றும் உபகரணங்கள் சார்பாக மதிப்பிறக்கப் பெறுமதி 1,381,918 ரூபா 2023 ஆம் ஆண்டில் பிற வருமானமாக இனங் காணப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாக மீளாய்வு ஆண்டில் நட்டமானது மேற்படி பெறுமதியினால் மிகை மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததோடு நிதிக் கூற்றுகளில் அரசு அளிப்பு கணக்கு நிலுவை அந்தப் பெறுமதியினால் மிகை மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

- (ஊ) இலங்கை கணக்கீட்டுத் தர நியமம் 21 இன் பிரகாரம், வெளிநாட்டு நாணயத்தினால் பேணப்பட்டு வருகின்ற சேமிப்புக் கணக்கின், மீளாய்வு ஆண்டின் இறுதி தினத்தில், நிதி நிலுவையானது அன்றைய தினத்தில் காணப்பட்ட செலாவணி விகிதத்தின் பிரகாரம் மாற்றப்பட்டு நிதிக் கூற்றுக்களில் முன்வைக்கப்படாததன் காரணமாக 1,580,294 ரூபாவினால் அக்கணக்கு நிலுவை குறைவாக காட்டப்பட்டிருந்ததோடு அப்பெறுமதியினால் நாணய பரிமாற்று இலாபம் வருமானக் கூற்றில் இனங்காணப்பட்டு இருக்கவில்லை என்பதால் வருடத்திற்கான நட்டம் அத்தொகையினால் மிகை மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.
- (எ) வசந்தம் தொலைக்காட்சி அலைவரிசைக்காக 2019 ஆம் ஆண்டு தொடக்கம் வெளிநாட்டு நாணயத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்கள் 09 இல் ஒளிபரப்பப்பட்ட அங்கங்களுக்காக மீளாய்வு ஆண்டின் இறுதித் தேதியில் செலுத்தப்பட வேண்டியுள்ள நிலுவைத்தொகையான 552,555 அமெரிக்க டொலர்களை தரத்தின் பிரகாரம் அன்றைய தினத்தில் காணப்பட்ட நாணய விகிதத்தின் பிரகாரம் மாற்றப்பட்டு நிதி கூற்றுக்களில் சமர்ப்பிக்கப்படாததன் காரணமாக 66,877,990 ரூபா பெறுமதியில் நிகழ்ச்சிகளை கொள்வனவு செய்ததன் அட்டுறு கணக்கு நிலுவை குறைவாக காட்டப்பட்டிருந்ததோடு அப்பெறுமதியில் நாணய பரிமாற்று நட்டம் வருமானக் கூற்றில் இனங்காணப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாக வருடத்திற்கான நட்டம் மேற்படி பெறுமதியினால் குறை மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.
- (ஏ) இலங்கை கணக்கீட்டுத் தர நியமம் 24 இன் பிரகாரம் நிதிக் கூற்றுக்களில் தொடர்புடைய தரப்புகள் சம்பந்தமாக வெளிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற போதிலும் நிறுவனத்தினால் பிரதான முகாமைத்துவத்தைச் சேர்ந்த நபர்கள் தொடர்பில் உரிய தகவல்கள் நிதி கூற்றுக்களின் குறிப்பு இலக்கம் 30 இன் கீழ் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
- (ஐ) தொழில் பிணக்கு ஒன்றுக்குரியதாக தொழில் ஆணையாளர் நாயகத்தின் பெயரில் இலங்கை வங்கியில் வைப்புச் செய்யப்பட்ட 42,635,021 ரூபா நிதிக் கூற்றுகளில் வைப்புகள் மற்றும் பெறுமதிகள் என்பதனுள் உள்ளடக்கப்பட்டிருந்ததோடு இலங்கை கணக்கீட்டுத் தர நியமம் 37 இன்படி இது தொடர்பாக நிதிக் கூற்றுக்களில் குறிப்பு ஒன்றின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
- (ஓ) சட்டரீதியாக அறவிட்டுக் கொள்ள முடியாததாக காட்டப்படுகின்ற, தொழிலாளர் நிதி மோசடி காரணமாக அறவிடப்பட வேண்டிய 1,213,120 ரூபா தொகை, இலங்கை கணக்கீட்டுத் தர நியமம் 37 இன் பிரகாரம் நிகழ்தகு சொத்தாக கருதி ஒரு குறிப்பின் மூலம் மட்டும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற போதிலும் அதற்குப் புறம்பாக நிதிக் கூற்றுகளில் வருமதி நிலுவைகளின் கீழ் காட்டப்பட்டிருந்ததன் காரணமாக நடைமுறை சொத்துக்கள் அப்பெறுமதியினால் அதிகமாக காட்டப்பட்டிருந்தது.
- (ஔ) சுய ஓய்வு திட்டத்தின் கீழ் ஓய்வு பெறச் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய நட்ட ஈட்டுத் தொகைகளை செலுத்தித் தீர்ப்பதற்காக வழங்கப்பட்ட 49,500,000 ரூபா அரசு அளிப்பு, நிதிக் கூற்றுக்களில் கூறப்பட்ட மூலதனத்தில் காட்டப்பட்டிருந்ததோடு மேற்படி நட்டஈட்டுத் தொகை மீளாய்வு ஆண்டு முடிவடையும் வரையில்

செலுத்தப்பட்டிருக்கவில்லை. அது தொடர்பாக இலங்கை கணக்கீட்டு தர நியமம் 37 இன் 80, 85 ஆகிய பந்திகளின் பிரகாரம் மறுசீரமைப்பு செலவினம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அது சார்பாக கிடைக்கப்பெற்ற அரசு அளிப்பாக நிதிக்கூற்றுக்களில் குறிப்பு ஒன்றின் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்ற போதிலும் அதற்குப் புறம்பாக அத்தொகை செலுத்தப்பட வேண்டியவைகள் என்பதன் கீழ் மூலதனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததோடு அது தொடர்பாக வெளிப்படுத்தல் எதுவும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

- (ஒள) இலங்கை கணக்கீட்டுத் தர நியமம் 38 இன் 25 தொடக்கம் 27 வரையான பந்திகளின் பிரகாரம் நிறுவனத்தினால் 2022 ஆம் ஆண்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட 14,433,575 ரூபா கிரயத்துடன் கூடிய நிதி மற்றும் தகவல் முகாமைத்துவ மென்பொருள் முறைமை மற்றும் 6,700,000 ரூபா கிரயத்துடன் கூடிய மனிதவள முகாமைத்துவ மென்பொருள் முறைமை ஆகியவற்றை மீளாய்வு ஆண்டில் வழங்குனர் நிறுவியிருந்த போதிலும் நிறுவனத்தினால் மேற்படி மென்பொருள்களின் மொத்தப் பெறுமதியான 21,133,575 ரூபா அருவச் சொத்து மற்றும் கடன்கொடுத்தோராக கணக்குப் பதியப்பட்டிருக்கவில்லை. அதன் காரணமாக அருவச் சொத்துகள் மேற்படி பெறுமதியினால் நிதிநிலை கூற்றில் குறைவாக காட்டப்பட்டிருந்தது. நிதி மற்றும் தகவல் முகாமைத்துவ மென்பொருள் முறைமைக்காக செலுத்தப்பட்ட 4,310,073 ரூபா மட்டும் நிதிக் கூற்றுக்களில் வைப்புகள் மற்றும் முற்பணம் என்பதன் கீழ் காட்டப்பட்டிருந்ததோடு அதற்காக நிறுவனத்தினால் மதிப்பிற்குக் கொள்கையின் கீழ் 2,886,715 ரூபா மதிப்பிற்குச் செலவினம் வருமானக் கூற்றில் இனங் காணப்பட்டிருக்கவில்லை .
- (க) மீளாய்வு ஆண்டின் பொருட்டு நிறுவனத்தின் ஊழியர்களுக்கு, பெற்றுக்கொள்ளப்படாத லீவுகளுக்காக செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவு 18,522,547 ரூபா என்ற போதிலும் அட்டுறு செலவாக நிதிக் கூற்றுக்களில் 20,819,655 ரூபா காட்டப்பட்டதன் காரணமாக மீளாய்வு ஆண்டில் நட்டமானது 2,297,108 ரூபாவினால் மிகை மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.
- (ங) மீளாய்வு ஆண்டில் ஆதனம் பொறி மற்றும் உபகரணங்கள் அகற்றப்படுவதன் மூலம் 16,737 ரூபாவும், மோட்டார் வண்டியொன்றை அகற்றியதன் மூலம் 1,323,000 ரூபாவும் நிறுவனத்திற்குக் கிடைத்திருந்ததோடு நிதிப் பாய்ச்சல் கூற்றினைத் தயாரிக்கும்போது ஆதனம் பொறி மற்றும் உபகரணங்கள் அகற்றப்படுவதன் மூலம் கிடைத்த காசுப் பாய்ச்சல் 2,783,383 ரூபாவாக காட்டப்பட்டிருந்ததன் காரணமாக முதலீட்டு செயற்பாடுகளின் மூலம் கிடைத்த காசுப்பாய்ச்சல் 1,443,646 ரூபாவினால் அதிகமாக காசுப் பாய்ச்சல் கூற்றில் காட்டப்பட்டிருந்தது.
- (ச) நிறுவனத்துக்குச் சொந்தமான 8,976,339 ரூபா கிரயத்துடனான 04 வாகனங்களில் 2,250,000 ரூபா பெறுமதியான ஒரு வாகனம் 2023 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்டிருந்தது. ஆயினும், இந்த வாகனங்களின் கிரயம் 2020 ஆம் ஆண்டு தொடக்கம் கணக்குகளில் காட்டப்பட்டிருக்கவில்லை. அதன்படி நடைமுறையல்லா சொத்துக்களின் பெறுமதி 2020

டிசம்பர் 31 முதல் 2023 ஜனவரி 01 ஆம் திகதி வரை 8,976,339 ரூபாவினாலும், 2023 டிசம்பர் 31 ஆம் திகதியில் 6,726,339 ரூபாவினாலும் குறைவாக காட்டப்பட்டிருந்தது.

- (ஞ) பிற்போடப்பட்ட வரிப் பொறுப்பினை கணக்கிடும் போது ஆதனம் பொறி மற்றும் உபகரணங்களின் தேய்மானத்தின் மீது பிற்போடப்பட்ட வரி பொறுப்புகளின் பெறுமதி நிதிக்கூற்றுக்களின் குறிப்புகள் 17.1 இன் கீழ் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
- (ட) 2022 ஆம் ஆண்டில் ஒளிபரப்பு செய்யப்பட்ட 02 தொலைக்காட்சி நாடகங்களுக்கு உரியதாக 2023 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட நிலுவைத் தொகையின் பெறுமதி 2,296,000 ரூபா 2022 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு நிகழ்ச்சிகளை கொள்வனவு செய்வதற்கான கிரயத்தில் இனங்காணப்பட வேண்டும் என்ற போதிலும் 2023 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு நிகழ்ச்சிகளை கொள்வனவு செய்யும் கிரயத்தின் கீழ் இனங்காணப்பட்டதன் காரணமாக மீளாய்வு ஆண்டின் நட்டமானது அத்தொகையினால் மிகை மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.
- (ண) சுயாதீன தொலைக்காட்சிச் சேவையின் கடனாளி கணக்குகளில் தவறுதலாக பதியப்பட்டிருந்த 1,866,829 ரூபா தொகையும் இருதரப்பினரால் சேவை பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டதன் காரணமாக கணக்குகளில் இருந்து நீக்கப்பட வேண்டிய 4,193,100 ரூபா தொகையும் மீளாய்வாண்டின் இறுதிவரையிலும் கணக்குகளில் வருமதி நிலுவையாக காட்டப்பட்டிருந்தது. அதன் காரணமாக நிதிக் கூற்றுக்களில் கடனாளிகளின் பெறுமதி 6,059,929 ரூபாவினால் மிகை மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததோடு மேற்படி பெறுமதிகளின் மீது சேத இழப்பு கணக்கிடப்பட்டிருந்ததன் காரணமாக 4,544,947 ரூபாவினால் திரண்ட நட்டங்கள் அதிகரித்ததன் மூலம் நிதிக் கூற்றுக்களில் தடுத்து வைக்கப்பட்ட இலாபம் குறைவாக காட்டப்பட்டிருந்தது.
- (த) அரசு நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்படாத சேவைகளுக்காக வினியோகிக்கப்பட்ட 4,105, 500 ரூபா பெறுமதியான விலைப்பட்டியல் தொகை கடனாளி நிலுவையில் உள்ளடங்கியிருந்ததோடு அந்த பெறுமதியைத் தீர்ப்பதற்காக மீளாய்வு ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாக கடனாளிகளின் பெறுமதியானது அத்தொகையினால் மிகை மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததோடு அதன் மீது சேத இழப்பு கணிப்பீடு செய்யப்பட்டதன் காரணமாக 3,079,125 ரூபாவினால் திரண்ட நட்டம் அதிகரித்ததன் ஊடாக நிதிக் கூற்றுக்களில் தடுத்து வைக்கப்பட்ட இலாபம் குறைவாக காட்டப்பட்டிருந்தது.
- (ந) மீளாய்வு ஆண்டின் இறுதித் திகதியில் நிறுவனத்தினால் செலுத்தப்பட வேண்டிய பணிக்கொடை செலவினம் மற்றும் செலுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு வரித் தொகை என்பன முறையே 17,882,595 ரூபா மற்றும் 5,837,751 ரூபா என்ற போதிலும் நிதிக் கூற்றுக்களில் நியதிச் சட்ட ரீதியான செலுத்தப்பட வேண்டியவைகளின் கீழ் அப்பெறுமதிகள் முறையே 2,328,743 ரூபா மற்றும் 346,132 ரூபாவாக காட்டப்பட்டிருந்ததோடு எஞ்சிய நிலுவைகள் ஏனைய செலுத்தப்பட வேண்டியவைகளின் கீழ் காட்டப்பட்டிருந்தன. மேலும் அட்டுறு கணக்காய்வு கட்டணங்கள் 5,498,986 ரூபா நியதிச் சட்ட ரீதியான செலுத்தப்பட

வேண்டியவைகளின் கீழ் காட்டுவதற்குப் பதிலாக ஒதுக்கீடுகள் மற்றும் அட்டுறு செலவினங்களின் கீழ் காட்டப்பட்டிருந்தன.

- (ப) நிதிக் கூற்றுக்களில் ஏனைய செலுத்தப்பட வேண்டியவைகளின் கீழ் காட்டப்பட்டுள்ள செலுத்தப்பட வேண்டிய கணக்கின் கடந்த வருடத்தின் டிசம்பர் 31 ஆம் திகதியில் நிலுவை 63,239,293 ரூபா என்ற போதிலும் மீளாய்வு ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதியில் மேற்படி கணக்கின் ஆரம்ப நிலுவை 62,399,174 ரூபாவாக அமைந்ததோடு 840,119 ரூபாவிலான வித்தியாசம் தொடர்பில் கணக்காய்வுக்கு உறுதிப்படுத்த முகாமைத்துவம் தவறி இருந்தது.
- (ம) நிதிக் கூற்றுக்களில் ஏனைய செலுத்தப்பட வேண்டியவைகளில் உள்ளடங்கியுள்ள செலுத்தப்பட வேண்டியவைகளின் பெறுமதி 97,787,490 ரூபா என்ற போதிலும் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்ட அட்டவணைப்படி அப் பெறுமதி 96,676,329 ரூபாவாக அமைந்தது. வித்தியாசமாகிய 1,111,161 ரூபாவை உறுதிப்படுத்த முகாமைத்துவம் தவறி இருந்தது.
- (ய) ஒப்பந்த காலம் முடிவடைந்த 2021 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த 1,037,763 ரூபா பெறுமதியான 12 ஆங்கிலத் திரைப்படங்களை ஒரு செலவினமாக கணக்குப் பதிவதற்குப் பதிலாக முன்னோக்கி செய்யப்பட்ட செலுத்தலாக கணக்குப் பதிவு செய்ததன் காரணமாக நடைமுறை சொத்துக்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்ட ஈட்டல்கள் அப்பெறுமதியால் அதிகமாக காட்டப்பட்டிருந்தது.

இலங்கைக் கணக்கீட்டு நியமங்களுக்கு அமைவாக எனது காணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பானது இந்த அறிக்கையின் நிதிக் கூற்றுக்களுக்கான கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு எனும் பகுதியில் மேலதிகமாகவும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படையை வழங்கும் பொருட்டு என்னால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கணக்காய்வுச் சான்றுகள் போதுமானதும் பொருத்தமானதுமென்பது எனது நம்பிக்கையாகும்.

1.3 கம்பெனியின் 2023 வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள ஏனைய தகவல்கள்

இக்கணக்காய்வு அறிக்கையின் திகதிக்குப் பின்னர் என்னால் வழங்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற கம்பெனியின் 2023 வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும், நிதிக் கூற்றுக்கள் மற்றும் அதுபற்றிய எனது கணக்காய்வு அறிக்கையில் உள்ளடக்கப்படாத தகவல்கள் ஏனைய தகவல்களாக கருதப்படும். குறித்த ஏனைய தகவல்கள் தொடர்பில் முகாமைத்துவம் பொறுப்புக்கூற வேண்டும்.

நிதிக் கூற்றுக்கள் தொடர்பான எனது அபிப்பிராயத்தின் மூலம் ஏனைய தகவல்கள் அவைகணக்கப்படமாட்டாது என்பதுடன் அது தொடர்பிலான எத்தகைய உறுதிப்படுத்தலையும் அல்லது அபிப்பிராயத்தையும் நான் தெரிவிக்கவில்லை.

நிதிக் கூற்றுக்கள் தொடர்பான எனது கணக்காய்வுக்குரியதாக எனது பொறுப்பாக இருப்பது மேற்படி இனங்காணப்பட்ட ஏனைய தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக அமைகின்றபோது அவற்றை வாசிப்பதும் அவ்வாறு மேற்கொள்ளப்படும் போது ஏனைய தகவல்கள் நிதிக்

கூற்றுக்களுடன் அல்லது கணக்காய்வின் போது அல்லது வேறுவகையில் பெற்றுக்கொள்ளப்பட்ட எனது அறிவின் பிரகாரம் பொருண்மையான வகையில் இணங்கவில்லையா என்பதனை ஆராய்ந்து பார்ப்பதுமாகும்.

கம்பெனியின் 2023 வருடாந்த அறிக்கையை வாசிக்கும்போது அதில் பொருண்மையான தவறான வெளிப்படுத்தல்கள் உள்ளதாக என்னால் தீர்மானிக்கப்படும் பட்சத்தில், அவற்றை சரி செய்வதற்கு ஆளுகை தரப்பினர்களுக்கு அந்த விடயங்கள் தொடர்பாடல் செய்யப்படுதல் வேண்டும். மேற்கொண்டும் சரி செய்யப்படாத தவறான வெளிப்படுத்தல்கள் இருக்கும் பட்சத்தில் அவை அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் என்னால் உரிய நேரத்தில் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படுகின்ற அறிக்கையில் உள்ளடக்கப்படும்.

1.4 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ்வாளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பெனியைத் தொடர்ந்து பேணிச் செல்வதற்கான இயலுமையை தீர்மானிப்பது முகாமைத்துவத்தின் பொறுப்பாக அமைவதோடு முகாமைத்துவமானது கம்பெனியைக் கலைப்பதற்குக் கருதினால் அல்லது வேறு மாற்றுவழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் அடிப்படையில் கணக்குப் பதிதல் மற்றும் கம்பெனியின் இருப்புக்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

கம்பெனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பானது அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் கம்பெனியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பெனியானது அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.5 நிதிக்கூற்றுக்களுக்கான கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டுமொத்தமாக நிதிக் கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொடுப்பதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கையினை வழங்குவதும் எனது குறிக்கோளாகும். நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும்

இலங்கைக் கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்துவதன் காரணமாக எழக்கூடுமென்பதுடன் அதன் அளவுசார்தன்மையானது இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீதான தாக்கத்தின் மீது தங்கியுள்ளது.

இலங்கைக் கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும்; பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இணங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல் எனது கருத்துக்கான அடிப்படைகளாகும். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றைத் தெரிவிப்பதற்கு எதிர்பார்க்கப்படவில்லை.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தப்பாடும் மதிப்பிடப்பட்டது.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பெனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் பொருண்மையான ஐயப்பாடு உள்ளதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்காய்வின் பொருட்டு நிறுவனத்திற்கான தொடர்ந்தியங்குதல் பற்றிய அடிப்படையினைப் பயன்படுத்துவதற்கான பொருத்தப்பாடுகள் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக் கூற்றுக்களில் அது பற்றிய வெளிப்படுத்தல்கள் தொடர்பாக எனது கணக்காய்வு அறிக்கையில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதோடு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாத பட்சத்தில் எனது அபிப்பிராயம் மாற்றியமைக்கப்படுதல்

வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கூட்டுத்தாபனத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பணம், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கம் மதிப்பீடு செய்யப்பட்டதோடு அதன்பொருட்டு அடிப்படையாக அமைந்த கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளதென்பது மதிப்பீடு செய்யப்பட்டது.

எனது கணக்காய்வின்போது இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வுக் கண்டுபிடிப்புகள், பிரதான உள்ளக கட்டுப்பாட்டுப் பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக ஆளுகை தரப்புகள் விழிப்பூட்டப்படும்.

2. ஏனைய சட்ட மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைகள் பற்றிய அறிக்கை

- 2.1. 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்திலும் 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்திலும் பின்வரும் தேவைகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளன.
 - 2.1.1. எனது அறிக்கையின் முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை எனும் பகுதியில் விபரிக்கப்பட்டுள்ள விடயங்களின் தாக்கத்தினைத் தவிர, 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்தின் 163 (2) பிரிவு மற்றும் 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 12 (அ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளின் பிரகாரம் கணக்காய்வுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் தெளிவுபடுத்தல்களும் என்னால் பெற்றுக்கொள்ளப்பட்டதோடு எனது விசாரணையின் மூலம் காணப்படுகின்ற வகையில் உரிய நிதிசார் அறிக்கைகள் அதிகார சபையினால் பேணிச் செல்லப்பட்டுள்ளன.
 - 2.1.2. 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6 (1) (ஈ) (iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையின் பிரகாரம் கம்பெனியின் நிதிக்கூற்றுக்கள் கடந்த வருடத்துடன் ஒத்திசைவாகின்றன.
 - 2.1.3. 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையின் பிரகாரம் எனது அறிக்கையின் முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை எனும் பகுதியில் 1.2 (ஒ) பந்தியிலுள்ள அவதானிப்பினைத் தவிர கடந்த வருடத்தில் என்னால் மேற்கொள்ளப்பட்ட விதப்புரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக் கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளன.
- 2.2. பின்பற்றப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள சான்றுகளின் அடிப்படையில் மற்றும் பொருண்மையான விடயங்களுக்கு வரையறுக்கப்பட்டதனுள் பின்வரும் கூற்றுக்களை முன்வைக்கும் அளவிற்கு எந்தவொரு விடயமும் எனது கவனத்திற்கு உள்ளாகவில்லை.

- 2.2.1 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்கத் தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 12(ஈ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையின் பிரகாரம் கம்பெனியின் நிர்வாக சபையின் அங்கத்தவர் ஒருவருக்கு கம்பெனி சம்பந்தமான ஒப்பந்தம் தொடர்பாக நேரடியாகவோ வேறுவிதமாகவோ சாதாரண வர்த்தக நிலைமைக்குப் புறம்பாக தொடர்பு உள்ளதென்பது.
- 2.2.2. 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 12(ஊ) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையின்படி பின்வரும் அவதானிப்புகளைத் தவிர சம்பந்தப்பட்ட ஏதேனும் எழுத்திலான சட்டத்திற்கு அல்லது கம்பெனியின் நிர்வாக சபையினால் விநியோகிக்கப்பட்டுள்ள வேறு பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு அமைந்தொழுகாத வகையில் செயற்பட்டுள்ளது என்பது.

சட்டங்கள்,விதிகள்/பிரமாணங்களுடனான தொடர்பு	அமைந்தொழுகாமை
(அ) 2015 மே 25 ஆம் திகதிய பீஈஐ 1/2015 ஆம் இலக்க அரச தொழில்முயற்சி சுற்றறிக்கை, 2016 அக்டோபர் 27 ஆம் திகதிய பீஈஐ 1/2015 (i) மற்றும் 2022 ஜனவரி 14 ஆம் திகதிய பீஈஐ 1/2015 (ii) சுற்றறிக்கை.	நிறுவனத்தின் தலைவர் மீளாய்வு ஆண்டில் 600,000 ரூபா போக்குவரத்து கொடுப்பனவும், 614,220 ரூபா எரிபொருள் கொடுப்பனவும் பெற்றிருந்ததோடு இதற்கு மேலதிகமாக உத்தியோகபூர்வ வாகனமும் அந்த வாகனத்தை பயன்படுத்துவதற்காக 966,524 ரூபா பெறுமதியான 2786 லீட்டர் எரிபொருளும் பயன்படுத்தியிருந்தார்.
(ஆ) 1999 அக்டோபர் 08 ஆம் திகதிய 22/29 ஆம் இலக்க அரச நிர்வாக சுற்றறிக்கை	வாகனம் ஒன்றை இணைப்புச் செய்வதற்கு தகைமை பெறுகின்ற அலுவலர் ஒருவருக்கு ஒத்திவைக்க முடியாத அவசரமான உத்தியோகபூர்வ கடமைக்காக வாகனம் ஒன்றை ஓட்ட வேண்டியதன் தேவை தொடர்பில் குறிப்பிட்ட நிறுவனத் தலைவர் தனிப்பட்ட முறையில் திருப்தி அடையும் பட்சத்தில் மட்டும் உத்தியோகபூர்வ வாகனம் ஒன்றை ஓட்டுவதற்கு அத்தகைய ஆளுக்கு அனுமதி வழங்க முடியும் என்ற போதிலும் பிரதிப் பொது முகாமையாளர்(செய்தி)இற்கு ஒதுக்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வாகனத்தை நிறுவனத் தலைவரின் அனுமதி இன்றி சம்பந்தப்பட்ட அலுவலர் தாமே எடுத்துச் சென்றிருந்த சந்தர்ப்பங்கள் காணப்பட்டன.

- 2.2.3. 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணகாய்வுச் சட்டத்தின் 12(எ)ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையின் பிரகாரம் கம்பெனியின் தத்துவங்கள், பணிகள் மற்றும் செயற்பாடுகள் என்பவற்றுக்கு அமைந்தொழுகாத வகையில் செயற்பட்டுள்ளனர் என்பது.
- 2.2.4. 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணகாய்வுச் சட்டத்தின் 12(ஏ)ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையின் பிரகாரம் கம்பெனியின் வளங்கள் சிக்கனமாகவும் வினைத்திறன்மிக்க வகையிலும் பயனுள்ள வகையிலும் உரிய காலப்பகுதியில் உரிய சட்டதிட்டங்களுக்கு அமைவாக கொள்முதல் (பெறுகை) செய்யப்பட்டு பயன்படுத்தப்படவில்லை என்பது.

2.3 ஏனைய விடயங்கள்

- (அ) கணக்காய்வுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி கம்பெனி 2023 சனவரி 01 ஆம் திகதி முதல் டிசெம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 20 உள்நாட்டு தொலைக்காட்சி நாடகங்களை 310,310,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்து ஒளிபரப்பியிருந்ததோடு அவற்றில் 14 நாடகங்களை ஒளிபரப்பியதன் மூலம் மீளாய்வு ஆண்டில் 65,415,985 ரூபா நட்டம் பெற்றிருந்தது.
- (ஆ) கம்பெனி ஒளி(லி)பரப்புக் கம்பங்களை தொலைபேசி நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கும் போது தொலைபேசி நிறுவனங்களுடன் ஏற்படுத்திக் கொண்ட 05 குத்தகை ஒப்பந்தங்கள் இரத்தானதன் பின்னர் எதிர்வரும் காலப்பகுதிக்குரியதாக மேற்படி ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படாமல் தொடர்பாடல் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 2023 டிசம்பர் 31 ஆம் தேதியில் தொலைபேசி நிறுவனங்களிலிருந்து அறவிடப்பட வேண்டிய நிலுவை மீதி 19,971,680 ரூபாவாக காணப்பட்டது.
- (இ) 2004 ஆம் ஆண்டு தொடக்கம் மீளாய்வு ஆண்டு வரை பல்வேறுபட்ட நிறுவனங்களுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட மீள் வர்த்தக ஒப்பந்தங்களுக்குரிய சேவைகள் வழங்கப்படாததன் காரணமாக மீளாய்வு ஆண்டு முடிவடையும் போது 70,702,230 ரூபா மீள் வர்த்தக கடன் கொடுத்தோராக நிதிக் கூற்றுக்களில் காட்டுப்பட்டிருந்ததோடு மீதிகளைத் தீர்ப்பதற்கு மீளாய்வு ஆண்டிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. அதில் ஒரு வருடத்தைக் கடந்த நிலுவை 69,702,230 ரூபாவாக அதாவது நூற்றுக்கு 98.5 வீதமாக காணப்பட்டது.
- (ஈ) மீளாய்வு ஆண்டின் இறுதித் தேதியில் கடன் பெற்றோர் 20 பேரைக் கொண்டமைந்த மீள் வர்த்தக கடனாளி நிலுவைகளின் மொத்தம் 28,824,030 ரூபாவாக அமைந்திருந்ததோடு கம்பெனியினால் உரிய சேவைகள் பெற்றுக் கொள்ளப்படாததன் காரணமாக 05 வருடங்களைக் கடந்துள்ள மீள் வர்த்தக கடனாளி நிலுவைகளின் மொத்தம் 17,288,1678 ரூபாவாக அமைந்திருந்தது. இந்த நிலுவைகளை அறவிட்டுக் கொள்வதற்கு மீளாய்வு ஆண்டிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (உ) நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள 200,524,492 ரூபாவான ஏனைய செலுத்தப்பட வேண்டியவைகளின் நிலுவையில் மொத்தப் பெறுமதி 1,220,239 ரூபாவாக அமைந்த 25 கடன்

கொடுத்தோர் நிலுவைகள் 10 வருடங்களுக்கும் மேலாக முன் கொண்டு வரப்பட்டிருந்ததோடு அந்தப் பெறுமதியை இனங்கண்டு தீர்ப்பதற்கு மீளாய்வு ஆண்டிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

- (ஊ) கம்பெனியின் உரிமையாண்மை மூலதனம் 2015 ஆம் ஆண்டில் 3,198,499,721 ரூபா என்பதோடு 2022 ஆம் ஆண்டில் 654,161,058 ரூபாவாக அமைந்த உரிமையாண்மை மூலதனம் மீளாய்வு ஆண்டில் 489,921,592 ரூபா வரை தொடர்ச்சியாக குறைவடைந்திருந்தது. கம்பெனி 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆம் ஆண்டு வரை 107,189,266 ரூபாயிலிருந்து 361,564,271 ரூபா வரை நட்டம் பெற்றிருந்ததோடு மீளாய்வு ஆண்டிலும் 213,739,466 ரூபா என்ற வகையில் தொடர்ச்சியாக நட்டம் பெற்றிருந்தது. மீளாய்வு ஆண்டில் சுயாதீன தொலைக்காட்சிச் சேவையின் நட்டம் 180,808,436 ரூபாவாக அமைந்ததோடு அதன் கீழ் காணப்படுகின்ற வசந்தம் தொலைக்காட்சி மற்றும் ஐரீஎன் எப்எம் என்பவற்றின் நட்டங்கள் முறையே 9,882,712 ரூபா மற்றும் 27,816,668 ரூபாவாக அமைந்திருந்தது.
- (எ) 2023 டிசம்பர் 31 ஆம் தேதியில் கம்பெனியின் நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள வர்த்தக வரவு நிலுவை 905,105,718 ரூபாவாக அமைந்திருந்ததோடு அதில் சுயாதீன தொலைக்காட்சிச் சேவையில் ஐந்து வருடங்களைக் கடந்த நிலுவை 222,661,338 ரூபாவாக அமைந்திருந்தது. வசந்தம் தொலைக்காட்சி அலைவரிசை, லக்ஷ்ணாட வானொலி அலைவரிசை மற்றும் வசந்தம் வானொலி அலைவரிசையின் ஒரு வருடத்தைக் கடந்த நிலுவைகள் முறையே 46,033,464 ரூபா, 8,906,832 ரூபா மற்றும் 1,503,744 ரூபாவாக அமைந்திருந்தன. இந்த நிலுவைகளை அறவிடுவதற்கு கம்பெனி மீளாய்வு ஆண்டிலும் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை என்பதோடு 1,358,640 ரூபா பெறுமதியுடன் கூடிய கடனாளி நிலுவைக்காக மட்டும் சட்ட நடவடிக்கை எடுத்திருந்தது.
- (ஏ) 2009 ஆம் ஆண்டு தொடக்கம் முன் கொண்டு வரப்படுகின்ற மொத்தப் பெறுமதி 18,795,407 ரூபாவான வரவேண்டிய மீதியை அறவிடுவதற்காக மீளாய்வு ஆண்டிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஐ) கம்பெனியினால் வழங்கப்பட்ட விலைப்பட்டியல் பெறுமதிகளையும் வான் காலத்துக்கான ரேட் கார்ட் பெறுமதிகளையும் ஒப்பிடும்போது ரேட் கார்ட் பெறுமதி 129,461,000 ரூபாவாகிய வர்த்தக அறிவித்தல்களுக்குரிய விலைப்பட்டியல் பெறுமதி 10,286,795 ரூபாவாக அமைந்திருந்ததோடு வாடிக்கையாளர்களுக்கு நூற்றுக்கு 81 – 98 வீதம் போன்ற யதார்த்தமற்ற உயர்மட்ட கழிவுகள் வழங்கப்பட்டிருந்தன. அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய வான் காலத்திலும் இவ்வாறு அதிகளவான கழிவுகளை வழங்கியமை கம்பெனியின் வருமானம் ஈட்டும் வழி வகைகள் கடுமையாக ஒடுங்குவதற்கு வழி வகுத்திருந்தது. மேலும் முகவர் நிறுவனங்களினால் முன்வைக்கப்படுகின்ற விளம்பரங்களை ஒளி(லி)பரப்புவதற்கான அட்டவணைகளுக்கு உதவி முகாமையாளர் (சந்தைப்படுத்தல்), அட்டவணைப் பிரிவு பிரதானி, சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதானி என்ற வகையில் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற போதிலும் அதற்கு உதவி முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) அல்லது சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதானியின் அனுமதி பெற்றுக் கொள்ளப்படாத சந்தர்ப்பங்களும் காணப்பட்டன.

- (ஒ) மீளாய்வு ஆண்டின் டிசம்பர் 31 ஆம் திகதியில் கம்பெனிக்கு எதிராக 01 அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததோடு அதில் கோரப்பட்ட நட்டஈட்டுத் தொகை 50,0000,000 ரூபாவாகும். இலங்கையில் ஊடகங்களின் வாயிலாக திரைப்படங்களை காட்சிப்படுத்துதல், விநியோகித்தல் அல்லது விற்பனை செய்வதற்கான உரிமையை கம்பெனி மீறியதற்கு எதிராக 06 வழக்குகளும் கம்பெனிக்கு எதிராக திரைப்பட புலமைச் சொத்து வழக்குகள் 05 உம் தாக்கல் செய்யப்பட்டிருந்ததோடு அந்த வழக்குகளுக்காக கோரப்பட்டுள்ள நட்ட ஈடுகள் முறையே 490,000,000 ரூபா மற்றும் 20,325,000 ரூபாவாகும். பிற நடவடிக்கைகளுக்காக 03 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததோடு அதற்கான நட்ட ஈட்டுத் தொகை 15,000,000 ரூபாவாகும். இந்த வழக்கு நடவடிக்கைகளுக்காக மீளாய்வு ஆண்டில் 5,227,617 ரூபா செலவு செய்திருந்ததோடு கடந்த வருடத்திற்கு ஒப்பீடாக நூற்றுக்கு 125 ஆல் சட்டச் செலவுகள் அதிகரித்திருந்தன.
- (ஒ) கம்பெனியினால் 2015 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட 1,588,500 ரூபா பெறுமதியான Hot Swappable Power Distribution Rack இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்ட திகதி தொடக்கமும் 2010 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட 1,218,274 ரூபா பெறுமதியான Aros Flexus FT - 30, 30 KVA UPS System இயந்திரம் சுமார் நான்கு வருடங்களில் இருந்தும் பயன்படுத்தப்படாமல் காணப்பட்டது.
- (ஒள) 2023 டிசம்பர் 31 ஆம் தேதியில் சுயாதீன தொலைக்காட்சி அலைவரிசையின் 197,343,665 ரூபா மொத்த வர்த்தக கடன் கொடுத்தோர் நிலுவையில் 1 -3 வருடங்களுக்கு இடைப்பட்ட நிலுவை 16,448,517 ரூபாவும், 4-6 வருடங்களுக்கு இடைப்பட்ட நிலுவை 26,460,747 ரூபாவும், 7-10 வருடங்களுக்கு இடைப்பட்ட நிலுவை 33,792,289 ரூபாவும், 10 வருடங்களுக்கு மேற்பட்ட நிலுவை 49,939,178 ரூபாவும் உள்ளடங்கியிருந்ததோடு லக்ஷண்ட எப்எம் மற்றும் வசந்தம் எப்எம் அலைவரிசைகளில் வர்த்தக கடன் கொடுத்தோர் நிலுவைகள் முறையே 2,046,093 ரூபா மற்றும் 645,378 ரூபாவாக அமைந்திருந்ததோடு மேற்படி நிலுவைகளைத் தீர்ப்பதற்கு மீளாய்வு ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (க) எட்டியாந்தொட்டை ஒளி(லி)பரப்பு நிலையத்துக்குச் சொந்தமான காணிக்கு குத்தகை திருத்தங்களுக்கு உட்பட்டதாக செலுத்தல்கள் மேற்கொள்ளப்படாததன் காரணமாக கம்பெனியினால் 2023 டிசம்பர் 31 ஆம் தேதியில் செலுத்தப்பட வேண்டிய நிலுவைத்தொகை 5,148,080 ரூபாவாக அமைந்திருந்ததோடு இந்தத் தொகையும் உள்ளடங்கலாக அன்றைய தினத்தில் ஒளி(லி)பரப்பு நிலையங்களின் குத்தகை காணிகளுக்காக செலுத்தப்பட வேண்டிய மொத்தத் தொகை 18,511,280 ரூபாவாக காணப்பட்டது.

டப்ளியூ.பி.சீ.விக்ரமரத்ன
கணக்காய்வாளர் தலைமை அதிபதி

வ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு

பக்கம் 1

டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்திற்கான விரிவான வருமான குறிப்பு		2023	2022
வருமானம்	6	1,466,223,335	1,394,668,739
ஏனைய வருமானம்	7	215,718,957	138,847,672
மொத்த வருமானம்		1,681,942,292	1,533,516,411
நிகழ்ச்சித்திட்ட செலவினங்கள்	8	(541,971,692)	(579,015,448)
சந்தைப்படுத்தல் செலவினங்கள்	9	(97,563,953)	(97,326,223)
ஏனைய தொழிற்பாட்டு மற்றும் நிர்வாகச் செலவுகள்	10	(1,268,848,083)	(1,282,361,160)
தொழிற்பாட்டின் மூலமான இலாபம்		(226,441,436)	(425,186,420)
தேறிய நிதி வருமானம்	11	70,597,357	54,907,485
தன்னார்வ ஓய்வுபெறல் திட்டம் மீதான இழப்பீடு		(49,500,000)	-
வரிக்கு முந்திய இலாபம்		(205,344,079)	(370,278,935)
வருமான வரி செலவினங்கள்	12	23,702,069	16,931,378
		(181,642,010)	(353,347,557)
வருடத்திற்கான இலாபம்		(181,642,010)	(353,347,557)
ஒரு பங்குக்கான அடிப்படை ஈட்டல்கள்(ரூபா)	13	(22.50)	(38.06)
வருடத்திற்கான இலாபம்		(181,642,010)	(353,347,557)
ஏனைய விரிவான வருமானம்		(32,097,456)	(8,216,716)
வருடத்திற்கான மொத்த விரிவான வருமானம்		(213,739,466)	(361,564,273)

அடைப்புக்குறிகளுக்குள் உள்ள புள்ளிவிவரங்கள் கழித்தல்களைக் குறிக்கின்றன

5 முதல் 23 வரையான பக்கங்களில் உள்ள நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் இந்த நிதிக் கூற்றுக்களுக்கான ஒருங்கிணைந்த பகுதியாகும்.

வ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு

டிசெம்பர் 31 இல் நிதி நிலை பற்றிய கூற்று	2023	2022
சொத்துக்கள்		
நடைமுறையல்லாச் சொத்துக்கள்	581,523,759	697,118,057
ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்	14 14,843,458	8,829,871
அருவச் சொத்துக்கள்	15 4,000	4,000
விற்பனைக்காகவுள்ள நிதிச் சொத்துக்கள்	16 57,814,008	34,111,945
மொத்த நடைமுறையல்லாச் சொத்துக்கள்	17 654,185,225	740,063,873
நடைமுறைச் சொத்துக்கள்		
இருப்புக்கள்	29,282,410	20,179,277
வர்த்தக மற்றும் ஏனைய வருமதிகள்	18 653,962,374	544,295,437
பதவியணிக் கடன் மற்றும் முற்பணம்	19 50,990,042	53,826,094
வைபீடுகள் மற்றும் முற்பணம்	20 72,483,861	25,930,319
கிடைக்கவேண்டிய நடப்பு வரிகள்	21 10,736,395	10,736,395
முன்கூட்டிய செலுத்தல்கள்	5,620,118	7,696,672
ஏனைய நிதிச் சொத்துக்கள்	424,634,213	563,236,520
காசும் காசுக்குச் சமமானவைகளும்	22 223,854,095	32,609,584
மொத்த நடைமுறைச் சொத்துக்கள்	23 1,471,563,508	1,258,510,298
மொத்த சொத்துக்கள்	2,125,748,733	1,998,574,171
உரிமை முதல் மற்றும் பொறுப்புக்கள்		
உரிமை முதல்		
கூறப்பட்ட மூலதனம்	144,500,000	95,000,000
வைத்திருப்பு ஈட்டல்கள்	24 345,421,592	559,161,058
மொத்த உரிமை முதல்	489,921,592	654,161,058
நடைமுறையல்லா பொறுப்புக்கள்		
ஓய்வு நலன் கடப்பாடு	126,768,650	111,012,451
அரசாங்க மானியங்கள்	25 139,436,288	91,939,603
பிற்போடப்பட்ட வரிப் பொறுப்பு	26	
மொத்த நடைமுறையல்லா பொறுப்புகள்	17 266,204,938	202,952,054
நடைமுறைப் பொறுப்புகள்		
வங்கி மேலதிப் பற்று	228,389,595	92,763,071
சேவைபெறுநர் முற்பணம்	144,521,622	131,555,563
பிற்போடப்பட்ட வருமானம்	70,702,230	69,702,230
ஏனைய செலுத்த வேண்டியவை	27 200,524,492	182,853,759
நியதிச்சட்ட ரீதியில் செலுத்த வேண்டியவை	28 48,774,772	24,882,281
ஏற்பாடுகளும் அட்டுறு செலவினங்களும்	29 676,709,492	639,704,155
மொத்த நடைமுறைப் பொறுப்புகள்	1,369,622,203	1,141,461,059
மொத்த உரிமை முதல் மற்றும் பொறுப்புக்கள்	2,125,748,733	1,998,574,171

இந்நிதிக்கூற்றுக்களாவை 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க நிறுவன சட்டத் தொலைக்காட்சிகளுடன்

.....
பிரதி பொதுமுகாமைப்பாளர்

இந்நிதிக்கூற்றுக்களுக்கான தயாரிப்பு மற்றும் சமர்ப்பணம் என்பன பணிப்பாளர் சபையின் பொறுப்பாகும்.

பணிப்பாளர் சபைக்காகவும் அது சார்பாகவும்
அங்கீகரிக்கப்பட்டு ஒப்பமிடப்பட்டது.

.....
பணிப்பாளர்

.....
பணிப்பாளர்

திகதி : 27 பெப்ரவரி 2024
கொழும்பு,

அடைப்புக்குறிகளுக்குள் உள்ள புள்ளிவிவரங்கள் கழித்தல்களைக் குறிக்கின்றன

5 முதல் 23 வரையான பக்கங்களில் உள்ள நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் இந்த நிதிக்கூற்றுக்களுக்கான ஒருங்கிணைந்த பகுதியாகும்.

வ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு லங்கை ரூபானினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது)

2023 டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்திற்கான பங்குமுதல் மாற்றங்கள் பற்றிய கூற்று

	கூறப்பட்ட மூலதனம்	வைத்திருப்பு வருவாய்	மொத்தம்
2022 சனவரி 01 ஆம் திகதியில் நிலுவை	95,000,000	920,725,329	1,015,725,329
வருடத்திற்கான இலாபம்	-	(361,564,273)	(361,564,273)
2022 டிசெம்பர் 31 ஆம் திகதியில் நிலுவை	95,000,000	559,161,056	654,161,056
வருடத்திற்கான இலாபம்	-	(213,739,464)	(213,739,464)
பங்கு மூலதனத்தில் சேர்த்தல்	49,500,000		49,500,000
2023 டிசெம்பர் 31 ஆம் திகதியில் நிலுவை	144,500,000	345,421,592	489,921,592

அடைப்புக்குறிகளுக்குள் உள்ள புள்ளிவிவரங்கள் கழித்தல்களைக் குறிக்கின்றன

5 முதல் 23 வரையான பக்கங்களில் உள்ள நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் இந்த நிதிக் கூற்றுக்களுக்கான ஒருங்கிணைந்த பகுதியாகும் .

வ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு

(இலங்கை ரூபாவினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது)

டிசெம்பர் 31உடன் முடிவடைந்த ஆண்டுக்கான நிதிப் பாய்ச்சல் கூற்று

	2023	2022
தொழிற்பாட்டுச் செயற்பாடுகளின் மூலமான நிதிப் பாய்ச்சல்		
வரிவிதிப்புக்கு முன்னரான இலாபம்	(205,344,079)	(370,278,933)
செம்மையாக்கல்கள்		
அருவச் சொத்துக்களுக்கான மதிப்பிற்க்கம்	127,565,100	69,431,641
ஆதனம்,பொறி,உபகரணங்களின் விற்பனை மீதான இலாபம்/நட்டம்	35,246	122,914
அரசு மானியங்களுக்கான மதிப்பிற்க்கம்	(13,558,661)	(9,167,188)
பதிவில் எடுக்கப்பட்ட செலுத்தப்படாத நிலுவைகள்	(6,693,184)	284,848
பதிவழிக்கப்பட்ட அறவிடமுடியாக் கடன்	97,668	0
வர்த்தக வரவேண்டியவைகளின் சேத இழப்பிற்கான ஏற்பாடுகள்	934,414	2,806,754
பெறத்தக்கவைகளின் சேதங்களுக்கான ஏற்பாடு	-	-
வர்த்தக வரவுகளில் சேதம் குறைப்பு	(14,752,229)	(3,738,796)
வருடத்திற்கான பணிக்கொடைக் கட்டணம்	57,933,815	41,732,774
தேய்மானம்	129,575,135	131,498,805
தாமத வரி ஏற்பாடு		(14,992,468)
பரிமாற்ற லாபம்	(1,295,013)	(1,109,531)
பங்கு தள்ளுபடி	0	0
வட்டி வருமானம்	(94,931,819)	(64,307,463)
வட்டி செலவினம்	24,334,462	9,399,978
தொழிற்படு மூலதனத்தின் மாற்றங்களுக்கு முன்னரான தொழிற்பாட்டு இழப்பு	3,900,855	(208,316,665)
தொழிற்படு மூலதனத்தில் மாற்றங்கள்		
இருப்புக்கள்	(9,103,133)	(7,367,433)
வர்த்தகம் மற்றும் ஏனைய வரவுகள்	(95,432,012)	58,179,696
பதவியணி கடன் மற்றும் முற்பணம்	2,836,052	3,841,192
வைப்புகள் மற்றும் முற்பணம்	(46,553,542)	(13,236,230)
முற்பணம் செலுத்துதல்	2,076,554	(1,811,896)
சேவைபெறுநர் முற்பணம்	12,966,059	4,314,810
தாமத வருமானம்	1,000,000	-
ஏனைய செலுத்த வேண்டியவை	17,670,733	50,052,548
நியதிச்சட்ட ரீதியில் செலுத்த வேண்டியவை	23,892,491	5,380,567
ஏற்பாடுகளும் அட்டுறு செலவினங்களும்	37,005,337	89,420,724
செயல்பாடுகளில் இருந்து பெறப்படும் பணம்	(49,740,599)	(19,542,687)
செலுத்தப்பட்ட பணிக்கொடை	(24,295,020)	(18,354,862)
செலுத்தப்பட்ட வட்டி	(24,334,462)	(9,399,978)
செலுத்தப்பட்ட வரிகள்		(7,533,246)
தொழிற்பாட்டு நடவடிக்கைகளின் மூலமான தேறிய காசுப் பாய்ச்சல்	(98,370,081)	(54,830,773)
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்தான காசுப் பாய்ச்சல்		
ஆதனம்,பொறி,உபகரணங்கள் கையகப்படுத்தப்படுதல்	(9,209,787)	(57,898,238)
ஆதனம்,பொறி,உபகரணங்களுக்கான விற்பனை மூலமான வருமானம்	2,783,383	9,374
இடம்பெற்று வரும் மூலதன வேலைகள் மீதான செலவினங்கள்	-	-
அருவச் சொத்துக்களைக் கையகப்படுத்தல்	(134,175,000)	(68,076,000)
ஏனைய நிதிச் சொத்துக்களின் மீதான முதலீடுகள்	134,475,233	(221,231,625)
கிடைக்கப்பட்ட வட்டி	99,058,893	46,935,967
முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட தேறிய பணம்	92,932,722	(300,260,522)
நிதிச் செயற்பாடுகளிலிருந்தான காசுப் பாய்ச்சல்		
அரசு மானியம்	61,055,346	35,131,786
செலுத்தப்பட்ட பங்கிலாபம்		
நிதிச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்ட தேறிய பணம்	61,055,346	35,131,786
வருடத்தில் காசும் காசுக்குச் சமமானவைகளின் தேறிய மாற்றங்கள்	55,617,987	(319,959,509)
வருடத்தின் ஆரம்பத்தில் காசும் காசுக்குச் சமமானவைகளும்	(60,153,487)	259,806,022
வருடத்தின் இறுதியில் காசும் காசுக்குச் சமமானவைகளும்	(4,535,500)	(60,153,487)

பக்கம் 01 கணக்காய்வு அறிக்கை

(குறிப்பு 23)

அடைப்புக்குறிகளுக்குள் உள்ள புள்ளிவிவரங்கள் கழித்தல்களைக் குறிக்கின்றன

5 முதல் 23 வரையான பக்கங்களில் உள்ள நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் இந்த நிதிக் கூற்றுக்களுக்கான ஒருங்கிணைந்த பகுதியாகும்.

1. நிறுவனத் தகவல்கள்

1.1. அறிக்கையிடும் நிறுவனம்

வ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பானது இலங்கையில் இரண்டு தொலைக்காட்சி அலைவரிசைகளையும் இரண்டு வானொலி அலைவரிசைகளையும் கொண்டு இயங்கி வருகின்ற ஒரு தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு அமைப்பாகும். இந்நிறுவனத்தின் தலைமையகம் இலங்கையின் பத்தரமுல்லை, விக்ரமசிங்கபுர எனும் இடத்தில் அமைந்துள்ளது. 1987 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க பொதுக் கம்பெனிகள் சட்டத்தின் மூலம் பகிரங்கக் கூட்டுத்தாபனங்களும் அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளும் பொதுக் கம்பெனிகளாக மாற்றியமைக்கப்பட்டதன் பிரகாரம் அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சியாகிய வ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட வணிக நடவடிக்கைகளைக் கையகப்படுத்திக்கொள்வதற்காக அது ஒரு வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பெனியாக 1992 ஏப்ரல் 27 ஆம் திகதி கூட்டிணைக்கப்பட்டது. அதன் பிரகாரம் 2004 ஆம் ஆண்டின் இறுதியில் முழுமையாக மதிப்பிற்க்கம் செய்யப்பட்ட 33,861,107/- ரூபாவிலான நற்பெயரை ஏற்படுத்தி பொதுத் திறைசேரியின் செயலாளருக்கு வழங்கப்பட்ட 95 மில்லியன் ரூபாவிலான பங்கு மூலதனம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட செம்மையாகத்தினைத் தவிர அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சி நிறுவனத்தின் கணக்குகளில் காட்டப்படுகின்ற நிலுவைகள் கம்பெனிக்கு மாற்றப்பட்டுள்ளன. தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்திற்கான இழப்பீடு வழங்குவது தொடர்பாக இந்த ஆண்டில் கிடைத்த ரூ.49.5 மில்லியன் அரசு மானியம் உரிமையாண்மையில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

1.2. வெளியீட்டுக்கான அங்கீகாரத் திகதி

2023 மார்ச் 03 ஆம் திகதி பணிப்பாளர் சபையின் தீர்மான நிறைவேற்றுதலின் பிரகாரம் 2022 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் நிதிக்கூற்றுக்களை வெளியிடுவதற்காக அதிகாரமளிக்கப்பட்டது.

2. முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்கான சுருக்கம்

2.1. தயாரிப்புக்கான அடிப்படை

வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் நிதிக்கூற்றுக்களானவை இலங்கைக் கணக்கீட்டு நியமங்களுக்கு (SLFRSS) அமைவாக தயாரிக்கப்பட்டுள்ளன. இலங்கைக் கணக்கீட்டு நியமங்களுக்கு அமைவாக நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்காக சில திறனாய்வு சார்ந்த கணக்கீட்டு மதிப்பீடுகளைப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். அதேவேளை, கம்பெனிக்கான கணக்கீட்டுக் கொள்கைகள் பயன்படுத்தப்படுவதற்கான செயற்பாட்டையோடு முகாமைத்துவமானது அதன் முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டியதும் அவசியமாகும். மிகவும் உயர் மட்டத்திலான முடிவுகள் அல்லது சிக்கல் தன்மைகொண்ட பகுதிகள் அல்லது நிதிக்கூற்றுக்களுக்கு முக்கியமான அனுமானங்களும் மதிப்பீடுகளும் குறிப்பு 5 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

நிதிக்கூற்றுக்களானவை வரலாற்றுக் கிரய அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருப்பதுடன் நிதிக்கூற்றுக்கள் மீது தாக்கம் ஏற்படுத்துகின்ற பணவீக்கக் காரணிகள் தொடர்பாக செம்மையாக்கல்கள் மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளன. அது தவிர, வரையறுக்கப்பட்ட பயன்சார் கடப்பாடு ஆனது பணிக்கொடை சூத்திரத்தைப் பயன்படுத்தி எதிர்வுகூறப்பட்ட அலகு வரைமுறையின் அடிப்படையில் அதன் இன்றைய பெறுமதிக்கு அளவீடு செய்யப்படுகின்றது.

2.2. கணக்கீட்டுக் கொள்கைகளில் மாற்றங்கள்

வேறு வகையில் சுட்டிக்காட்டப்படாவிடிலும், பின்வரும் கணக்கீட்டுக் கொள்கைகளுக்கான மாற்றங்கள் பொருத்தமான வகையில் நிதிக் கூற்றுக்களில் முன்வைக்கப்படுகின்ற காலப்பகுதிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மிகவும் சிறந்த முறையில் முன்வைப்பதற்காகவும், நடப்பு வருடத்தின் கூற்றுக்களுடன் ஒப்பிடக்கூடிய வகையிலும் கடந்த ஆண்டுக்கான நிதிக்கூற்றுக்கள் முன்வைக்கப்படுதல் மற்றும் வகைப்படுத்தப்படுதல் தேவையான இடங்களில் திருத்தப்பட்டுள்ளன.

2.3. பிரிவு அறிக்கையிடல்

இயக்கப் பிரிவு என்பது கம்பெனியின் வேறேதேனும் கூறுடன் மேற்கொள்ளப்படுகின்ற கொடுக்கல் வாங்கல்களுடன் சம்பந்தப்படுகின்ற வருமானம் மற்றும் செலவினங்கள் உட்பட கம்பெனியினால் வருமானங்கள் ஈட்டக்கூடிய, செலவுகள் மேற்கொள்ளக்கூடிய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற கம்பெனியின் ஒரு கூறாகும். பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட வேண்டிய வளங்கள் குறித்து முடிவுகளை எடுக்கவும், அதன் செயல்திறனை மதிப்பிடுவதற்கும் அனைத்து இயக்கப் பிரிவுகளுக்குமான பெறுபேறுகளை பணிப்பாளர் சபை தொடர்ந்தும் மதிப்பாய்வு செய்கின்றது. கம்பெனி கொண்டுள்ள அலைவரிசைகளின் பிரகாரம் இயக்கப் பிரிவுகள் தனித்தனியாக ஒழுங்கமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. ஒவ்வொரு இயக்கப் பிரிவினதும் பெறுபேறுகள் பற்றிய விரிவான தகவல்கள் குறிப்பு 34 இல் வழங்கப்பட்டுள்ளன.

2.4. தொடர்ந்து இயங்கும் அமைப்பு

தொடர்ந்து இயங்கும் அமைப்பாக முன்னகர்ந்து செல்வதற்கான கம்பெனியின் திறன் தொடர்பான ஒரு மதிப்பீடு பணிப்பாளர் சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு அவர்கள் அதனை ஒழித்துக்கட்டவோ அதன் வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்தவோ எதிர்பார்க்கவில்லை.

2.5. அறிக்கையிடல் காலப்பகுதிக்குப் பின்னரான நிகழ்வுகள்

அறிக்கையிடல் திகதிக்குப் பின்னர் இடம்பெற்ற சகல பொருண்மையான நிகழ்வுகளும் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளதோடு பொறுத்தமான சந்தர்ப்பங்களில் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகளில் செம்மையாக்கல்களும் வெளிப்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2.6. கடப்பாடுகள்

அறிக்கையிடல் காலப்பகுதியின் இறுதியில் காணப்படுகின்ற சகல பொருண்மையான கடப்பாடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அவை நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

2.7 வெளிநாட்டு நாணயங்கள்**(அ) தொழிற்பாட்டு மற்றும் சமர்ப்பண நாணயம்**

நிறுவனம் தொழிற்படுகின்ற ஆரம்பப் பொருளாதார சூழலில் பயன்பாட்டிலுள்ள நாணயத்தைப் பயன்படுத்தி கம்பெனிக்கான நிதிக்கூற்றுகளில் உள்ளடக்கப்பட்டுள்ள உருப்படிகள் அளவிடப்பட்டுள்ளன (தொழிற்பாட்டு நாணயம்). நிதிக்கூற்றுக்களானவை கம்பெனியின் தொழிற்பாட்டு மற்றும் சமர்ப்பண நாணயமாகிய இலங்கை ரூபாவினால் முன்வைக்கப்பட்டுள்ளன.

(ஆ) கொடுக்கல் வாங்கல்களும் மீதிகளும்

கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுகின்ற திகதிகளில் காணப்படுகின்ற நாணய பரிமாற்று விகிதங்கள் அல்லது உருப்படிகள் மீள் அளவிடு செய்யப்படும் மதிப்பீட்டினைப் பயன்படுத்தி வெளிநாட்டு நாணயக் கொடுக்கல் வாங்கல்கள் தொழிற்பாட்டு நாணயத்திற்கு மாற்றப்படுகின்றன. அத்தகைய கொடுக்கல் வாங்கல்களைத் தீர்ப்பதன் மூலம் அல்லது வெளிநாட்டு நாணய மதிப்பின் பிரகாரம் காட்டப்படுகின்ற நிதிச் சொத்துக்களினதும் பொறுப்புக்களினதும் வருட இறுதிக்கான நாணயமாற்று விகிதங்கள் மாற்றப்படுவதன் மூலம் அல்லது ஏற்படுகின்ற அந்நியச் செலாவணி அனுகூலங்கள் மற்றும் நட்டங்கள் வருமானக் கூற்றில் ஏற்பிசைவு செய்யப்படும்.

2.8 ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்

சொத்துக்களை அவற்றுக்கான செயற்பாட்டு நிலைமைக்கும், அவற்றின் மூலம் எதிர்பார்க்கப்படும் பயனுக்காகவும் கொண்டு வரும்போது ஏற்படக்கூடிய இடைநேர் விளைவான ஏதும் செலவுகள் இருக்கும் பட்சத்தில் அவையும், கொள்வனவுக் கிரயமும் உள்ளிட்டதான கிரயத்திற்கே ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் என்பவை ஆரம்பத்தில் ஏற்பிசைவு செய்யப்படும். ஆரம்ப ஏற்பிசைவின் பின்னர் திரண்ட தேய்மானம், திரண்ட சேத இழப்புகள் ஏதும் இருக்கும் பட்சத்தில் அவற்றையும் கழித்து ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் அவற்றின் கிரயத்திற்கு அளவிடு செய்யப்படும்.

நிலையான தன்மையைக் கொண்ட சொத்துக்களைக் கைப்பற்றுதல், விரிவுபடுத்துதல் அல்லது முன்னேற்றுதல் எனும் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் செலவினங்கள் மூலதனச் செலவினங்களாகக் கருதப்பட்டுள்ளன. அதன்பின்னர் மேற்கொள்ளப்படுகின்ற கிரயங்கள் சொத்தின் முன்கொண்டு செல்லப்படும் தொகையில் உள்ளடக்கப்படும். அல்லது உருப்படியுடன் தொடர்புடைய எதிர்கால பொருளாதார நன்மைகள் கம்பெனிக்கு கிடைப்பதற்கும் உருப்படியின் கிரயத்தை நம்பத்தகு முறையில் அளவிட முடியுமானால் மட்டும் தனியான சொத்தாக ஏற்பிசைவு செய்யப்படும்.

ஆரம்பத்தில் மதிப்பீடு செய்யப்பட்ட செயலாற்றுகை நியமத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் எதிர்கால பொருளாதார நன்மைகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக அல்லது பேணிச் செல்வதற்காக ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் திருத்தப்படுதல் அல்லது பராமரிக்கப்படுதல் என்பவற்றுக்காக மேற்கொள்ளப்படும் செலவுகள் அவ்வாறு மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் ஒரு செலவாக ஏற்பிசைவு செய்யப்படும்.

2.8.1 தேய்மானம்

நிலமானது தேய்மானம் செய்யப்படமாட்டாது. ஏனைய சொத்துகளின் தேய்மானத்திற்கான ஏற்பாடுகளானவை பின்வருமாறு அவற்றின் மதிப்பீடு செய்யப்பட்ட பயனுள்ள ஆயுட்காலங்களின் பிரகாரம் அவற்றுக்கான கிரயத்தினை ஒதுக்குவதன் பொருட்டு நேர்கோட்டு முறையொன்றைப் பயன்படுத்தி கணிப்பிடப்படுகின்றன.

தேய்மானம்**பயனுள்ள ஆண்டுகள்**

கட்டிடங்கள்	20
பொறித்தொகுதி மற்றும் இயந்திரங்கள்	02 - 15
ஒலி மீட்டர் கருவிகள்	04 - 08
தளபாடம் மற்றும் பொருத்துகைகள்	08
அலை அனுப்பிகள்	08
மோட்டார் வாகனங்கள்	04
நாகலப் புத்தகங்கள்	04
தொழிற்கருவிகள்	04
அலுவலக உபகரணங்கள்	04

அறிக்கையிடப்படுகின்ற ஒவ்வொரு காலப்பகுதியின் இறுதியிலும் சொத்துக்கான நிலுவைப் பெறுமதிகளும், பயனுள்ள ஆயுட்காலங்களும் மீளாய்வு செய்யப்பட்டு பொருத்தமாக அமையும் பட்சத்தில் செம்மைப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படும். சொத்துக்கான முன்கொண்டு செல்லும் தொகையானது அதன் மதிப்பீடு செய்யப்பட்ட மீள்பெறத்தகு பெறுமதியைவிட அதிகமாக இருக்கும் பட்சத்தில் அப்பெறுமதியை அதன் மீள்பெறத்தகு பெறுமதிக்கு உடனடியாக தேய்மானம் செய்யப்படும்.

விலக்கல் தொகுதி மூலமான இலாபங்கள் மற்றும் நட்டங்கள் என்பவை அவற்றிலிருந்து கிடைக்கப்படுகின்ற தொகையினை முன் கொண்டு செல்லப்படும் தொகையுடன் ஒப்பீடு செய்து தீர்மானிக்கப்படுவதோடு இலாபம்/(நட்டம்) விவரமான வருமானக் கூற்றில் ஏற்பிசைவு செய்யப்படும்.

2.8.2 இடம்பெற்றுவருகின்ற மூலதன வேலைகள்

பொருட்களுக்கான திரட்டப்பட்ட கிரயம் மற்றும் சொத்துக்கான நிர்மாணத்துடன் நேரடியாக தொடர்புபடுகின்ற ஏனைய கிரயங்கள் என்பன இடம்பெற்று வருகின்ற மூலதன வேலைகளின் மூலம் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றன. இடம்பெற்றுவரும் மூலதன வேலைகளின் கணிசமான பகுதி பூர்த்தியடைந்துள்ள மற்றும் எதிர்பார்க்கப்பட்ட பயன்பாட்டுக்காக தயாராகவுள்ள சந்தர்ப்பத்தில் அவை சம்பந்தப்பட்ட சொத்துக்களுக்கான கணக்குகளுக்கு மாற்றப்படும்.

2.8.3 அருவச் சொத்துக்கள்**(அ) கணினி மென்பொருள்**

சொத்துக்கள் கொண்டிருப்பதாக கருதக்கூடிய எதிர்கால பொருளாதார நன்மைகள் தொழில் முயற்சிக்குள் வந்தடைவதற்கும் சொத்தின் கிரயத்தினை நம்பகமான முறையில் அளவிடக்கூடியதுமான வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் கணினி மென்பொருள்கள் அருவச் சொத்தாக ஏற்பிசைவு செய்யப்படும். கைப்பற்றிக்கொள்ளப்படுகின்ற அருவச் சொத்துக்கள் திரண்ட மதிப்பிற்கும் மற்றும் திரண்ட சேத இழப்பு நட்டங்கள் கழிக்கப்பட்டு கிரயத்தில்

குறிப்பிடப்படும். அவற்றுக்கான மதிப்பீடு செய்யப்பட்ட 05 வருட பயனுள்ள ஆயுட்காலத்தில் மேற்படி கிரயம் மதிப்பிற்கும் (காலத் தேய்மானம்) செய்யப்படும்.

(ஆ) ஒளிபரப்பு உரிமைகள்

சேவைகளைச் சந்தைப்படுத்துவதன் மூலம் கிடைக்கப்படுகின்ற எதிர்கால பொருளாதார நன்மைகள் தொழில் முயற்சிக்குள் வந்து சேர்வதற்கும் சொத்தின் கிரயத்தினை நம்பகமான முறையில் அளவிடக்கூடியதுமான வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் ஒளிபரப்பு உரிமைக்கான உரிமங்கள் அருவச் சொத்தாக ஏற்பிசைவு செய்யப்படும். திரண்ட மதிப்பிற்கும் மற்றும் திரண்ட சேத இழப்பு நட்டங்கள் கழிக்கப்பட்டு அருவச் சொத்துக்கள் கிரயத்தில் குறிப்பிடப்படும். இக்கிரயங்கள் ஏற்பிசைவு செய்யப்பட்டு தொடர்புடைய வருமானத்தின் அளவிற்கு மதிப்பிற்கும் செய்யப்படும்.

ஒளிபரப்பு உரிமையின் செலவினத்தில் 90% - முதலாவது ஒளிபரப்பின் போது

ஒளிபரப்பு உரிமையின் செலவினத்தில் 10% - இரண்டாவது ஒளிபரப்பின் போது

2.8.4 நிதியல்லா சொத்துக்களுக்கான சேத இழப்பு

அறிக்கையிடலுக்கான ஒவ்வொரு காலப் பகுதியின் இறுதியிலும் சொத்துக்களுக்கான சேத இழப்புப் பற்றிய அறிகுறிகள் ஏதும் உள்ளனவா என்பதை தீர்மானிப்பதற்காக கம்பெனியானது அதன் ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் மற்றும் அருவச் சொத்துக்கள் என்பவற்றுக்கான முன் கொண்டு செல்லப்படும் தொகைகளை மீளாய்வு செய்யும். அத்தகைய அறிகுறிகள் ஏதும் இருக்கும் பட்சத்தில் சேத இழப்பு நட்டத்தின் (இருக்குமானால்) அளவினைத் தீர்மானிப்பதற்காக சொத்துக்களுக்கான மீள்பெறத்தகு தொகை மதிப்பீடு செய்யப்படும். ஒரு தனிச் சொத்தின் மீள்பெறத்தகு தொகையினை மதிப்பீடு செய்ய முடியாவிடத்து கம்பெனியானது பணப் பிறப்பாக்கும் அலகுகளை (CGUS) தீர்மானிப்பதோடு குறிப்பிட்ட சொத்துக்கள் உள்ளடங்குகின்ற பணப் பிறப்பாக்கும் அலகுகளின் மீள்பெறத்தகு தொகையினை மதிப்பீடு செய்யும்.

விற்பனைக் கிரயம் கழிக்கப்பட்டதன் பின்னரான தொகை மற்றும் பயன்பாட்டிலுள்ள பெறுமதி ஆகிய இரண்டில் கூடிய சீர் மதிப்பிற்கான பெறுமதியானது மீள்பெறத்தகு பெறுமதியாக அமைகின்றது. பயன்பாட்டிலுள்ள பெறுமதி மதிப்பீடு செய்யப்படும்போது மதிப்பீடு செய்யப்பட்ட எதிர்கால காசு பாய்ச்சல்கள் அவற்றுக்கான தற்கால பெறுமதிக்கு, வரிக்கு - முந்திய கழிவு விகிதத்தைப் பயன்படுத்தி கழிமானம் செய்யப்படும். அது நடப்பு சந்தை மதிப்பீடுகளின் பணப்பெறுமதி மற்றும் செம்மைப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படாத எதிர்கால காசுப் பாய்ச்சல் மதிப்பீடுகளிலுள்ள சொத்துக்களுக்கான இடர் என்பவற்றைப் பிரதிபலிக்கும்.

ஒரு சொத்தினதும் காசுப் பிறப்பாக்கும் அலகினதும் மீள்பெறத்தகு தொகையானது அதன் முன்கொண்டு செல்லப்படும் தொகையைவிட குறைவாக இருப்பதாக மதிப்பீடு செய்யப்படும் பட்சத்தில் சொத்தினதும் காசுப் பிறப்பாக்கும் அலகினதும் முன்கொண்டு செல்லப்படும் தொகையானது அதன் மீள்பெறத்தகு தொகைக்கு குறைக்கப்படும். அதன் பின்னர் விவரமான வருமானக் கூற்றில் சேத இழப்பு நட்டம் உடனடியாக ஏற்பிசைவு செய்யப்படும்.

2.9 நிதிச் சொத்துக்கள்

(அ) வகைப்படுத்தல்

கம்பெனியானது ஆரம்ப ஏற்பிசைவின்போது நிதிச் சொத்துக்களுக்கான வகைப்படுத்தலைத் தீர்மானிப்பதோடு அதன் நிதிச் சொத்துக்களை பின்வரும் வகையில் வகைப்படுத்துகின்றது.

- கடன் மற்றும் வருமதிகள்
- விற்பனைக்காகவுள்ள (AFS) நிதிச் சொத்துக்கள்

i. கடன் மற்றும் வருமதிகள்

செயற்படு சந்தையில் விலை குறிப்பிடப்படாத நிலையான மற்றும் தீர்மானிக்கக்கூடிய செலுத்தல்களைக் கொண்ட நேரிலியல்லா நிதிச் சொத்துக்களானவை கடன் மற்றும் வர வேண்டியவைகள் ஆகும். நடைமுறையல்லா சொத்துக்களாக வகைப்படுத்தப்படுகின்ற அறிக்கையிடும் காலப்பகுதியின் இறுதிக்குப் பின்னர் 12 மாதங்களுக்கு மேற்பட்ட கால முதிர்வுகளைத் தவிர நடைமுறைச் சொத்துக்களில் கடன் மற்றும் வர வேண்டியவைகள் உள்ளடக்கப்படுகின்றன. கம்பெனியின் கடன் மற்றும் வர வேண்டியவைகள் கூட்டினைக் கடன், முற்பணம், அறிக்கையிடும் காலப்பகுதியின் இறுதியில் காணப்படும் காசும் காசுக்குச் சமமானவைகள் என்பவற்றைக் கொண்டமைந்துள்ளன.

ii. விற்பனைக்காகவுள்ள (AFS) நிதிச் சொத்துக்கள்

விற்பனைக்காகவுள்ள நிதிச் சொத்துக்கள் எனப்படுவது இப்பிரிவில் பெயரிடப்பட்டுள்ள அல்லது வேறு எந்தவொரு பிரிவிலும் வகைப்படுத்தப்படாத நேரிலியல்லா சொத்துக்களாகும். அறிக்கையிடும் காலப்பகுதியின் இறுதியில் 12 மாதங்களில் முதலீடு கால முதிர்ச்சியடையுமாயின் அல்லது அகற்றுவதற்கு (விலக்குவதற்கு) முகாமைத்துவம் கருதினாலொழிய அவை நடைமுறையல்லா சொத்துக்களில் உள்ளடக்கப்படும். விற்பனைக்காகவுள்ள நிதிச் சொத்துக்களானவை விலை குறிப்பிடப்பட்டுள்ள நீண்டகால பங்கு முதலீடுகள், கடன் பிணைகள் என்பவற்றைக் கொண்டமைந்துள்ளன.

(ஆ) ஏற்பிசைவும் ஆரம்ப அளவீடும்

கடன் மற்றும் வருமதிகளாக வகைப்படுத்தப்படுகின்ற நிதிச் சொத்துக்களானவை கம்பெனியானது கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்கின்ற திகதியில் ஏற்பிசைவு செய்யப்படும். ஏனைய நிதிச் சொத்துக்களானவை கம்பெனியின் நிதி சாதனத்திற்கான ஒப்பந்த ஏற்பாட்டின் ஒரு தரப்பாக அமைகின்ற வர்த்தக தினத்தில் ஏற்பிசைவு செய்யப்படும்.

ஒரு நிதிச் சொத்தானது ஆரம்பத்தில் சீர்மதிப்புப் பெறுமதிக்கும் இலாபம் அல்லது நட்டத்தின் மூலம் சீர்மதிப்புப் பெறுமதிக்கு அல்லாத சொத்துக்கள் தொடர்பாக எனில் நேரடியாக தொடர்புபடுத்தக்கூடிய கொடுக்கல் வாங்கல்களுக்கான கிரயத்திற்காகவும் அளவீடு செய்யப்படுகின்றன.

நிதிச் சொத்துக்களிலிருந்து காசுப்பாய்ச்சல்களைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமையானது காலம் கடந்துள்ளபோது அல்லது மாற்றப்பட்டுள்ளபோது மற்றும் கம்பெனி நிதிச் சொத்துக்களுக்கான உரிமையின் சகல இடர்களையும் அனுசூலங்களையும் கணிசமான வகையில் மாற்றியுள்ளபோது நிதிச் சொத்து ஏற்பிசைவிலிருந்து அகற்றப்படும்.

(இ) பின்தொடர்ந்து வரும் அளவீடு

i. கடன் மற்றும் வருமதிகள்

அடிப்படை ஏற்பிசைவின் பின்னர், சேத இழப்புக்கான ஏற்பாடுகளைக் கழித்து விளைவு வட்டி முறையைப் பயன்படுத்தி கடன் மற்றும் வருமதிகள் மதிப்பிற்குக் கிரயத்தில் அளவீடு செய்யப்படும்.

ii. விற்பனைக்காகவுள்ள (AFS) நிதிச் சொத்துக்கள்

அடிப்படை ஏற்பிசைவின் பின்னர், சேத இழப்புக்கான ஏற்பாடுகளைக் கழித்து விற்பனைக்காகவுள்ள நிதிச்சொத்துக்கள் சீர்மதிப்புப் பெறுமதியில் அளவீடு செய்யப்படும்.

(ஈ) நிதிச் சொத்துக்களுக்கான சேத இழப்பு

I. மதிப்பிற்குக் கிரயத்தில் கொண்டு செல்லப்படும் சொத்துக்கள்

ஒரு நிதிச்சொத்து சேத இழப்பிற்கு உள்ளாகியுள்ளது என்பதற்கான புற நிலை சான்றுகள் உள்ளனவா என்பது தொடர்பாக கம்பெனி ஒவ்வொரு அறிக்கையிடல் காலப்பகுதியின் இறுதியிலும் மதிப்பீடு செய்யும். ஒரு நிதிச்சொத்து சேதத்திற்கு உள்ளாவது மற்றும் சேத இழப்புகள் ஏற்படுவது சொத்துக்கான ஆரம்ப ஏற்பிசைவின் பின்னர் இடம்பெற்ற ஒரு நிகழ்வின் அல்லது பல நிகழ்வுகளின் விளைவாக அமையும்போது மற்றும் அவ்வாறான சேதம் பற்றிய புறநிலை சான்றுகள் இருக்கும் பட்சத்திலும் நம்பகமான வகையில் மதிப்பீடு செய்யக்கூடிய நிதி சொத்தின் மதிப்பீடு செய்யப்பட்ட எதிர்கால நிதிப் பாய்ச்சல் மீது குறிப்பிட்ட சேத நிகழ்வு(அல்லது நிகழ்வுகள்) தாக்கம் ஏற்படுத்துமானால் மட்டுமேயாகும்.

மதிப்பிற்குக் கிரயத்தில் கொண்டு செல்லப்படும் கடன்கள் மற்றும் வர வேண்டியவைகளுக்காக நட்டத்தொகை அளவீடு செய்யப்படுவது, சொத்துக்களுக்கான முன்னெடுத்துச் செல்லப்படும் தொகை மற்றும் நிதிச் சொத்துக்கான அசல் பயன் வட்டி விகிதத்திற்கு கழிமானம் செய்யப்பட்ட (செலவு செய்யப்படாத எதிர்கால கடன் இழப்புகளைத் தவிர்த்து) மதிப்பீடு செய்யப்பட்ட எதிர்கால காசுப்பாய்ச்சலின் நிகழ்கால பெறுமதி என்பவற்றுக்கிடையிலான வேறுபாட்டிற்காகும். நிதிச் சொத்தின் முன்னெடுத்துச் செல்லப்படும் தொகை குறைக்கப்படுவதோடு, நட்டத்தின் அளவானது விவரமான வருமானக் கூற்றில் ஏற்பிசைவு செய்யப்படும். பிற்காலப்பகுதியொன்றில் சேத இழப்பு நட்டத்தின் அளவு குறையுமானால் மற்றும் சேத இழப்பு இனங்காணப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட ஒரு நிகழ்வுடன் குறிப்பிட்ட குறைவடைதலை அடிப்படையில் தொடர்புபடுத்த முடியுமானால் ஏற்கனவே ஏற்பிசைவு செய்யப்பட்ட சேத இழப்பு நட்டத்திற்கான மறுதலை விவரமான வருமானக் கூற்றில் ஏற்பிசைவு செய்யப்படும். சேத இழப்பின் பொருட்டு கூட்டினைக் கடன்கள் மற்றும் வருமதிகள் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்படும்.

ii. விற்பனைக்காகவுள்ள (AFS) நிதிச் சொத்துக்கள்

ஒரு நிதிச்சொத்து சேத இழப்பிற்கு உள்ளாகியுள்ளது என்பதற்கான புறநிலை சான்றுகள் உள்ளனவா என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக கம்பெனி ஒவ்வொரு அறிக்கையிடல் காலப்பகுதியின் இறுதியிலும் மதிப்பீடொன்றை மேற்கொள்ளும். விலை குறிப்பிடப்படாத பங்கு முதலீடுகளை கருத்திற்கொள்ளும்போது கிரயத்தை விட மூலதனத்தின் பெறுமதியில் கணிசமான வீழ்ச்சி காணப்படுவதும் சொத்துக்களின் சேத இழப்புக்கான ஒரு சான்றாகும். விலை குறிப்பிடப்படாத முதலீடுகள் தொடர்பாக அத்தகைய சான்றுகள் இருக்கும் பட்சத்தில், சேத இழப்பு நட்டத்தின் அளவானது நிதிச் சொத்துக்கான முன்னெடுத்துச் செல்லப்படும் தொகை மற்றும் அதற்கு நிகரான ஒரு சொத்துத் தொடர்பாக நடப்புச் சந்தை பயன் விகிதத்திற்கு கழிமானம் செய்யப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட எதிர்கால நிதிப் பாய்ச்சல்களுக்கான இன்றைய பெறுமதி என்பவற்றுக்கிடையிலான வித்தியாசமாக அளவீடு செய்யப்படும். அத்தகைய சேத இழப்பு நட்டங்கள் மறுதலை செய்யப்படமாட்டாது.

2.10 வியாபார வருமதிகள்

கிடைக்கப்படவேண்டிய வியாபாரப் பணம் எனப்படுவது சாதாரண வியாபார நடவடிக்கைகளின் போது வழங்கப்படுகின்ற சேவைகளுக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கப்படவேண்டிய பணமாகும். ஒரு வருடத்திற்குள் அல்லது அதற்குக் குறைவான காலப்பகுதிக்குள் (அல்லது வியாபாரத்தின் சாதாரண தொழிற்பாட்டு வட்டத்தில்) சேகரித்தல் எதிர்பார்க்கப்படும் பட்சத்தில் அவை நடைமுறைச் சொத்துக்களாக வகைப்படுத்தப்படும். அவ்வாறில்லாத போது நடைமுறையல்லா சொத்துக்களாகக் காட்டப்படும்.

கிடைக்கப்படவேண்டிய வியாபாரத் தொகை ஆரம்பத்தில் சீர்மதிப்புப் பெறுமதிக்கு (நியாயமான பெறுமதிக்கு) இனங்காணப்படுவதோடு, அதன் பின்னர் அளவீடு செய்யப்படுவது கழிமானம் செய்யப்படுவதன் தாக்கம் முக்கியமானதாக அமையாத வகையில், குறுகிய காலத்திற்குள் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுவதால் சேத இழப்பு ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டு கொடுக்கல் வாங்கல் செய்யும் விலைக்காகும்(ஆரம்ப இன்வொயிஸ் பெறுமதி).

கிடைக்கப்படவேண்டிய தொகைகள் பற்றிய ஆரம்ப நிபந்தனைகளின் பிரகாரம் கிடைக்கப்படவேண்டிய மொத்தத் தொகையினையும் சேகரித்துக் கொள்வதற்கு நிறுவனத்திற்கு முடியாமல் செல்லும் என்பதற்கான புறநிலை சான்றுகள் இருக்கின்றபோது கிடைக்கப்படவேண்டிய வியாபார தொகைகளுக்கான ஏற்பாடானது நிறுவப்படும். கடனாளி கொண்டுள்ள குறிப்பிடத்தக்க நிதிச் சிக்கல்கள், கடனாளியின் வங்குரோத்து நிலை மற்றும் நிதி மறுசீரமைப்புக்குள் நுழைவதற்கான நிகழ்தகவு மற்றும் மூன்று மாத கடன் காலப்பகுதி முடிவடைந்த நிலையிலும் தாமதமான செலுத்தல்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுதல் போன்ற காரணிகள், கிடைக்கப்படவேண்டிய வியாபாரத் தொகை சேத இழப்புக்கு உள்ளாகியுள்ளது என்பது பற்றிய சுட்டியாக கருதப்படுகின்றது. கொடுப்பனவுக் கணக்கொன்றை பயன்படுத்துவதன் மூலம் சொத்தின் முன் கொண்டுசெல்லப்படும் தொகை குறைக்கப்படுவதோடு நட்டத்தின் அளவானது பங்கீட்டுக் கிரயத்திற்குள் விவரமான வருமானக் கூற்றில் ஏற்பிசைவு செய்யப்படும்.

கிடைக்கப்படவேண்டிய வியாபாரத் தொகையை சேகரித்துக்கொள்ள முடியாதபோது அது கிடைக்கப்படவேண்டிய வியாபாரத் தொகை கொடுப்பனவுக் கணக்கிலிருந்து பதிவுழிக்கப்படும். ஏற்கனவே பதிவுழிக்கப்பட்ட தொகைகள் பின்னர் அறிவிட்டுக்கொள்வதற்கான விவரமான வருமானக்கூற்றின் பங்கீட்டுக் கிரயத்தில் வரவு வைக்கப்படும்.

குறிப்பிடத்தக்க வியாபார வருமதிகள் சேத இழப்புக்காக தனித்தனியாக மதிப்பீடு செய்யப்படுவதோடு குறிப்பிடத்தக்கதல்லாத வியாபார வருமதிகள் சேத இழப்புக்காக கூட்டு அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும்.

சேத இழப்பின் பொருட்டு வியாபார வருமதிகளை மதிப்பீடு செய்வதற்காக பயன்படுத்தப்படுகின்ற மாதிரி பின்வருமாறு அமைகின்றது.

(அ) தனி மதிப்பீட்டு மாதிரி - சேத இழப்பு நட்டத்தினை அளவிடுவதற்காக பின்வரும் வகைகளுக்கான வியாபார வருமதிகள் தனித்தனியாக மீளாய்வு செய்யப்படும்.

- i. அரச நிறுவனம் - சேத இழப்புப் பற்றிய விடயப்பொருள் சான்றுகள் இருக்கும் பட்சத்தில் மாத்திரம் 100% ஏற்பாடுகள்.
 - ii. வணிக வாடிக்கையாளர்கள் - முக்கியமான வாடிக்கையாளர்கள் - சேத இழப்புப் பற்றிய விடயப்பொருள் சான்றுகள் இருக்கும் பட்சத்தில் மாத்திரம் 100% ஏற்பாடுகள்.
- (ஆ) கூட்டு மதிப்பீட்டு மாதிரி - சேத இழப்பு நடத்தினை அளவிடுவதற்காக பின்வரும் வகைகளுக்கான வியாபார வருமதிகள் கூட்டாக மீளாய்வு செய்யப்படும்.
- i. வணிக வாடிக்கையாளர்கள் - முக்கியமல்லாத வாடிக்கையாளர்களின் நிகழ்தகவு மாதிரி.

2.11 சரக்குத் தொக்குகள்

சரக்குத் தொக்குகள் கிரயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. நிறையேற்று சராசரி அடிப்படையில் கிரயம் தீர்மானிக்கப்படுகின்றது. சரக்குத் தொக்குகள், உதிரிப்பாகங்கள், காகிதாதிகள், எரிபொருள், மசகு எண்ணெய் என்பவற்றைக் கொண்டமைந்துள்ளன. சரக்குத் தொக்குகள் ஆனவை நுகர்வுக்காக காணப்படுவதோடு மாறாக மீள் விற்பனைக்காகவல்ல.

2.12 காசும் காசுக்குச் சமமானவைகளும்

காசுப்பாய்ச்சல் கூற்றில் காசும் காசுக்குச் சமமானவைகளுக்குள் கையிருப்புத் தொகை, கேள்வி வைப்புகள் மற்றும் மூன்று மாதங்களில் அல்லது அதற்குக் குறைவான கால முதிர்ச்சியுடன்கூடிய ஏனைய குறுகியகால அதிக திரவத் தன்மைமிகு முதலீடுகள் உள்ளடங்குகின்றன.

2.13 பங்கு மூலதனம்

பங்கு மூலதனமானது திரட்டு நிதியத்திலிருந்து செலுத்தப்படுவதோடு சாதாரணப் பங்குகளானவை உரிமை முதலாக வகைப்படுத்தப்படும்.

2.14 நிதிப் பொறுப்புகள்

கம்பெனி ஆனது நிதிப் பொறுப்புகளை ஏனைய பொறுப்புகளாக வகைப்படுத்துகின்றது. கம்பெனிக்கான ஏனைய நிதிப் பொறுப்புகளில் செலுத்தப்பட வேண்டிய தொகைகள், வட்டியுடன் கூடிய கடன் மற்றும் தொடர்புடைய தரப்புகளுக்கு செலுத்தப்பட வேண்டிய பணம் என்பன உள்ளடங்குகின்றன. ஏனைய நிதிப் பொறுப்புகள் ஆரம்பத்தில் சீர்மதிப்புப் பெறுமதிக்கும் நேரடியாக தொடர்புபடுத்தக்கூடிய ஏதேனும் கொடுக்கல்-வாங்கல் கிரயத்தில் ஏற்பிசைவு செய்யப்படும். ஆரம்ப ஏற்பிசைவின் பின்னர், விளைவு வட்டி முறையைப் பயன்படுத்தி இந்த நிதிப் பொறுப்புகள் மதிப்பிற்கக்க கிரயத்தில் அளவீடு செய்யப்படும். தமது ஒப்பந்தக் கடப்பாடுகள் நிறைவேற்றப்படும் போது, இரத்துச் செய்யப்படும்போது அல்லது காலாவதியாகும்போது கம்பெனி ஆனது நிதிப் பொறுப்பினையும் ஏற்பிசைவிலிருந்து அகற்றும்.

2.15 கடன் பெறுதல்

மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்கான கிரயத்தைக் கழித்து அடிப்படையில் சீர்மதிப்புப் பெறுமதிக்கு கடன் பெறுதல் ஏற்பிசைவு செய்யப்படும். அதன் பின்னர் கடன் பெறல் மதிப்பிற்கக்க கிரயத்தில் குறிப்பிடப்படும். வரவுத் தொகை (கொடுக்கல் வாங்கல் கிரயத்தைக் கழித்து) மற்றும் மீட்சிப் பெறுமதி என்பவற்றுக்கிடையிலான வேறுபாடு விளைவு வட்டி முறையைப் பயன்படுத்தி கடன் பெறல் காலப்பகுதியில் விவரமான வருமானக் கூற்றில் ஏற்பிசைவு செய்யப்படும்.

கடன் பெறல் கிரயம் ஆனது அவை இடம்பெற்ற காலப்பகுதிக்குரியதாக விவரமான வருமானக் கூற்றில் ஏற்பிசைவு செய்யப்படும்.

2.16 நடப்பு மற்றும் பிற்போடப்பட்ட வரி

காலப்பகுதிக்கான வரிச் செலவானது நடப்பு மற்றும் பிற்போடப்பட்ட வரி என்பவற்றைக் கொண்டமைந்துள்ளது. அது வருமானக் கூற்றில் இனங்காணப்படுவது ஏனைய விவரமான வருமானங்களில் அல்லது நேரடியாக இனங்காணப்படுகின்ற பங்குகளின் உருப்படிகளுக்கு அது தொடர்புபடுகின்ற அளவைத் தவிரந்த வகையிலாகும். இங்கு முறையாக ஏனைய விவரமான வருமானங்களின் அல்லது நேரடியாக பங்குகளின் வரி ஏற்பிசைவு செய்யப்படும்.

(அ) நடப்பு வரிவிதிப்பு

2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் கம்பெனிக்கு நடப்பு வரிப் பொறுப்பு உருவாகின்றது. உண்மையான பொறுப்பு பிரதிபலிக்கப்படுவதாக கம்பெனி நம்புகின்றதான மேற்படி ஏற்பாடுகளைப் பயன்படுத்தி நிதிக் கூற்றுக்களில் குறிப்பிட்ட பொறுப்புகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆ) பிற்போடப்பட்ட வருமான வரி

நிதி அறிக்கையிடலின் குறிக்கோள்களுக்காக சொத்துக்களினதும் பொறுப்புகளினதும் முன் கொண்டு செல்லப்படும் தொகைகள் மற்றும் வரிவிதிப்புக் குறிக்கோள்களுக்காக பயன்படுத்தப்படுகின்ற தொகைகள் என்பவற்றுக்கிடையிலான தற்காலிக மாற்றங்களின் பொருட்டு ஏற்பாடுகளை வழங்கி இருப்புநிலை முறையைப் பயன்படுத்தி பிற்போடப்பட்ட வரி ஏற்பிசைவு செய்யப்படும். அறிக்கையிடும் திகதியில் விதிக்கப்பட்டுள்ள அல்லது நிலையாக விதிக்கப்பட்டுள்ள சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு மறுதலை செய்யப்படும் சந்தர்ப்பத்தில் தற்காலிகமான மாற்றங்களுக்கு ஏற்புடையதாக அமைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் வரி விகிதங்களின் பிரகாரம் பிற்போடப்பட்ட வரி அளவீடு செய்யப்படும்.

பிற்போடப்பட்ட வரிச் சொத்து ஏற்றுக்கொள்ளப்படுவது பயன்படுத்தப்பட்ட வகைகளிலிருந்து எதிர்கால வரி அறவிடக்கூடிய, இலாபம் பெறக்கூடிய அளவுக்காகும். பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள் ஒவ்வொரு அறிக்கையிடும் தினத்திலும் மீளாய்வு செய்யப்படுவதோடு உரிய வரி அனுகூலம் கைகூடுவதற்கு மேற்கொண்டும் முடியாத அளவுக்கு குறைக்கப்படும்.

பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்களும், பொறுப்புகளும் அளவிடப்படுவது அறிக்கையிடும் திகதியில் விதிக்கப்பட்டுள்ள அல்லது நிலையாக விதிக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள் மற்றும் வரிச் சட்டங்கள் அடிப்படையாகக் கொள்ளப்பட்டு சொத்துக்கள் கைகூடும் அல்லது பொறுப்புகள் தீர்க்கப்படும் வருடத்திற்கு ஏற்புடையதாக அமைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் வரி விகிதங்களுக்காகும்.

நடப்பு வரிப் பொறுப்புகளிலிருந்து நடப்பு வரிச் சொத்துக்களை எதிரீடு செய்வதற்கு சட்டரீதியாக வலுப்படுத்தக்கூடிய உரிமை இருக்கும்போதும் மற்றும் குறிப்பிட்ட வரியை அறவிடக்கூடிய நிறுவனத்திற்கே குறிப்பிட்ட வரிவிதிப்பு உத்தியோகத்தரினால் விதிக்கப்படுகின்ற வருமான வரிகளுக்கு பிற்போடப்பட்ட வருமானவரிச் சொத்துக்களும் பொறுப்புகளும் ஏற்புடையதாக அமையும்போதும் பிற்போடப்பட்ட வருமானவரிச் சொத்துக்களும் பொறுப்புகளும் எதிரீடு செய்யப்படும்.

2.17 ஊழியர்களுக்கான நலன்கள்

(அ) வரையறுக்கப்பட்ட பயன்சார் கடப்பாடு

வரையறுக்கப்பட்ட நலத் திட்டத்திற்குரியதான கம்பெனியின் பொறுப்பாக அமைவது அறிக்கையிடலுக்கான காலப்பகுதியின் இறுதியில் வரையறுக்கப்பட்ட பயன்சார் கடப்பாடுகளின் இன்றைய பெறுமதியாகும். எதிர்வுகூறப்பட்ட அலகு வரை முறையைப் பயன்படுத்தி சுயாதீன ஆயுட் கணிப்பீட்டாளர்களினால் வரையறுக்கப்பட்ட பயன்சார் கடப்பாடு கணிப்பீடு செய்யப்படும். நடப்பு மற்றும் கடந்த காலப்பகுதியில் ஊழியர்களினால் அவர்களின் சேவைகளுக்கான அனுகூலங்களாக ஈட்டப்பட்டுள்ள மதிப்பீடு செய்யப்பட்ட எதிர்கால அனுகூலங்கள் கழிமானம் செய்யப்படுவதன் மூலம் வரையறுக்கப்பட்ட பயன்சார் கடப்பாடுகளின் பெறுமதி தீர்மானிக்கப்படும்.

அனுபவ சீர்படுத்தல்கள் மற்றும் ஆயுட் கணிப்பீட்டாளரின் அனுமான மாற்றங்களின் காரணமாக எழுகின்ற ஆயுட்கால இலாபங்களும் நட்டங்களும், அவை எழுகின்ற காலப்பகுதியில் ஒரு பரந்த வருமானத்தின் உரிமையாண்மைக்காக அறவிடப்படும்.

நிதிக் கூற்றுக்களில் இனங்காணப்பட்டுள்ள அளவுகள் நிதி அறிக்கையிடல் காலப்பகுதியின் இறுதியில் தீர்மானிக்கப்படுகின்ற அளவுகளைவிட பொருண்மையான வகையில் மாற்றமடையும்போது கம்பெனி ஆனது வரையறுக்கப்பட்ட பயன்சார் கடப்பாட்டினை மீண்டும் கணிப்பீடு செய்யும்.

கடந்தகால சேவைக் கிரயம் விவரமான வருமானக் கூற்றில் உடனடியாக ஏற்பிசைவு செய்யப்படும். இளைப்பாறல் பயன்சார் கடப்பாட்டுக்கு வெளி நிதியளிப்பு மேற்கொள்ளப்பட மாட்டா.

(ஆ) வரையறுக்கப்பட்ட பங்களிப்புத் திட்டங்கள்

சகல ஊழியர்களும் ஊழியர் சேமலாப நிதியத்தினதும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தினதும் அங்கத்தவர்களாவார்கள். அத்தகைய ஊழியர்களின் அடிப்படை அல்லது திரட்டிய ஊதியம் அல்லது சம்பளம், வாழ்க்கைச் செலவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளிலிருந்து முறையாக 15% மும் 3% மும் அவர்களின் சேவை வழங்குநரால் மேற்படி நிதியங்களுக்கு பங்களிப்புத் தொகையாக செலுத்தப்படும்.

2.18 அரசு மானியங்கள்

மானியங்களுக்கான நிபந்தனைகள் அனைத்துடனும் நிறுவனம் இணங்குமென்பதற்கும், மானியம் கிடைக்குமென்பதற்கும் நியாயமான உத்தரவாதம் காணப்படும்போது அரசாங்கத்தின் மானியங்கள் சீர்திப்புப் பெறுமதியில் ஏற்பிசைவு செய்யப்படும்.

கிரயத்திற்குரியதான அரசாங்கத்தின் மானியங்கள், குறிப்பிட்ட மானியங்கள் கிடைக்கப்பட்டதன் பின்னர் விவரமான வருமானக் கூற்றில் ஏற்பிசைவு செய்யப்படும்.

ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் என்பவற்றுடன் தொடர்புடைய அரசாங்கத்தின் மானியங்கள், பிற்போடப்பட்ட அரசாங்க மானியங்களாக நடைமுறையல்லா பொறுப்புகளில் உள்ளடக்கப்படுவதோடு சம்பந்தப்பட்ட சொத்துக்களுக்கான எதிர்பார்க்கப்பட்ட ஆயுட் காலங்களின் பொருட்டு நேர்கோட்டு அடிப்படையில் விவரமான வருமானக் கூற்றில் உள்ளடக்கப்படும்.

2.19 ஏற்பாடுகள்

கடந்தகால நிகழ்வொன்றின் விளைவாக தற்கால சட்ட ரீதியான அல்லது உடன்படிக்கை ரீதியான கடப்பாட்டினை கம்பெனி கொண்டுள்ளபோது, கம்பெனியிலிருந்து பொருளாதார வளங்கள் வெளியேறல் இடம்பெறும்போது மற்றும் அத்தகைய தொகைகளை நம்பகமான முறையில் மதிப்பீடு செய்ய முடியும்போது, தொழிற்பாட்டுச் செலவினங்கள் தொடர்பான ஏற்பாடுகள் ஏற்பிசைவு செய்யப்படும்.

தற்போதைய கடப்பாடுகளுடன் தொடர்புடைய இடர்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் உட்பட அறிக்கையிடல் திகதியில் கிடைக்கின்ற நம்பகமான சான்றுகளின் மீது தற்போதைய கடப்பாடுகளைத் தீர்ப்பதற்குத் தேவையான மதிப்பீடு செய்யப்பட்ட செலவினத்தில் ஏற்பாடுகள் அளவீடு செய்யப்படும்.

2.20 நிகழ்தகு பொறுப்புகளும் (நிகழ்தகு பரிப்பு) நிகழ்தகு சொத்துக்களும்

நிகழ்தகு பொறுப்பு எனப்படுவது கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குப் புறம்பான நிச்சயமற்ற ஒரு எதிர்கால நிகழ்வு அல்லது பல நிகழ்வுகள் இடம்பெறுதல் அல்லது இடம்பெறாதிருத்தல் மூலம் உறுதிப்படுத்தப்படும் கடந்தகால சம்பவங்களின் மூலம் எழக்கூடிய ஒரு சாத்தியமான கடப்பாடு அல்லது கடப்பாடுகளைத் தீர்ப்பதற்காக வளங்களின் வெளிச் செல்லல் தேவைப்படுவது சாத்தியமில்லை என்பதனால் ஏற்பிசைவு செய்யப்படாத தற்போதைய கடப்பாடாகும்.

நம்பகமான முறையில் அளவிடமுடியாத பொறுப்பு காணப்படுகின்ற மிகவும் அரிதான சந்தர்ப்பங்களிலும் நிகழ்தகு பொறுப்பு உருவாகும். கம்பெனி நிகழ்தகு பொறுப்பினை இனங்காணாத போதிலும் அதன் இருப்பினை நிதிக் கூற்றுக்களில் வெளிப்படுத்துதல்.

நிகழ்தகு சொத்து எனப்படுவது கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குப் புறம்பான நிச்சயமற்ற ஒரு எதிர்கால நிகழ்வு அல்லது பல நிகழ்வுகள் இடம்பெறுதல் அல்லது இடம்பெறாதிருத்தல் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்ற கடந்தகால

நிகழ்வுகள் மூலம் ஏற்படக்கூடிய ஒரு சொத்தாகும். கம்பெனி ஆனது நிகழ்தகு சொத்துக்களை இனங்காணாத போதிலும் பொருளாதார அனுகூலங்கள் உள் வருவதற்கு வாய்ப்புள்ள போதிலும் அது பற்றிய துல்லியமான தெளிவு இல்லாத சந்தர்ப்பங்களில் அதன் இருப்பினை வெளிப்படுத்தும்.

2.21 வர்த்தக செலுத்த வேண்டியவைகள்

வர்த்தக செலுத்த வேண்டியவைகள் எனப்படுவது சாதாரண வர்த்தக நடவடிக்கைகளின் போது வழங்குனர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் செலுத்தப்படவுள்ள கடப்பாடுகள் ஆகும். ஒரு வருடத்திற்குள் அல்லது அதற்குக் குறைவான காலப்பகுதியில் (அல்லது சாதாரண வர்த்தக தொழிற்பாட்டு வட்டத்தில் அதனைவிட கூடிய காலப்பகுதி எனில்) செலுத்தல் மேற்கொள்ள வேண்டியிருக்குமாயின், செலுத்தப்பட வேண்டிய கணக்குகள், நடைமுறைப் பொறுப்புக்களாக வகைப்படுத்தப்படும். அல்லது அவை நடைமுறையல்லா பொறுப்புக்களாக காட்டப்படும்.

வர்த்தக அல்லது ஏனைய செலுத்தல்கள் ஆரம்பத்தில் சீர்மதிப்புப் பெறுமதிக்கு ஏற்பிசைவு செய்யப்படுவதோடு அதன் பின்னர் பணத்தின் காலப் பெறுமதி முக்கியமானதாக அமையாதமையினால் குறுகிய காலத்தில் அவை செலுத்தப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதால் ஆரம்ப இன்வாய்ஸ் தொகைக்கு அளவீடு செய்யப்படும்.

2.22 குத்தகை

இடர்கள் மற்றும் வெகுமதிகளுக்கான உரித்தின் கணிசமான பகுதியை குத்தகைதாரர் தக்கவைத்துக்கொள்ளும் குத்தகைகள் தொழிற்பாட்டுக் குத்தகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. தொழிற்பாட்டுக் குத்தகைகளின் கீழ் செய்யப்படும் கொடுப்பனவுகள் (குத்தகைதாரரிடமிருந்து பெறப்பட்ட ஊக்குவிப்புக்களைக் கழித்து) குத்தகைக் காலத்தில் நேர் கோட்டு அடிப்படையில் வருமானக் கூற்றுக்கு விதிக்கப்படும்.

கம்பெனி ஆனது சில ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களை குத்தகைக்கு விடுகிறது. நிறுவனம் கணிசமாக அனைத்து அபாயங்களினதும் வெகுமதிகளினதும் உரித்தினைக் கொண்டுள்ள ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் குத்தகைகள் நிதிக் குத்தகைகளாக வகைப்படுத்துகின்றன. குத்தகையின் தொடக்கத்தில் குத்தகைக்கு விடப்பட்ட சொத்தின் நியாயமான மதிப்பு மற்றும் குறைந்தபட்ச குத்தகைக் கொடுப்பனவுகளின் தற்போதைய மதிப்பு ஆகியவற்றில் நிதிக் குத்தகைகள் மூலதனமாக்கப்படுகின்றன.

ஒவ்வொரு குத்தகைக் கட்டணமும் பொறுப்பு மற்றும் நிதிக் கட்டணங்களுக்கு இடையில் ஒதுக்கப்படுகிறது. தொடர்புடைய வாடகைக் கடப்பாடுகள், நிதிக் கட்டணங்களின் குறைக்கப்பட்டு ஏனைய நீண்ட கால செலுத்த வேண்டியவைகளில் சேர்க்கப்பட்டுள்ளன. நிதிக் கிரயத்தின் வட்டி உறுப்பானது ஒவ்வொரு காலப் பகுதிக்குமான பொறுப்புகளின் எஞ்சிய நிலுவை மீது நிலையான கால வட்டி விகிதத்தை உருவாக்குவதற்காக குத்தகைக் காலப்பகுதியில் வருமானக் கூற்றில் குறிப்பிடப்படும். நிதிக் குத்தகைகளின் கீழ் பெறப்பட்ட ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் சொத்தின் பயனுள்ள ஆயுட்காலம் மற்றும் குத்தகைக் காலம் ஆகிய இரண்டில் குறைவான காலப்பகுதியில் தேய்மானம் செய்யப்படும்.

3. விரிவான வருமானம்

3.1 வருமானம் இனங்காணப்படுதல்

பெறப்பட்ட அல்லது பெறத்தக்க வருபேரின் சீர்மதிப்பில் வருமானம் அளவிடப்படுவதோடு வழங்கப்பட்ட சேவைகளுக்காக கிடைக்கப்படவேண்டிய பணத்தொகைகளை காட்டுவதுடன் சேர் பெறுமதிவரி கழிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. வருமானத்தின் அளவினை நம்பகமான முறையில் அளவிடக்கூடியபோது, எதிர்கால பொருளாதார நன்மைகள் நிறுவனத்திற்கு கிடைக்கக்கூடியபோது கம்பெனி வருமானத்தை ஏற்பிசைவு செய்யும். வழங்கப்படுகின்ற இனங்காணக்கூடிய ஒவ்வொரு அடிப்படை சேவை வகைகளிலும் பின்வரும் வருமான ஏற்பிசைவு அளவுகோல்களை கம்பெனி பயன்படுத்துகின்றது.

(அ) வான்கால விற்பனை

வருமானமானது பெறுமதி சேர் வரி கழிக்கப்பட்டு வான்கால விற்பனையின் விலைப்பட்டியல் பெறுமதியைக் கொண்டமைந்துள்ளது. வருமானமானது விளம்பரங்கள் ஒளிபரப்புச் செய்யப்பட்டதன் பின்னர் இனங்காணப்படும்.

(ஆ) தயாரிப்பு வருமானம்

வருமானமானது பெறுமதி சேர் வரி கழிக்கப்பட்டு வான்கால விற்பனையின் விலைப்பட்டியல் பெறுமதியைக் கொண்டமைந்துள்ளது. வருமானமானது தயாரிப்பு ஒளிபரப்புச் செய்யப்பட்டதன் பின்னர் இனங்காணப்படும்.

3.2 வட்டி வருமானம்

விளைவு வட்டி முறையைப் பயன்படுத்தி வட்டி வருமானம் இனங்காணப்படும்.

3.3 வாடகை வருமானம்

வாடகைக்கு வழங்கப்படும் காலப்பகுதியில் அட்டுறு அடிப்படையில் வருமானம் இனங்காணப்படும்.

3.4 ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றின் கையுதிர்வின் மூலமான தேறிய இலாபங்களும் நட்டங்களும்.

ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் விற்பனை செய்யப்படுவதன் மூலம் கிடைக்கப்படுகின்ற தேறிய இலாபங்களும் நட்டங்களும் தீர்மானிக்கப்படுவது ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் முன்கொண்டு செல்லும் தொகையுடன் விற்பனைக் கிடைப்பனவுகள் ஒப்பிடப்படுவதன் மூலம் என்பதோடு அதன் வருமதிகள் மற்றும் நட்டங்கள் விரிவான வருமானக் கூற்றில் ஏற்பிசைவு செய்யப்படும்.

3.5 ஏனைய வருமானங்கள்

ஏனைய சகல வருமானங்களும் அட்டுறு அடிப்படையில் இனங்காணப்படும்.

3.6 தொழிற்பாட்டுச் செலவினங்கள்

மேற்கொள்ளப்பட்ட கிரயம் மற்றும் துல்லியமான வருமான உருப்படிகளின் ஈட்டல்கள் என்பவற்றுக்கிடையிலான நேரடியான தொடர்பினை அடிப்படையாகக் கொண்டு வருமானக் கூற்றில் செலவினங்கள் இனங்காணப்படுகின்றன. தொழில் முயற்சியினைப் பேணிச் செல்லும்போதும் ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் வினைத்திறன் மிக்க வகையில் பராமரிக்கப்படும்போதும் மேற்கொள்ளப்படுகின்ற சகல செலவினங்களும் வருடத்திற்கான இலாபம்/நட்டம் வெளிப்படுத்தப்படும்போது வருமானத்திலிருந்து கழிக்கப்பட்டுள்ளன.

04. வெளியிடப்பட்டுள்ள போதிலும் இதுவரை செயற்பாட்டில் இல்லாத இலங்கைக் கணக்கீட்டு நியமங்கள்(SLFRS/LKAS)

நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகள் வெளியிடப்படும் திகதி வரை, வெளியிடப்பட்டபோதும் செயற்பாட்டில் இல்லாத நியமங்கள் பின்வருமாறு அமைகின்றன. குறிப்பிட்ட நியமங்கள் செயற்பாட்டுக்கு வந்ததன் பின்னர் அவற்றைப் பயன்படுத்துவதற்கு கம்பெனி கருதுகின்றது.

- (I) SLFRS 9 நிதிச் சாதனங்கள் : 2014ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட SLFRS 9, “LKAS 39 நிதிச் சாதனங்கள்: ஏற்பிசைவும் அளவீடும்” இன் நடைமுறையிலுள்ள வழிகாட்டலை மாற்றுகின்றது. SLFRS 9 இல் நிதிச் சாதனங்களுக்கான வகைப்படுத்தல் மற்றும் அளவீடு தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டல் உள்ளடங்குவதோடு நிதிச் சொத்துக்களின் சேதத்தினை கணிப்படுவதற்காக புதிய எதிர்பார்க்கப்பட்ட கடன் நட்ட மாதிரி மற்றும் சாதாரண தளம்பற் காப்பு கணக்கீட்டுத் தேவைகளும் உள்ளடங்கும். LKAS 39 இலிருந்து நிதிச் சாதனங்களை ஏற்பிசைவு செய்வதற்கான வழிகாட்டல்களையும் அது முன்னெடுத்துச் செல்கின்றது. IFRS 9 இற்கான செயல் விளைவுத் திகதி 2018 ஜனவரி 01 ஆகும்.
- (II) SLFRS 15 - வாடிக்கையாளர்களுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மீதான வருமானம்: வருமானம் இனங்காணப்பட்டுள்ளதா, எவ்வளவு, எப்போது என்பவற்றைத் தீர்மானிப்பதற்காக SLFRS 15 ஆனது பரந்த சட்டகத்தை உருவாக்குகின்றது. LKAS 18 வருமானம் மற்றும் LKAS 11 நிர்மாண வேலை ஒப்பந்தங்கள் உள்ளிட்டதாக வருமானங்களை இனங்காண்பதற்கான வழிகாட்டலை பிரதியீடு செய்கின்றது. SLFRS 15, 2017 ஜனவரி 01ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் ஆரம்பமாகும் வருடாந்த அறிக்கையில் காலப்பகுதிக்காக செயல்விளைவு பெறும்.

SLFRS 15 / SLFRS 9 பயன்படுத்தப்படுவதன் மூலம் நிதிக் கூற்றுகளில் ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பாக கம்பெனி மதிப்பீடு செய்கின்றது.

5. முக்கியமான கணக்கீட்டு மதிப்பீடுகளும் தீர்மானங்களும்

நிதிக்கூற்றுகளைத் தயாரிக்கும்போது முகாமைத்துவமானது சொத்துக்கள், பொறுப்புகள், வருமானங்கள் மற்றும் செலவினங்கள் ஏற்பிசைவு செய்யப்படுதல் மற்றும் அளவீடு செய்யப்படுதல் பற்றிய தீர்மானங்கள், மதிப்பீடுகள் மற்றும் அனுமானங்கள் பலவற்றினை மேற்கொள்கின்றன.

- I. நிதிக்கூற்றுக்கள் மீது மிகவும் முக்கியமான தாக்கத்தினைக் கொண்டுள்ள கணக்கீட்டுக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படும்போது கவனத்திற்கொள்ள வேண்டிய தீர்மானங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
 - (அ) **பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்களை இனங்காணுதல்**
பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்களை இனங்காணக்கூடிய அளவானது எதிர்கால வரி அறவிடக் கூடிய நிகழ்தகு மதிப்பீட்டின் மீது அடிப்படையாக அமைந்துள்ளது.
 - II. சொத்துக்கள், பொறுப்புக்கள், வருமானம் மற்றும் செலவினங்கள் இனங்காணப்படுதல் மற்றும் அளவீடு செய்யப்படுதல் மீது மிகவும் முக்கியமான தாக்கத்தினைக் கொண்டுள்ள மதிப்பீடுகள் மற்றும் அனுமானங்கள் பற்றிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
 - (அ) **தேய்மானம் செய்யக்கூடிய சொத்துக்களின் பயனுள்ள ஆயுட்காலம்**
சொத்துக்களின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற பொருளாதாரப் பயன்பாட்டின் மீது அடிப்படையாக அமைந்து ஒவ்வொரு அறிக்கையிலும் தினத்திலும் தேய்மானம் செய்யக்கூடிய சொத்துக்களின் பயனுள்ள ஆயுட்காலம் பற்றிய மதிப்பீட்டினை முகாமைத்துவம் மீளாய்வு செய்கின்றது.
 - (ஆ) **வரையறுக்கப்பட்ட பயன் திட்டம்**
வரையறுக்கப்பட்ட பயன் திட்டங்களுக்கான கடப்பாடுகளின் தற்போதைய பெறுமதியானது பல அனுமானங்களைப் பயன்படுத்தி எதிர்வுகூறப்பட்ட அலகு வரைமுறையின் மீது தீர்மானிக்கப்படுகின்ற பல காரணிகளின் மீது தங்கியுள்ளது. 25 ஆம் குறிப்பில் காட்டப்பட்டுள்ள கழிமான விகிதம் உட்பட வரையறுக்கப்பட்ட பயன் திட்டத்திற்கான தேறிய கிரயம் மற்றும் கடப்பாடு என்பவற்றை தீர்மானிப்பதற்காக அனுமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட அனுமானங்களுக்கான ஏதேனும் மாற்றங்கள் வரையறுக்கப்பட்ட பயன் கடப்பாடுகளுக்கான முன் கொண்டு செல்லப்படும் பெறுமதி மீது தாக்கம் ஏற்படுத்தும்.

வ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு

டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டின் நிதிக்கூற்றுக்களுக்கான கு		2023	2022
6	வருமானம்		
	வாங்கால விற்பனை	1,385,459,165	1,394,783,090
	தயாரிப்புச் செலவுகள்	118,345,221	7,418,896
		1,503,804,386	1,402,201,986
	தேசத்தை கட்டியெழுப்பும் வரி	(37,581,051)	(7,533,247)
		1,466,223,335	1,394,668,739
7	ஏனைய வருமானம்		
	ஆதனம், பொறி, உபகரணங்கள் மீதான இலாபம்	-	330
	வழங்குனர்களைப் பதிவுசெய்தல்	413,702	542,461
	காப்புரிமை	144,134,323	84,013,685
	தண்டங்கள்	906,537	1,515,703
	பலவித வருமானங்கள்	33,790,308	38,206,205
	திரும்பிய காசோலைகள் மீதான கட்டணங்கள்	-	-
	பரிமாற்று இலாபம்	1,295,013	1,109,531
	மதிப்பிற்குரிய/மீன்டெயும் அரசு மானியங்கள்	13,558,661	9,167,188
	மீள் பதிப்பு ஏற்பாடுகள்	6,693,184	284,848
	கொடுப்பனவுகளுக்கான குறைவடைதலின் சேத இழப்பு	14,752,229	3,738,796
	கேள்விப்பத்திரக் கட்டணம்	175,000	268,925
		215,718,957	138,847,672
8	நிகழ்ச்சித்திட்ட செலவினங்கள்		
	நிகழ்ச்சித்திட்ட பொருட்களுக்கான பெறுகை - வெளிநாடு	10,483,955	14,809,081
	நிகழ்ச்சித்திட்ட பொருட்களுக்கான பெறுகை - உள்ளநாடு	213,748,424	245,064,096
	ஒளிபரப்பு உரிமைகளுக்கான மதிப்பிற்குரிய	127,565,100	69,431,641
	ஏனைய தயாரிப்புகள்	190,174,213	249,710,630
		541,971,692	579,015,448
9	சந்தைப்படுத்தல் செலவினங்கள்		
	முகவராலய மற்றும் சந்தைப்படுத்தல் நிறைவேற்றுநர் தரகு	83,739,714	74,928,949
	மைக்ரோவேவ் இணைப்புக்கான உரிமக் கட்டணம்	12,346,003	13,019,341
	சந்தை ஆய்வு செலவினங்கள்	446,154	6,571,179
	பதிவுகீழ்க்கப்பட்ட அறிவிட முடியாக் கடன்	97,668	-
	வர்த்தக மற்றும் வருமதிகளின் மதிப்பிற்குரிய/மிகை ஏற்பாடுகளின் தள்ளுபடி	934,414	2,806,754
		97,563,953	97,326,223
10	ஏனைய தொழிற்பாட்டு மற்றும் நிர்வாகச் செலவுகள்		
	சம்பளமும் கொடுப்பனவுகளும்	419,799,721	483,139,594
	ஊழியர் சேமலாப நிதியம்	55,598,323	64,023,068
	ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம்	11,069,644	12,802,123
	மேலதிக நேரக் கொடுப்பனவுகள்	62,319,073	62,842,714
	ஊக்குவிப்புகள்	33,625,532	39,578,049
	செயலாற்றுகை ஊக்குவிப்பு	-	-
	மருத்துவ விடுமுறை மீளளிப்பு	20,819,655	25,621,574
	பதவியணிக்கான விருதுகள்	1,035,000	-
	பதவியணிக்கான பயிற்சிகள்	388,500	331,085
	பதவியணிக்கான நலனோம்பல்	22,622,377	21,046,158
	பதவியணிக்கான சீருடை	205,567	403,733
	போக்குவரத்து மற்றும் பிழைப்பூதியம்	29,339,025	28,134,297
	வருடத்திற்கான பணிக்கொடைக் கட்டணம்	25,836,359	33,516,058
	வீடமைப்புக் கடன் வட்டி	3,783,786	4,599,134
	தபால், தொலைபேசி மற்றும் டெலெக்ஸ்	8,593,022	7,024,455
	மின்சாரம் மற்றும் வலு	208,587,903	122,176,486
	பொழுதுபோக்கு	91,786	138,992
	மின்பிறப்பாக்கிகளுக்கான எரிபொருள்	14,926,600	26,011,781
	மோட்டார் வாகன ஓட்டம்	66,914,211	43,362,635
	உபகரணங்களுக்கான திருத்தப்பணிகளும் பராமரிப்பும்	38,961,757	26,915,602
	கட்டிடங்களுக்கான திருத்தப்பணிகளும் பராமரிப்பும்	10,202,604	18,082,252
	கலையகத்திற்கான திருத்தப்பணிகளும் பராமரிப்பும்	32,415	54,407
	பூங்காவிற்கான பராமரிப்பு	598,430	323,875
	கூகிதாதிக்கள், சிறு பொருட்கள், அச்சிடப்பட்ட படிவங்கள்	9,025,299	7,987,708
	விளம்பரங்களும் பருவ வெளியீடுகள்	11,550,536	7,164,838
	முன்கொண்டு செல்லப்படும் மீதி	1,055,927,125	1,035,280,618

அடைப்புக்குறிகளுக்குள் உள்ள புள்ளிவிவரங்கள் கழித்தல்களைக் குறிக்கின்றன
நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள் தொடர்கின்றன

ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு

டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டின் நிதிக்கூற்றுக்களுக்கான	2023	2022
முன்கொண்டு வரப்பட்ட மீதி	1,055,927,125	1,035,280,618
வீதிப் பராமரிப்பு	-	43,750
ஏனைய பராமரிப்புகள்	2,133,116	1,415,389
காப்புறுதி	5,882,525	26,087,973
வாடகை, ஆதனவரி மற்றும் வரிகள்	26,505,218	42,863,845
தேய்மானம்	125,348,415	131,498,805
அருவச் சொத்துக்களுக்கான மதிப்பிழக்கம்		
பாதுகாப்பு	21,606,265	19,530,471
வெளிநாட்டு நிறுவனங்களுக்கான பங்களிப்பு	1,086,243	5,038,807
நீர் வழங்கல்	2,367,131	1,703,513
கணக்காய்வுக் கட்டணங்கள்	1,446,900	1,272,000
பொருட் கணிப்பீடு	300,000	-
சட்டச் செலவுகள்	5,227,617	2,324,433
பணிப்பாளர் சபைக் கூட்டங்களுக்கான செலவுகள்	1,266,115	840,378
வைபவ செலவுகள்	423,395	1,078,415
ஆலோசனைக் கட்டணங்கள்	120,000	37,500
நட்டஈடு	-	-
தொழிற்சார் கட்டணங்கள்	603,707	640,502
தகவல் முகாமைத்துவ கட்டமைப்பு	1,404,250	339,100
ப்ரைம் ரீவி செலவுகள்	-	-
முத்திரைக் கட்டணம்	156,525	114,635
பதிவுக் கட்டணம்	7,000	36,493
வலைதள உபசார சேவைகள்	10,069,383	6,979,141
டயலொக் ரீவி இணைப்பு	727,379	676,301
நன்கொடைகள்	350,000	575,000
பரிமாற்று நட்டம்	-	-
மெதுவாக நகரும் பொருட்களுக்கான ஏற்பாடுகள்	-	-
ஆதனம், பொறி, உபகரணங்கள் மீதான நட்டம்	35,246	123,244
அதிர்வெண் கட்டணங்கள்	3,960,970	1,044,025
இணையத்தளம் மற்றும் இணைப்புக் கட்டணங்கள்	1,425,769	2,267,843
ஏனைய பெறத்தக்கவைகளின் சேத இழப்பு	-	-
பதிவழிக்கப்பட்ட இருப்புகள்	-	-
வங்கிக் கட்டணங்கள்	467,789	548,979
	1,268,848,083	1,282,361,160
தேறிய நிதி வருமானம்		
11 வட்டி வருமானம்		
முதலீடுகள் மீதான வட்டி		
பதவியணிக்கான கடன் வட்டி	93,135,219	62,354,590
	1,796,600	1,952,873
வட்டிச் செலவுகள்	94,931,819	64,307,463
மேலதிகப் பற்று மீதான வட்டி		
குத்தகை வட்டி	(24,334,462)	(9,399,978)
வங்கிக் கடன் வட்டி		
	70,597,357	54,907,485
வருமான வரி செலவினங்கள்		
12 நடப்பு வரிக்கான ஏற்பாடுகள்		
பறிபோடப்பட்ட வரிச் செலவினத்திற்கான கட்டணம்/(திரும்பி (Note 12.1)		
கடந்த வருடத்தில் குறை ஏற்பாடுகள் (Note 17)	(23,702,068)	16,931,378
	(23,702,068)	16,931,378

அடைப்புக்குறிகளுக்குள் உள்ள புள்ளிவிவரங்கள் கழித்தல்களைக் குறிக்கின்றன
நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள் தொடர்கின்றன

வ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு

டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டின் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள்

2023

2022

12.1 நடப்பு வரி ஏற்பாடுகளுக்கும் கணக்கீட்டு இலாபத்தின் பயனுக்கும் இடையிலான இணக்கம்

வரிக்கு முந்திய கணக்கீட்டு இலாபம்

(182,371,838)

(361,564,271)

வரிக்காக அனுமதியளிக்கப்படாத கூட்டுச் செலவுகள்

293,577,975

243,302,416

வரிக்காக அனுமதியளிக்கப்பட்ட கூட்டுச் செலவுகள்

(216,880,083)

(135,593,713)

ஏனைய மூலங்களிலிருந்தான கூட்டு வருமானம்

93,135,219

62,354,590

வருடத்தின் வரிவிதிக்கக்கூடிய இலாபம்

(12,538,727)

(191,500,978)

வரிப்பொறுப்புக்கான ஏனைய வருமானங்கள்

மொத்த நியதிச் சட்ட ரீதியான வருமானம்/மதிப்பிடக்கூடிய/வரிவிதிப்புக்கு உட்படும் வருமானம்

(12,538,727)

(191,500,978)

நடப்பு வரிக் கட்டணம்

நடப்பு ஆண்டுக்கான நட்டம்

(12,538,727)

(191,500,978)

முன்கொண்டுவரப்பட்ட நட்டம்

(1,531,132,259)

(1,339,631,281)

(1,543,670,986)

(1,531,132,259)

13 ஒரு பங்குக்கான அடிப்படை ஈட்டல்கள்(ரூபா)

வருடத்தில் சாதாரண பங்குதாரர்களுக்கான தேறிய இலாபம் வருடத்தில் விநியோகிக்கப்பட்ட மற்றும் நிறையேற்று சாதாரண பங்குகளின் எண்ணிக்கையினால் பிரிப்பதன் மூலம் ஒரு பங்குக்கான அடிப்படை ஈட்டல்கள் கணக்கிடப்படும்.

தொகுதியாகப் பயன்படுத்தப்பட்ட தொகை

சாதாரண பங்குதாரர்களுக்கு உடைமையாக்கத்தக்க நிகர லாபம்/(நட்டம்) (ரூ.)

(213,739,466)

(361,564,271)

பகுதியாகப் பயன்படுத்தப்பட்ட சாதாரண பங்குகளின் எண்ணிக்கை

விநியோகிக்கப்பட்ட நிறையேற்றுசாதாரண பங்குகளின் எண்ணிக்கை

9,500,000

9,500,000

ஒரு பங்குக்கான அடிப்படை ஈட்டல்கள்(ரூபா)

(22.50)

(38.06)

அடைப்புக்குறிகளுக்குள் உள்ள புள்ளிவிவரங்கள் கழித்தல்களைக் குறிக்கின்றன
நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள் தொடர்கின்றன

2023 டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டின் நிதிக்கற்றாக்களுக்கான குறிப்புகள்

14 ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்									
இறையிலி ஆதனம் தரப்பட	காணி	கட்டிடங்கள்	ஆதனம்,பொறி, உபகரணங்கள்	கடத்துகை, அதிர்வெண் உடனடி ஊடகம்	தளபாடங்கள் மற்றும் மபா முதுகூலகை	ஏனையவை	மொத்தம்		
								2022	2023
2022 சனவரி 01 ஆம் திகதியில் நிலுவை சேர்த்தல்கள் குத்தகை ஆதனத்திருந்து மாற்றப்பட்ட மாற்றல்கள் அகற்றல்கள் 2022 டிசெம்பர் 31 இல் நிலுவை சேர்த்தல்கள் குத்தகை ஆதனத்திருந்து மாற்றப்பட்ட மாற்றல்கள் அகற்றல்கள் 2023 டிசெம்பர் 31 ஆம் திகதியில் நிலுவை	29,782,159	600,920,874	1,857,571,378	526,362,011	173,029,532	93,480,050	3,506,800,807		
	-		54,359,776		2,467,055	2,767,715	59,594,546		
	-		(1,255,280)		(217,958)	(223,070)	(1,696,308)		
	-		(9,623,954)		(4,369,252)	(38,241)	(14,031,447)		
	29,782,159	600,920,874	1,901,051,920	526,362,011	173,029,532	95,986,454	3,550,667,598		
2022 டிசெம்பர் 31 இல் நிலுவை சேர்த்தல்கள் குத்தகை ஆதனத்திருந்து மாற்றப்பட்ட மாற்றல்கள் அகற்றல்கள் 2023 டிசெம்பர் 31 ஆம் திகதியில் நிலுவை			4,177,772		3,072,585	2,685,739	9,936,096		
			(274,000)		(66,809)	(385,500)	(726,309)		
			(1,290,187)		(994,367)	(620,063)	(2,904,617)		
	29,782,159	600,920,874	1,903,665,505	526,362,011	173,029,532	97,666,630	3,556,972,768		
தேயமானம்									
2022 சனவரி 01 ஆம் திகதியில் நிலுவை வருடத்திற்கான கட்டணம் குத்தகை ஆதனத்திருந்து மாற்றப்பட்ட மாற்றல்கள் அகற்றல்கள் 2022 டிசெம்பர் 31 இல் நிலுவை வருடத்திற்கான கட்டணம் குத்தகை ஆதனத்திருந்து மாற்றப்பட்ட மாற்றல்கள் அகற்றல்கள் 2023 டிசெம்பர் 31 இல் நிலுவை	187,494,663	1,579,963,574	506,631,527	173,029,533	203,570,153	86,721,093	2,737,410,543		
	27,384,204	91,646,587	9,007,723		6,173,189	3,116,505	137,328,208		
		(4,175,685)	(1,490,852)		(339,612)	(186,234)	(6,192,383)		
		(9,504,269)			(4,356,319)	(38,241)	(13,898,829)		
	214,878,867	1,657,930,207	514,148,398	173,029,533	205,047,411	89,613,123	2,854,647,539		
2022 டிசெம்பர் 31 இல் நிலுவை வருடத்திற்கான கட்டணம் குத்தகை ஆதனத்திருந்து மாற்றப்பட்ட மாற்றல்கள் அகற்றல்கள் 2023 டிசெம்பர் 31 இல் நிலுவை	27,323,232	89,465,588	4,080,979		5,619,435	3,085,901	129,575,135		
		(4,023,884)	(248,476)		(337,828)	(212,844)	(4,823,032)		
		(1,290,187)			(942,383)	(620,063)	(2,852,633)		
	242,202,099	1,742,081,724	517,980,901	173,029,533	209,386,635	91,866,117	2,976,547,009		
	29,782,159	358,718,775	161,583,781	8,381,110	16,159,422	5,800,513	580,425,759		
தேறிய முன்கொண்டு செல்லப்படும் தொகை									
காணி கட்டிடங்கள் ஆதனம்,பொறி, உபகரணங்கள் கடத்துகை மற்றும் அதிர்வெண் உபகரணங்கள் மோட்டார் வாகனங்கள் தளபாடங்கள் மற்றும் பொருத்துகைகள் ஏனையவை மொத்த இறையிலி ஆதனங்கள் இடம் பெற்றுவரும் வேலைகள்								2023	2022
								29,782,159	29,782,159
								358,718,775	386,042,007
								161,583,781	243,121,713
								8,381,110	12,213,611
மொத்த இறையிலி ஆதனங்கள் இடம் பெற்றுவரும் வேலைகள்								(1)	(1)
								16,159,422	18,487,237
								5,800,513	6,373,331
								580,425,759	696,020,057
								1,098,000	1,098,000
(குறிப்பு 14.2)								581,523,759	697,118,057

அடைப்புக்குறிக்குள் உள்ள புள்ளிவரங்கள் கழித்தல்களைக் குறிக்கின்றன
நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள் தொடர்கின்றன

வ/ப சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு

(இலங்கை ரூபாவினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது)

14.2 இடம்பெற்று வரும் மூலதன வேலைகள்

2023 சனவரி 01 செலவிடப்பட்டது 2023 டிசம்பர் 31

இல் (மாற்றப்பட்டது) இல்

கட்டிடங்கள்

1,098,000

-

1,098,000

தேறிய முன்கொண்டு செல்லப்படும் தொகை

1,098,000

1,098,000

15 அருவச் சொத்துக்கள்

கணினி
மென்பொருள்ஒளிபரப்பு
உரிமைகள்

மொத்தம்

கிரயத்தில்

2022 சனவரி 31 இல் நிலுவை

11,118,367

887,307,349

898,425,716

சேர்த்தல்கள்/(அகற்றல்கள்)

2,385,250

68,076,000

70,461,250

2022 டிசம்பர் 31 இல் நிலுவை

13,503,617

955,383,349

968,886,966

சேர்த்தல்கள்/(அகற்றல்கள்)

134,175,000

134,175,000

2023 டிசம்பர் 31 இல் நிலுவை

13,503,617

1,089,558,349

1,103,061,966

மதிப்பிற்குரிய

2022 சனவரி 31 இல் நிலுவை

11,118,367

879,144,108

890,262,475

வருடத்திற்கான கட்டணம்

362,979

69,431,641

69,794,620

2022 டிசம்பர் 31 இல் நிலுவை

11,481,346

948,575,749

960,057,095

வருடத்திற்கான கட்டணம்

596,313

127,565,100

128,161,413

2023 டிசம்பர் 31 இல் நிலுவை

12,077,659

1,076,140,849

1,088,218,508

தேறிய முன்கொண்டு செல்லப்படும் தொகை

2023

2022

கணினி மென்பொருள்

1,425,958

2,022,271

ஒளிபரப்பு உரிமைகள்

13,417,500

6,807,600

14,843,458

8,829,871

அடைப்புக்குறிகளுக்குள் உள்ள புள்ளிவிவரங்கள் கழித்தல்களைக் குறிக்கின்றன
நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள் தொடர்கின்றன

டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டின் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள்

2023

2022

நிதிச் சொத்துக்களினதும் பொறுப்புக்களினதும் வகைகள்		
நிதி சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் சீர்மதிப்புகள் மற்றும் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முன் கொண்டு செல்லப்படும் தொகைகள் பின்வருமாறு:		
நிதி சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் சீர்மதிப்புகள் மற்றும் முன் கொண்டு செல்லப்படும் தொகைகள்	2023	2022
நிதிச் சொத்துக்கள்		
விற்பனைக்காகவுள்ள நிதிச் சொத்துக்கள்		
குறிப்பிடப்படாத பங்குகளில் முதலீடு செய்தல்	4,000	4,000
விற்பனைக்காகவுள்ள முதலீடுகள் அதன் சீர்மதிப்புப் பெறுமதி நம்பகமான முறையில் அளவிட முடியாதமையினால் கிரயத்தின் மீது குறிப்பிடப்படும்.		
கடன்கள் மற்றும் வரவேண்டியவை		
வர்த்தக மற்றும் ஏனைய வருமதிகள்	653,962,374	544,295,438
பதவியணிக் கடன் மற்றும் முற்பணம்	50,990,042	53,826,094
வைப்புகள் மற்றும் முற்பணம்	72,483,861	25,930,319
ஏனைய நிதிச் சொத்துக்கள்	424,634,213	563,236,520
காசும் காசுக்குச் சமமானவைகளும்	223,854,095	32,609,584
மொத்த நிதிச் சொத்துக்கள்	1,425,924,585	1,219,897,955
முன்கொண்டு செல்லப்படும் பெறுமதி சீர்மதிப்புப் பெறுமதிக்கு அண்ணளவாக சமமானதால் முன்கொண்டு செல்லப்படும் பெறுமதியின் மீது கடன் மற்றும் வரவேண்டியவைகள் காட்டப்படும்.		
நிதிப் பொறுப்புக்கள்		
ஏனைய நிதிப் பொறுப்புகள்		
சேவைபெறுநர் முற்பணம்	215,223,854	201,257,798
ஏனைய செலுத்த வேண்டியவை	48,774,772	24,882,281
மொத்த நிதிப் பொறுப்புக்கள்	263,998,626	226,140,079

16 விற்பனைக்காகவுள்ள நிதிச் சொத்துக்கள்

லங்கா புவத் கம்பெனியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகள் (பங்கு எண்ணிக்கை - 04)

4,000

4,000

லங்கா புவத் கம்பெனியின் முதலீடு, அதன் சீர்மதிப்புப் பெறுமதி நம்பகமான முறையில் அளவிட முடியாததால் கிரயத்தின் மீது கா

17 பிற்போடப்பட்ட வரிவிதிப்பு

சனவரி 01 இல் நிலுவை

(34,111,940)

(17,180,565)

வருடத்திற்கான திருப்பினுப்பல்/(கட்டணம்)

(23,702,068)

(16,931,375)

டிசெம்பர் 31 இல் நிலுவை

(57,814,008)

(34,111,940)

17.1 பிற்போடப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களுக்கான பகுப்பாய்வு**பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள்**

இளைப்பாறல் நலக் கடப்பாடுகளிலிருந்து

38,030,596

33,303,736

சேத இழப்பு ஏற்பாடுகளிலிருந்து - வர்த்தக வரவேண்டியவைகள்

81,805,747

86,211,010

சேத இழப்பு ஏற்பாடுகளிலிருந்து - பதவியணி கடன்கள்

402,381

402,381

சேத இழப்பு ஏற்பாடுகளிலிருந்து - மெதுவாக நகரும் சரக்குத் தொக்குகள்

2,345,386

2,345,386

திரும்பிய காசோலைகளுக்கான சேத இழப்பிலிருந்து

5,032,896

5,032,596

127,617,005

127,295,109

பிற்போடப்பட்ட வரிப் பொறுப்பு

தேய்மானம் துரிதப்படுத்தப்படுவதன் மூலம்

93,183,164

(127,617,005)

(34,111,945)

17 பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்களின் தொடர்ச்சி

எதிர்கால வரிகளுக்கு உட்பட்ட இலாபத்தின் மூலம் சம்பந்தப்பட்ட வரி அனுகூலங்கள் கைகூடும் அளவிற்கு மெதுவாக நகரும் பொருட்களுக்கான ஏற்பாடுகள், வர்த்தக மற்றும் ஏனைய வருமதிகளுக்கான ஏற்பாடுகள் கழிக்கப்படுதல் மற்றும் துல்லியமான அனுகூலங்களுக்கான பொறுப்புகளுக்காக பிற்போடப்பட்ட வரி ஏற்பிசைவ செய்யப்படும்.

டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டின் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள்

2023

2022

18 இருப்புகள்

எரிபொருள்

11,952,704

11,846,500

பாகங்கள் மற்றும் ஏனையவை

25,143,112

16,146,183

எஞ்சின் எரிபொருள்

4,546

4,546

37,100,362**27,997,229**

பதிவதற்கான ஏற்பாடுகள்

(7,817,952)

(7,817,952)

29,282,410**20,179,277**

இலெக்ட்ரானிக் மற்றும் உதிரிப் பாகங்களுக்கான மெதுவாக நகரும் தொக்குகள் பதிவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

19 வர்த்தக மற்றும் ஏனைய வருமதிகள்

வர்த்தக வரவேண்டியவை

905,105,716

827,869,204

ஏனைய வரவேண்டியவை

39,980,208

21,784,708

945,085,924**849,653,912**

சேத இழப்பிற்கான ஏற்பாடுகள்

(291,123,550)

(305,358,473)

653,962,374**544,295,439****19.1 வர்த்தக வரவேண்டியவைகளின்சேத இழப்புக்கான ஏற்பாடுகள் பற்றிய விபரங்கள்**

2023

2022

வணிகக் கடனாளிகள்

258,493,382

272,280,306

எதிர்கொடுக்கல்வாங்கல் கடனாளிகள்

14,641,728

14,641,728

திரும்பிய காசோலைகள்

16,775,321

17,223,319

ஏனைய வரவேண்டியவை

1,213,120

1,213,120

291,123,550**305,358,473****19.2 ஏனைய வரவேண்டியவை**

ஏனைய

38,767,088

20,571,588

தொழிலாளர்களிடமிருந்து

1,213,120

1,213,120

39,980,208**21,784,708****20 பதவியணிக் கடன் மற்றும் முற்பணம்**

பண்டிகைமுற்பணம்

346,500

307,500

இடர் உதவிக் கடன்

39,997,096

40,713,752

வாகனக் கடன்

9,390,263

11,728,992

ஜவுளிக் கடன்

1,201,000

1,204,000

விசேட கடன் - கோவிட்

183,333

51,118,192**53,954,244**

சேத இழப்புக்கான ஏற்பாடுகள்

(128,150)

(128,150)

50,990,042**53,826,094**

பெறுகை வழிகாட்டல் XXIV 3.8 உப பிரிவின் கீழ் விநியோகிக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையின் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள வகையில் 4.2% வட்டி விகிதத்தைப் பயன்படுத்தி சீர்மதிப்புப் பெறுமதியில் பதவியணிக் கடன்கள் கணக்கிடப்படும். கம்பெனியானது தாபன விதிக் கோவையினால் அரவணக்கப்படுவதனால் கடன் வழங்கப்பட்டுள்ள வட்டி வீதமானது அரசு நிறுவனங்களின் ஊழியர்களுக்கான வர்த்தக வட்டி வீதங்களின் மீது கருத்திற்கொள்ளப்படும்.

அடைப்புக்குறிகளுக்குள் உள்ள புள்ளிவிவரங்கள் கழித்தல்களைக் குறிக்கின்றன
நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள் தொடர்கின்றன

டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டின் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள்		2023	2022
21 வைப்புகள் மற்றும் முற்பணம்			
உள்ளூர் முற்பணம்		1,012,053	1,618,822
LC வைப்புகள்		9,561,665	10,462,970
உள்ளூர் கொள்வனவுகளுக்கான முற்பணம்		1,909,192	5,478,431
ஏனையவை		60,000,951	8,370,096
		72,483,861	25,930,319
22 ஏனைய நிதிச் சொத்துக்கள்			
நிலையான வைப்புக்கள்		411,950,921	546,426,154
கிடைக்கப்பட வேண்டிய வட்டி		12,683,292	16,810,366
		424,634,213	563,236,520

முதலீடுகளின் முகமதிப்பைக் குறிக்கும் வகையில் நிறுவனத்தின் மேலதிகப் பற்று வசதிகளுக்கு ஒப்பீடாக நிலையான வைப்புத்தொகைகளில் முதலீடுகள் உறுதியளிக்கப்படுவதோடு மேலும் அவை பெறத்தக்க வட்டியும் உள்ளடக்கப்பட்டு அளவிடப்படுகின்றன.

உறுதியளிக்கப்பட்ட நிலையான வைப்புக்கள் மற்றும் மேலதிகப் பற்று வசதிகளின்தகவல்கள் பின்வருமாறு அமைகின்றன.

நிதி நிறுவனம்		உறுதியளிக்கப்பட்ட நிலையான வைப்புக்களின் முகப் பெறுமதி	
இலங்கை வங்கி			7,015,638
இலங்கை வங்கி			252,007,963
இலங்கை வங்கி			143,010,291
23 காசும் காசுக்குச் சமமானவைகளும்		2023	2022
வங்கி மற்றும் காசு நிறுவைகள்		103,846,132	24,609,584
குறுகிய கால நிலையான வைப்புக்கள்		120,007,963	8,000,000
		223,854,095	32,609,584
24 கூறப்பட்ட மூலதனம்			
விறியோகிக்கப்பட்ட மற்றும் முழுமையாகச் செலுத்தப்பட்ட		9,500,000	9,500,000
பெறுமதி(ரூபா)		144,500,000	95,000,000
25 ஓய்வு நலன் கடப்பாடு			
சனவரி 01 இல் நிலுவை		111,012,451	113,854,752
விரிவான வருமானத்தில் ஏற்பிசைவு செய்யப்பட்ட		25,836,359	33,516,058
விரிவான வருமானத்தில் ஏற்பிசைவு செய்யப்பட்ட ஆயுட்		32,097,455	8,216,716
செலுத்த வேண்டியவை		(17,882,595)	(26,220,213)
வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட செலுத்தல்கள்		(24,295,020)	(18,354,862)
டிசெம்பர் 31 இல் நிலுவை		126,768,650	111,012,451
25.1 விரிவான வருமானத்தில் ஏற்பிசைவு செய்யப்பட்ட செலவுகள்			
நடப்பு சேவைக் கிரயம்			5,854,118
வருடத்திற்கான வட்டிக் கட்டணம்			19,982,241
வருடத்தில் ஏற்பிசைவு செய்யப்பட்ட ஆயுட் கணிப்பீட்டு(இலாபம்)/நட்டம்			32,097,455
அனுமானங்களுக்கான மாற்றங்களிலிருந்து எழுகின்ற (இலாபம்)/நட்டங்கள்			
		-	57,933,814

இந்த அனுமானங்களானவை ஓய்வூதிய நன்மைகளுக்கான கடப்பாட்டினை அளவிடுவதற்காகப் பயன்படும் மாறிகள் குறித்த நிர்வாகத்தின் சிறந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளன. அறிக்கையில் காலத்தின் முடிவில் ஐந்து வருட அரசு பிணைமுறைகளின் சந்தை வருமானத்தின் அடிப்படையில் தள்ளுபடி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது.

பிரதான அனுமானங்கள் பின்வருமாறு பயன்படுத்தப்பட்டுள்ளன.

இறப்பு வீதம்: A 1967/70 இறப்பு நிலை அட்டவணை

அங்கவீனம்: இறப்பு அட்டவணையில் 10%

சாதாரண இணைப்பாறல் வயது: 60

தள்ளுபடி விகிதம்:14% வருடமொன்றுக்கு

பணியாளர் புரளவு விகிதங்கள்:54 வயது வரை 6% மற்றும் அதன் பின்னர் 0%

சம்பள உயர்வு விகிதம்: 2024 , 2025 மற்றும் 2026 இல் 3% மற்றும் அதன் பின்னர் 7% வருடமொன்றுக்கு

அடைப்புக்குறிகளுக்குள் உள்ள புள்ளிவிவரங்கள் கழித்தல்களைக் குறிக்கின்றன

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள் தொடர்கின்றன

டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டின் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள்	2023	2022
---	------	------

26	அரசாங்க மானியங்கள்		
	சனவரி 01 இல் நிலுவை	91,939,603	65,975,005
	கிடைப்பனவுகள்	61,055,346	35,131,786
	வருடத்திற்கான மதிப்பிற்க்கம்	(13,558,661)	(9,167,188)
	டிசெம்பர் 31 இல் நிலுவை	139,436,288	91,939,603

ஒளிபரப்பு மற்றும் கடத்துகை நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை அரசாங்கத்திடமிருந்து மேற்படி மானியங்கள் கிடைத்துள்ளன. மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் உரிய ஆதனம்,பொறி, உபகரணங்களின் கீழ் மூலதனமயமாக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட மானியங்கள் உரிய சொத்துக்களின் பயனுள்ள ஆயுட் காலத்திற்காக மதிப்பிற்க்கம் செய்யப்பட்டுள்ளது.

27	பிற்போடப்பட்ட வருமானம்		
	சனவரி 01 இல் நிலுவை	69,702,230	69,702,230
	கிடைத்த பொருட்களும் சேவைகளும்	1,000,000	-
	விபரமான வருமானத்தில் ஏற்பிசைவு செய்யப்பட்ட வருமானம்		-
	டிசெம்பர் 31 இல் நிலுவை	70,702,230	69,702,230

பிற்போடப்பட்ட வருமானம் பண்டமாற்று கொடுக்கல் வாங்கலின் நிகர தாக்கத்தைக் குறிக்கிறது. அதன்போது நிறுவனம் வழங்கும் சேவைகளின் பெறுமதியுடன் ஒப்பிடும்போது, வாடிக்கையாளர்களால் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் அதிக பெறுமதியை நிறுவனம் பயன்படுத்துகிறது. பிற்போடப்பட்ட வருமானம் வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்பட்ட சேவைகளாக மதிப்பிற்க்கம் செய்யப்படுகிறது.

28	ஏனைய செலுத்த வேண்டியவை		
	வைப்புக்கள்	559,310	550,950
	நாணாவித கடனாளிகள்	5,761,407	24,279,768
	நாணயக் கடித முற்பணம்	2,094,883	2,094,883
	செலுத்த வேண்டியவை	104,333,825	64,138,571
	கோரப்படாத செலுத்தல்கள்	1,203,955	1,814,610
	இனங்காணப்படாத வைப்புக்கள்	1,293,239	1,320,909
	இரத்துச் செய்யப்பட்ட காசோலைகள்	7,422,918	9,758,581
	பிடித்துவைத்தல்	3,744,289	3,811,135
	தொரமடலாவ நம்பிக்கை நிதியம்	501,306	488,042
	மனிதத்துவத்தின் உபசாரம்	3,333,111	3,333,111
	வாடகை	70,276,249	71,263,199
		200,524,492	182,853,759

29	நியதிச்சட்ட ரீதியில் செலுத்த வேண்டியவை		
	நடப்பு வரி		
	பெறுமதி சேர் வரி (VAT)	45,754,410	22,550,731
	செலுத்த வேண்டிய SSCL வரி	346,132	203,802
	தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT)		
	பொருளாதார சேவைக் கட்டணம்		
	பிடித்துவைத்திருக்கும் வரி	243,347	
	செலுத்த வேண்டிய பணிக்கொடை	2,328,743	2,020,058
	முத்திரைக் கட்டணம்	102,140	107,690
		48,774,772	24,882,281

29.1	நடப்பு வரி		
	சனவரி 01 இல் நிலுவை	10,736,395	10,736,395
	வருடத்திற்கான ஏற்பாடுகள்		
	குறைமிகை ஏற்பாடுகள் மீதான செம்மையாக்கல்கள்		
	மேற்கொள்ளப்பட்ட செலுத்தல்கள் - பொறுப்பு தீர்க்கப்படுதல்		
	Payments Made - சுய மதிப்பீடு		
	ESC பதிவழித்தல்		
	வரி வரவுகள்		
	டிசெம்பர் 31 இல் நிலுவை	10,736,395	10,736,395

30. சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கான வெளிப்படுத்தல்கள்

கம்பெனியுடன் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு மத்தியில் இலங்கை அரசாங்கம், அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சிகள், அரசுக்குச் சொந்தமான வேறு நிறுவனங்கள் முகாமைத்துவ குழுக்கள் உள்ளடங்கும்.

பிரதான முகாமைத்துவ குழுக்கள் (KMPs) உடனான கொடுக்கல் வாங்கல்கள்

இலங்கைக் கணக்கீட்டு நியமங்களின் பிரகாரம் LKAS24 "தொடர்புடைய தரப்புகளை வெளிப்படுத்தல்"KMP என்பது நிறுவனத்தின் செயற்பாடுகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ திட்டமிடுதல்,நெறிப்படுத்துதல், மற்றும் கட்டுப்படுத்துதல் என்பவற்றுக்கான பொறுப்பினைக் கொண்டிருப்பதாகும். அதன் பிரகாரம் பணிப்பாளர் சவகைப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தரப்புகளுடனான கொடுக்கல் வாங்கல்கள்	2023
ஊதியம் மற்றும் இதர குறுகிய கால ஊழியர் நன்மைகள்	4,158,968
சேவைக்கு பின்னரான நன்மைகள்	இல்லை
இந்தக் காலகட்டத்தில் வழங்கப்பட்ட கடன் மற்றும் முற்பணங்கள்	இல்லை

அடைப்புக்குறிகளுக்குள் உள்ள புள்ளிவிவரங்கள் கழித்தல்களைக் குறிக்கின்றன
நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள் தொடர்கின்றன

2023 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டின் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள்

30 சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கான வெளிப்படுத்தல்கள்

கம்பெனியுடன் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு மத்தியில் இலங்கை அரசாங்கம், அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சிகள், அரசுக்குச் சொந்தமான வேறு நிறுவனங்கள் மற்றும் பிரதான முகாமைத்துவ குழுக்கள் உள்ளடங்கும்.

பிரதான முகாமைத்துவ குழுக்கள் (KMPs) உடனான கொடுக்கல் வாங்கல்கள்

இலங்கைக் கணக்கீட்டு நியமங்களின் பிரகாரம் LKAS24 "தொடர்புடைய தரப்புகளை வெளிப்படுத்தல்" KMP என்பது நிறுவனத்தின் செயற்பாடுகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ திட்டமிடுதல், நெறிப்படுத்துதல், மற்றும் கட்டுப்படுத்துதல் என்பவற்றுக்கான பொறுப்பினைக் கொண்டிருப்பதாகும். அதன் பிரகாரம் பணிப்பாளர் KMP உடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளார்.

31 சம்பந்தப்பட்ட தரப்புகளுடனான கொடுக்கல் வாங்கல்கள்

கம்பெனியினால் மேற்கொள்ளப்படுகின்ற சம்பந்தப்பட்ட தரப்புகளுடனான முக்கியமான விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை அரசாங்கம், அரசாங்கத்துக்குச் சொந்தமான தொழில் முயற்சிகள் மற்றும் அரசாங்கத்தின் ஏனைய நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள இலங்கை அரசு என்பது நிறுவனத்தின் ஏக முதலீட்டு உரிமையாளர் என்பதோடு அதன்மூலம் நிறுவனத்தின் செயற்பாட்டுகள் நிர்வகிக்கப்படுகின்றன. அதன் பிரகாரம்

நிறுவனத்தினால் இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படுகின்ற, ஒருங்கிணைந்து நிர்வகிக்கப்படுகின்ற அல்லது கணிசமான

வகையில் தாக்கம் ஏற்படுத்தக்கூடியதாகவுள்ள நிறுவனங்கள் (அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள்) சம்பந்தப்பட்ட தரப்பினர்களாகக் கருதப்படுகின்றன.

32 கடப்பாடுகளும் நிச்சயமற்ற தன்மைகளும்

2023 டிசம்பர் 31 ஆம் திகதியில் பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட பொருண்மையான மூலதனச் செலவுகள் அல்லது ஏனைய நிதிசார் கடப்பாடுகள்

காணப்படவில்லை. 2023 டிசம்பர் 31 ஆம் திகதியில் காணப்படுகின்ற வழக்கு நடவடிக்கைகள் கீழே தரப்பட்டுள்ளன.

வழக்கு பற்றிய விபரம்	விடயம்	வழக்கின் நிலைமை	முகாமைத்துவத்தின் மதிப்பீடு
திரு. கைரிகா பெருசிங்க எதிர் ஐரீஎன் மற்றும் 3 பேர் வழக்கு இலக்கம். 51824/MR நீதிமன்றம் - கொழும்பு மாவட்ட நீதிமன்றம்	12.04.2004 அன்று ITN செய்தியில் இரவு 7.00 மணிக்கு ஒளிபரப்பான ஒரு செய்தி மூலம் அவதூறு மற்றும் அவமதிப்பு ஏற்படுத்தியதாகத் தெரிவித்து அனைத்து பிரதிவாதிகளுக்கும் எதிராக மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்	ITN உட்பட அனைத்து பிரதிவாதிகளும் 05 ஜூலை 2019 அன்று ஆஜராகத் தவறியதால், அனைத்து பிரதிவாதிகளுக்கும் எதிராகவும் வழக்கு ஒரு தரப்பு விசாரணைக்காக நியமிக்கப்பட்டது. குடியியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 86ன் கீழ் வழக்குக்குள் நுழைய நீதிமன்றம் அனுமதி வழங்காத பட்சத்தில், ஒவ்வொரு பிரதிவாதியும் கூட்டாகவோ அல்லது பலவிதமாகவோ வாதிக்கு உரிமைகோரலை செலுத்துவதற்கு	ரூ. 50,000,000/- (நஷ்டஈடாக வாதியின் இறஞ்சுதலில் கோரப்பட்ட மொத்தத் தொகை.)

சாதாரண வியாபார நடவடிக்கைகளின் போது எழுகின்ற உரித்துகள் தொடர்பாக கம்பெனிக்கு அவசர சந்தர்ப்ப பொறுப்புகள் உள்ளன. நிதிக்கூற்றுக்களில் ஏற்பாடாக இனம் காணப்படாத பட்சத்தில் முகாமைத்துவம் ஆனது இந்த உரிமைகள் அநீதியானதெனக் கருதுவதோடு அவற்றை தீர்ப்பதற்காக வழங்கல் வெளியில் செல்வதற்கான வாய்ப்பு தொலைவடையும். இந்த மதிப்பீடு கம்பெனியின் சட்டப் பிரிவின் ஆலோசனைகளுக்கு அமைவானது. அத்தகைய சட்ட ரீதியான உரிமைகளுக்காக எதுவித ஏற்பாடுகளும் வழங்கப்படவில்லை.

33 அறிக்கையிடும் காலப்பகுதியின் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகள்

அறிக்கையிடுவதற்கான திகதி மற்றும் அதிகாரமளிக்கப்படும் திகதி என்பவற்றுக்கு இடையில் இந்த நிதிக்கூற்றுக்களில் செம்மைப்படுத்தல்கள் அல்லது

வெளிப்படுத்தல்கள் தேவைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை

அடைப்புக்குறிகளுக்குள் உள்ள புள்ளிவிவரங்கள் கழித்தல்களைக் குறிக்கின்றன

நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள் தொடர்கின்றன

குறிப்பு 3.4

**வ/ப சயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு
தொழிற்பாட்டு பிரிவுகளின் தகவல்கள்**

பின்வரும் அட்டவணை 2022 டிசெம்பர் 31 மற்றும் 2023 டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டுகளுக்கான வருமானம், விற்பனைக் கிரயம், தொழிற்பாட்டுச் செலவினம் மற்றும் இலாபம் என்பவற்றை முன்வைக்கின்றது.

டிசெம்பர் 31 திகதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான

	ஐரோன்		வசந்தம் ரீலீ		லக்ஷ்மண்ட்		வசந்தம் எப்எம்		மொத்தம்	
	2023	2022	2023	2022	2023	2022	2023	2022	2023	2022
வருமானம்	1,248,627,457	1,060,753,230	104,300,241	238,672,708	67,334,090	58,662,153	45,961,547	36,580,649	1,466,223,335	1,394,668,740
விற்பனைக் கிரயம்	(458,137,000)	(378,740,560)	(74,953,828)	(189,832,347)	(5,926,794)	(6,765,322)	(2,954,070)	(3,677,218)	(541,971,692)	(579,015,447)
மொத்த இலாபம்(நட்டம்)	790,490,457	682,012,670	29,346,413	48,840,361	61,407,296	51,896,831	43,007,477	32,903,431	924,251,643	815,653,293
ஏனைய வருமானங்களைத் தவிர மொத்த செலவினம்	(967,423,007)	(976,614,524)	(38,377,842)	(75,282,715)	(81,168,243)	(96,213,169)	(37,626,630)	(37,821,816)	(1,124,595,722)	(1,185,932,225)
தொழிற்பாட்டு இலாபம்(நட்டம்)	(176,932,550)	(294,601,855)	(9,031,429)	(26,442,354)	(19,760,947)	(44,316,338)	5,380,847	(4,918,385)	(200,344,079)	(370,278,932)
தன்னார்வ ஓய்வுபெறல் திட்டம் மீதான இழப்பீடு	(44,500,000)	-	-	-	(5,000,000)	-	-	-	(49,500,000)	-
வரிக்கு முந்திய இலாபம்(நட்டம்)	(132,432,550)	(294,601,855)	(9,031,429)	(26,442,354)	(24,760,947)	(44,316,338)	5,380,847	(4,918,385)	(150,844,079)	(370,278,932)
வருமான வரி செலவினங்கள்	22,938,011	14,992,468	-	-	764,059	1,938,909	-	-	23,702,070	16,931,377
வரு-த்திற்பாண இலாபம்(நட்டம்)	(153,994,539)	(279,609,387)	(9,031,429)	(26,442,354)	(23,996,888)	(42,377,429)	5,380,847	(4,918,385)	(181,642,009)	(353,347,555)
வரையறுக்கப்பட்ட பயன் திட்டத்தின் மீது ஆயுட்கணிப்பீட்டு இலாபம்(நட்டம்)	(26,813,897)	(5,204,841)	(851,283)	(617,417)	(3,819,779)	(2,214,787)	(612,497)	(179,671)	(32,097,456)	(8,216,716)
மொத்த விரிவான வருமானம்	(180,808,436)	(284,814,228)	(9,882,712)	(27,059,771)	(27,816,667)	(44,592,216)	4,768,350	(5,098,056)	(213,739,465)	(361,564,271)
நடைமுறையல்லா சொத்துக்கள்	612,955,037	683,977,218	18,799,535	29,880,912	18,942,966	25,300,402	679,216	905,339	651,376,754	740,063,871
நடைமுறைச் சொத்துக்கள்	2,015,201,512	1,786,343,699	165,807,175	106,500,010	100,185,308	98,861,829	23,133,115	15,322,001	2,304,327,110	2,007,027,538
மொத்த சொத்துக்கள்	2,628,156,549	2,470,320,917	184,606,710	136,380,922	119,128,274	124,162,231	23,812,331	16,227,340	2,955,703,864	2,747,091,410
உரிமையாண்மை	1,359,502,144	1,495,810,580	(179,355,225)	(169,472,513)	(477,905,108)	(455,088,440)	(103,235,168)	(108,003,518)	599,006,643	763,246,109
நடைமுறையல்லா பொறுப்புகள்	111,301,522	99,391,505	140,734,386	92,949,265	9,921,232	9,704,136	1,439,330	907,149	263,396,470	202,952,055
நடைமுறைப் பொறுப்புகள்	1,157,352,883	875,118,830	223,227,554	212,904,171	587,112,152	569,546,540	125,608,167	123,323,705	2,093,300,756	1,780,893,246
மொத்தப் பொறுப்புகள்	2,628,156,549	2,470,320,916	184,606,715	136,380,923	119,128,276	124,162,236	23,812,329	16,227,336	2,955,703,869	2,747,091,410

அடைப்புக்குறிகளுக்குள் உள்ள புள்ளிவிவரங்கள் கழித்தல்களைக் குறிக்கின்றன
நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகள் தொடர்கின்றன

